

திருக்குறள்

மூலம்

ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன்



FOR FAVOUR OF REVIEW.



உரிமை :

பொதுகைப் பதிப்பகம் விமிடெட்

கடற்றார் N. T.

விடுதலைப்பெற்ற நம்நாட்டுக் குடியரசின்,
அரசியல் அமைப்புத் தொடக்கநாள் வெளியீடு.

42403

M. I. P. PROJECT
Microfilm ed.

Title Page

i to viii & last portion Page 107 to 152

Printed at the Sadhu Press, Royapettah, Madras -

14

விலை ரூ. 2/-

முன் நூற்றை

தமிழ், திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை உடைத்து, இந்துல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இது ஒல்கம் திறமுறத் தேர்ந்து தெளிய மொழியப் பட்ட பொய்யரமொழி; ஆதலால், உலக நூல்களில் தலை சிறங்தது. புலவர் ஆராயும் தொறும் அறிவு ஊறும் தன்மையது. இதன்பால் எல்லாப் பொருளுமோ. நூலின் இயற்கைப் பெயரும், இயற்றிய ஆசிரியரின் இயற்கைப் பெயரும் தெளியவில்லை.

இது 1330 குறள் வெண்பாக்களால் ஆக்கப்பட்டது. 133 அதிகாரங்களைக் கொண்டது. எந்த அதிகாரத்திலும் பத்தே குறள்கள்தான் உண்டு. அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பால்களின் இயல் பிரிவு வருமாறு :—

அறத்துப்பால் : பாயிரம் (4) இல்லறவியல் (20) துறவற
வியல் (13) ஊழ் (1) ஆக 38 அதிகாரங்களைக் கொண்ட
நான்கு இயல்களாக பாகுபாடு
செய்யப்பெற்றது.

பொருட்பால் : அரசியல் (25) அங்கவியல் (32) ஓழிபியல்
(13) ஆக 70 அதிகாரங்கள் கொண்ட மூப்பிரிவுகளாகக்
கொள்வது இக்கால வழக்கு. அமைச்சியல் (10) அரண்
இயல் (2) கூழ் இயல் (1) படை இயல் (2) நட்பு இயல் (17)
குடி இயல் (13) ஆக 70 அதிகாரங்கள் கொண்ட ஏழு
இயல்கள் என்ற பழைய முறை ஒன்று உண்டு. குடி இயல்

ஒழிபியலாகக் கொள்வது இன்றைய நடைமுறை. மனக்குடவர் அரசியல் (25) அமைச்சியல் (10) குடியியல் (13) என்ற பழைய அமைப்பை அப்படியே கொண்டு, அரசன் (2) கூழ் (1) படை (2) என்ற மூன்றினையும் பொருளியல் என்று ஒன்றாக வகுத்து மேற்கண்ட சீரியல் அதிகாரங்களையும்

iv

உள் அடக்கினார். நடையல் 17 மை நடையல் வியல் 12 என்று இருக்குக வகுத்தார்.

5 துன்ப

காயத்து(இன்பம்)ப் பால் : களவியல் 7, கற்பியல் 18 என் இரண்டே இயல்களாக கடைபெறுகிறது. இப்பாலை ஆண் பால் கூற்று 7, பெண்பால் கூற்று 12, இருவர் கூற்று 6 ஆக 25 என்றும், அருமையிற் கூடல் 3, பிரிந்து கூடல் 18, ஊடிக் கூடல் 4 ஆக 25 என்றும், இருவகையாகக் கொண்ட பழைய முறைகளும் உண்டு.

திருக்குறள் போன்ற நூல் எம்மொழியிலும் இல்லை. ஆகையால்தான், பிற மொழியினர் திருக்குறளின் சிறப்பு அறியும் முக்மீக தமிழின் சிறப்பு அறிகிறார்கள். சங்க கால புலவர்களுக்கோ, திருமுருகாற்றுப்படை ஒழிந்த ஏணைய சங்ககால நூல்களுக்கோ திரு என்ற அடைமொழி கொடுத்து வழங்கினார்களே. அகத்தியர், தொல்காப்பியர் செய்த நூல்களுக்கு அகத்தியம், தொல்காப்பியம் என்று சுறுதிரித்து பெயரிட்டனர். ஆனால் திருவள்ளுவர் யாத்த இந்நாலுக்கு திருவள்ளுவர் என்றே கருத்தாவாகுபெய ருக்கு எடுத்துக் கூட்டாகப் பெயரிட்டனர்.

தமிழ்ப் பாவினத்தில் வெண்பா முதலில் சிற்பது. வெண்பாவில் முதல்வகை குறள் வெண்பா. இப்பாவினத் தால் ஆக்கப்பட்டதால் குறள் என்ற பெயரைப் பெற்றது. குறட்பாவில் 1830 பாக்களைக் கொண்டு அமைந்த வேறு தமிழ் நூல் இல்லை. திருக்குறளுக்கு முன் இருந்த தாகவும் தெரியவில்லை. இதற்கு உரை வகுத்தார் பலர். இதனைப் போற்றி ஆளாத நூலாசிரியர்களோ உரை ஆசிரியர்களோ இல்லை.

ஸ்ரீசங்க காலத்தில் வள்ளுவன் என்ற பெயர் ஒரு குலத் தினரைக் குறிக்க வழங்கவில்லை. அப்பெயர் அரசரின் கருமத் தலைவருள் ஒருவரைக் குறிப்பது, திவாகர நூலில்

நாகனூர், கருவூர்க் கதப்பிள்ளை, ஒருசிறைப் பெயரினூர் பாடிய னாஞ்சிற் குரிசிலை வள்ளுவன் என்று சுட்டப்படுவதால் அது இயற்பெயர் அல்லது உள்படு கருமத் தலைவர் பதவியிலிருந்து பெற்ற பட்டப்பெயராதல் வேண்டும். திருக்க முறையாக இவர் இன்ன சமயத்தவர்தான் என்று துணிய முடியாது. தொல்காப்பீயத்திலுள்ள ‘ஙிறை மொழி மாந்த ராஜையிற் கிளாந்த, மறை மொழிதானே மந்திர மென்ப’ என்ற குத்திர த்தை திருவாஞ்சூவர் ‘ஙிறை மொழி மாந்தர் பெஞ்சுமை, ஸிலத்து மறைமொழி காட்டி விடும்’ எனப் போற்றி ஆண்டுள்ளார். கலித்தொகை, புற நானூறு, நற்றினை முதலிய சங்க நூல்களில் திருக்குறள் வரிகள் எடுத்தாளப்படுவதால் திருக்குறளின் காலம் இங் நூல்களின் காலத்திற்கு முன்பு என்று பெறப்படுகிறது. வள்ளுவர் ஆண்டு என்பது கிருத்துவ ஆண்டிற்கு முப்பது ஆண்டுகளுக்கு முற்பட்டது.)

இப்பதிப்பு, திருக்குறள் வாழ்நாளில் பயில வேண்டிய நூல் எனக் கொண்டு பலகால் துருவிப் படிப்பார்க்கு துணியாக வெளியிடப்பெற்றது. ஆராய்வாருக்கு உற்ற துணியாக இதில் பல பாகுபாடுகளும் குறிப்புகளும் காணலாம். நூலாசிரியர்கள், உரையாசிரியர்கள் ஆண்ட குறள் களின் பட்டியலும் பிறவும் தனியே வெளிவரும். திருக்குறள் உலகத்தார் இவற்றை ஆதரிப்பார்களென நம்புகிறோம்.

வியிடெட்.

பொருளா

அதிகார அகராதி
முதற் குறிப்பு அகராதிகள்
அறத்துப்பால்
காமத்துப்பால்
பொருட்பால்
முப்பால்

டக்கம்

...

107

...

118

...

111

...

123

திருக்குறளாண்ட நூல்களிலுள்ள குறள் குறிப்புகள்

இரங்கேச வெண்பா
 சிவசிவா வெண்பா
 சோமேசர் முதுமொழி வெண்பா
 திருத்தொண்டர் வெண்பா
 திருப்புல்லாணி மாலை
 திருமலைக்கொழுந்து வெண்பா
 தினகர வெண்பா

புறத்திரட்டுச் சுருக்கம்
 முதுமொழி மேல்வைப்பு
 முருகேசர் முழுநெறி வெண்பா
 வடமலை வெண்பா

வரித் தொகை
 வளர் மாலை

Leo-Tolstoy Kural
 பிழை திருத்தம்

குறள் வைப்பு முறை

அறம்
 பொருள்
 இன்பம்

...	137
...	140
...	117
...	110

...	139
...	137
...	139
...	138
...	120
...	139
...	137
...	135
...	121, 138
...	136
...	140
...	140
...	142
...	148

அதிகார அகராதி

அழிகார

அடக்கமுடையை

அமைச்சு

அரண்

அருளுடையை

அவரைவுறுத்தல்

அவர்வயின்விதும்பல்

அவாவறுத்தல்

அவையஞ்சாயை

அவையறிதல்

அழக்காருயை

அறன்வலியுறுத்தல்

அறிவுடையை

அன்புடையை

ஆங்கிலையுடைமை
இகல்

இடனறிதல்

இடுக்கணழியரமை

இரவச்சம்

இரவு

இல்வாழ்க்கை

இறைமாட்சி

இனியலை கூறல்

இன்னுசெய்யரமை

இகை

இட்பகை

இழவு

உறுப்புங்களன்றிதல்
ஞக்கமுடைமை
ஊடலுவகை
ஊழி
ஒப்புரவநிதல்
ஒழுக்கமுடைமை
ஒற்றுடல்
கூடவுள் வாழ்த்து
கண்ணேட்டம்

எண்	அறிகார	எண்
13	கண்விதுப்பழிதல்	118
64	கயமை	108
75	கல்லாமை	41
25	கல்வி	40
115	கள்ளாமை	29
127	கள்ளுஞ்ஞமை	93
37	கனவுநிலையுரைத்தல்	122
73	காதற்சிறப்புறைத்தல்	113
72	காலமறிதல்	49
17	குடிசெயல்வகை	103
4	குடமை	96
43	குறிப்பறிதல் (பொ)	71
8	குறிப்பறிதல் (கா)	110
62	குறிப்பறிவுறுத்தல்	128
86	குற்றங்கடிதல்	44
50	கூடாங்கு	83

63	கூடாவொழுக்கம்	28
107	கேள்வி	42
106	கொடுங்கோண்மை	56
5	கொல்லாமை	33
39	சான்றூண்டை	99
10	சிற்றினஞ்சோராமை	46
32	சுற்றந்தழால்	53
23	சூது	94
89	செங்கோண்மை	55
104	செய்க்கங்கியறிதல்	11
124	சொல்வன்மை	65
60	தகையணங்குறுத்தல்	109
133	தவம்	27
38	தனிப்படர்மிகுதி	120
22	தீங்டபு	82
14	தீவினையச்சம்	21
59	தூறவு	35
1	தூது	69
58	தெரிந்துசெயல்வகை	47

அடிகார

தெரிந்துதெளிதல்
தெரிந்துவிளையாடல்
நடவடிகைமை
நட்பாராய்தல்
நட்பு
நலம்புகைந்துகூரத்தல்
நல்குரவு
நன்றியில்கொல்வது

நூடு

நா ஒன்றே மோ

நா ஒன்றுத்துறவரைத்தல்

நிலையானம்

நிலையழிதல்

நினைந்தவர்புலம்பல்

நீத்தார்பெருமை

நேஞ்சொடிகிளத்தல்

நேஞ்சொடிபுலத்தல்

பகைத்திறந்தெரிதல்

பகைமாட்டி

பசப்புறுபருவரல்
படர்மெவிந்திரங்கல்
பண்டசெருக்கு
பண்டமாட்சி
பண்டபுண்டமை
பயனிலசொல்லாமை
பழுமை

பிரிவாற்றுமை
பிறனில்விழூயாமை
புகழ்

புள்ளார்ச்சிமகிழுதல்

புள்ளார்ச்சிவிதும்பல்

viii

எண் | அறிகார

எண்

51	புலவி	131
52	புலவிநுணுக்கம்	132
12	புலால்மறுத்தல்	26
80	புல்லறிவாண்மை	85
79	புறங்களூரை	19
112	பெண்வழிச்சேறல்	91
105	பெரியாரைத்துணைக்கோடல்	45
101	பெரியாரைப்பிழையராமை	90
74	பெருமை	98
102	பேதமை	84
114	பொச்சாவாமை	54
34	பொருள்செயல்வகை	76
126	பொழுதுகண்டிரங்கல்	123
121	பொறையுடைமை	16
3	யக்கட்பேறு	7
125	மடியின்மை	61
130	மருங்து	95
88	மன்னாரச்சேர்க்கொழுகல்	70
87	யானம்	97
119	யார்யணார்கல்	36

117	வரைவின்மகளிர்	92
78	வலியறிதல்	48
77	வாய்மை	30
100	வாழ்க்கைத்துணைநலம்	6
20	வான்சிறப்பு	9
81	விருந்து ஓம்பல்	2
116	விழைசெயல்வகை	68
15	விழைத்திட்பம்	67
24	விழைத்துய்மை	66
111	வெகுளாமை	31
129	வெஃகாமை	18
	வெருவந்தசெய்யாமை	57

1. கடவுள் வாழ்ந்து.

1. அகரம் முதல எழுத்தேல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு.

2.

கற்றதனுல் ஆய பயன்னெகால்? வால்அறிவன் நீற்றுள் தோழாஅர் எனின்.

3. மலர்மிசை ஏகினுண் மாண்ணாடி சேர்ந்தார் நிலமிசை நீவோழ் வார்.
4. வேண்டுதல் வேண்டாமை இலானாடி சேர்ந்தார்க் கியாண்மே இமேப்பை இல.
5. இருள்சேர் இருவினையும் சேரா ; இறைவன் போருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
6. போறிவாயில் ஜந்தவித்தான் போய்தீர் ஒழுக்கம் நேறின்றுர் நீவோழ் வார்.
7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.
8. அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறஆழி நீந்தல் அரிது.
9. கோளில் போறியில் குணம்இலவே; எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.
10. பிறவிப் பேருங்கடல் நீந்துவரி ; நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

2. வான் சிறப்பு.

11. வாண்டின் றுலகம் வழங்கி வருதலான் தான் அமிழ்தம் என்றுணரல் பாற்று.
12. துப்பார்க்குத் துப்பாய் துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய் தூஉம் மழை.

2

[அறத்துப்

திருக்குறள்.

13. விண்ணிலை போய்ப்பின் விரிநீர் வியனுலகத் துள்ளின் றுடற்றும் பசி.
14. ஏரின் உழாஅர் உழவர் ; புயல்என்னும் வாரி வளம்குன்றிக் கால்.
15. கேடுப்பதூஉம் கேட்டார்க்குச் சார்வாய்மற் றுங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.
16. விசும்பில் துளிவீழின் ஆல்லால்மற் றுங்கே பசம்பில் தலைகாண் பரிது.

17. நெடுங்கடலும் தன்னிர்மை குண்றும் ;
தடிந்தேழிலி
- தான்நல்கா தாகி விடின்.
18. சிறுப்போடு பூசனை செல்லாது ; வானம்
வறக்குமேல் வானேர்க்கும் ஈண்டு.
19. தானம் தவம்திரண்டும் தங்கா வியண்டலகம்
வானம் வழங்கா தேனின்.
- 20.

நீர்தின் றமையா துலகேனின் யார்யார்க்கும்
வான்தின் றமையா தோழுக்கு.

3. நீத்தார் பெருமை.

21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
22. குறந்தார் பெருமை துணைக்கூறின், வையத்
திறந்தாரை எண்ணெனிக்கோண் டற்று.
23. இருமை வகைதேரிக் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.

24. உரன்னன்னும் தோட்டியான் ஓரைஞ்சும்
காப்பான்
வரன்னன்னும் வைப்புக்கோர் வித்து. 25.
ஸுந்தவித்தான் ஆற்றல் அகல்விசம்பு ஓர்கோமான்
இந்திரனே சாலும் கரி.

பால்] 4. அறன் வலியுறுத்தல்

3

26. சேயற்கரிய சேய்வார் பேரியர்; சிறியர்
சேயற்கரிய சேய்கலா தார். 27.
சவைவூளி ஊரேஷ நாற்றம்ளன், றெந்தின்
வகைதேரிவான் கட்டே உலகு.
28. நிறைமோழி மாந்தர் பேருமை நிலத்து
மறைமோழி.காட்டி விடும்.
29. குணம்ளன்னும் குன்றேறி நின்றூர் வெகுளி.
கணமேயும் காத்தல் அரிது. 30.
அந்தணர் என்போர் அறவோர்மற் றேவ்வுயிர்க்கும்
சேந்தண்மை பூண்டோழுக லான்.

4. அறன் வலியுறுத்தல்.

31. சிறப்பீனும் ; சேல்வமும் எனும் ;
அறத்தின்ஊங்கு

ஆக்கம் எவ்வே உயிர்க்கு.

32. அறத்தின்ஊங் காக்கமும் இல்லை ; அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

33. ஒல்லும் வகையான் அறவினை ஓவாநித
சேல்லும்வாய் எல்லாம் சேயல்.

34. மனத்துக்குண் மாசிலன் ஆதல் ;
அனைத்தறண் ;

ஆகுல நீர பிற.

35. அழுக்கா றவாவேதுளி இன்னேச்சோல்
நான்கும்

இழுக்கா இயன்ற தறம்.

36. அன்றறிவாம் என்ன தறஞ்சேய்க ; மற்றது
போன்றங்கால் போன்றுத் துகை.

37. அறத்தா றிதுளன வேண்டா சிவிகை
போறுத்தாலே ரேந்தான் இடை.

38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின்
அஃதோருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.

4

திருக்குறள்.

[அறத்துப்

39. அறத்தான் வருவதே இன்பம் ; மற் றேல்லாம் பறத்த ; புகழும் இல.

40 சேயற்பால தோரும் அறனே ; ஒருவற் றுயற்பால தோரும் பழி.

5. இல்வாழ்க்கை.

41.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் கல்லாற்றின் நின்ற துளை.

42. தூங்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறங்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துளை.

43. தேன்புலத்தார் தேப்வம் விருந்தோக்கல் தான்என்றாங்

கைம்புலத்தா ஞேம்பல் தலை.

44. பழிஅஞ்சிப் பாத்துண் உடைத்தாயின்

வாழ்க்கை

வழிஎன்சல் எஞ்ஞான்றும் இல்.

45. அன்பும் அறனும் உடைத்தாயின்
இல்வாழ்க்கை

பண்பும் பூயனும் அது.

46. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்
பறத்தாற்றின்

போலுப்பு பேறுவ தெவன்.

47.

இயல்பிஞன் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

48. ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா
இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.

49. அறம்எனப் பட்டதே இல்வாழ்க்கை ;
அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் ஈன்று.

50. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வான்றையும்

தேய்வத்துள் வைக்கப் படும்.

பால்] 6. வாழ்க்கைத் துணை நலம்.
5

6. வாழ்க்கைத் துணை நலம்.

51. மனித்தக்க மாண்புடையள் ஆகித்தன்
கோண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

52. மனிமாடசி இல்லாள்கண் இல்லாயின்
வாழ்க்கை

எனிமாடசித் தாயினும் இல்.

53. இல்லதேன் இல்லவள் மாண்பானுல்
உள்ளதேன்

இல்லவள் மாணுக் கடை.

54. பேண்ணின் பேருந்தக்க யாஉள
கற்பென்னும்

தீண்மைஉண் டாகப் பேறின்.

55. தேய்வம் தோழாள் கோழான்
தோழுதேழுவாள்

பேய்யெனப் பேய்யும் மழை.

56. தன்காத்துத் தன்கோண்டான் பேணித்
தகைசான்ற
- சோல்காத்துச் சோர்விலாள் பேண்.
57. சிறைகாக்கும் காப்பேவன் செய்யும்? மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
58. பேற்றூர்ப் பேறின்பேறுவர் பேண்டி.ர்
பேரும்சிறப்புப்
- புத்தேளிர் வாழும் உலகு.
59. புகழ்பூரிங் தில்லிலோர்க் கில்லை
இகழ்வார்முன்
- ஏறுபோல்ஸ் பீடு நடை..
60. மங்கலம் என்புமைனமாட்சி மற்றதன்
நன்கலன் நன்மக்கள் பேறு.

7. மக்கட பேறு.

- 61.
- பேறும்அவற்றுள் யாம்அறிவு தில்லை அறிவறிந்த
மக்கள்பே றல்ல பிற.
62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பேறின்.

63. தம்போருள் என்பதம் மக்கள் அவர்போருள் தம்தம் விளையால் வரும்.
64. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.
65. மக்கள்மேல் தீண்டல் உடற்கிண்பம் ; மற்றவர் சோற்கேட்டல் இன்பம் சேவிக்கு. 66.
- குழலினிது யாழினி தென்பதம் மக்கள் மழலைச்சோல் கேளா தவர்.
67. தந்தை மகற்காற்றும் நன்றி அவைபத்து முந்தி இருப்பச் சேயல்.
68. தம்மில்தும் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கேல்லாம் இனிது.
69. என்ற போழுதில் பேரிதுவக்கும் தன்மகனைச் சான்றேண் எனக்கேட்ட தாய்.
70. மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றுன் கொல்ளன்னும் சோல்.

8. அன்புடையை.

71. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்
ஆர்வலர்
புன்கண்ணீர் பூசல் தரும்.
72. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ;
அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
73. அன்போ டியைந்த வழக்கேன்ப ஆர்ஜுயிர்க்
கேன்போ டியைந்த தோடர்பு.
74. அன்பீஸும் ஆர்வம் உடைமை ; அதுங்னும்
நண்பெண்ணும் நாடாச் சிறப்பு.
75. அன்புற் றமர்ந்த வழக்கேன்ப வையகத்
தின்புற்றூர் எப்பதும் சிறப்பு.

9. விருந்தேசம்பல்.

7

76. அறத்திற்கே அன்புசார் பேண்ப அறியார் ;
மறத்திற்கும் அஃதே துளை.
77. என்பி வதைன வேபில்போலக் காடுமே
அன்பி வதைன அறம்.

78. அண்பகத் தில்லா உயிர்வாழ்க்கை
வன்பால்கண்
- வற்றல் மரம்தளிர்த் தற்று.
79. பறத்துறுப் பேல்லாழ் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பண்டி லவர்க்கு
80. அண்டின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்
கென்புதோல் போர்த்த உடம்பு.

9. விருந்தோம்பல்.

81.

இருந்தோம்பி இல்வாழ்வ தேல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் போருட்டு.

82. விருந்து பறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தேனினும் வேண்டற்பாற் றன்று.
83. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
84. அகண்அமர்ந்து செய்யாள் உறையும் ;
முகன்அமர்ந்து
ஙல்விருந் தோம்புவான் இல்.

85. வித்தும் இடல்வேண்டும் கோல்லோ?
விருந்தோம்பி

மிச்சில் மிசைவா ண்டுலம்.

86. சேல்விருந் தோம்பி வருவிருந்து
பார்த்திருப்பான்
ஙல்விருந்து வானத் தவர்க்கு.

87. இனேத்துக்கீணத் தென்பதோன் றில்லை
விருந்தின்
குகீணத்துக்கீண வேள்விப் பயன்.

88. பாங்தோம்பிப் பற்றற்றேம் என்பர்
விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

8

திருக்குறள்.

[அறத்துப்

89. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
90. மோப்புக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
ஞாக்கக் குழையும் விருந்து.

10 இனியக்கை கூறுவுள்:

91. இங்சோலால் ஈரம் அளைதிப் படிநில்வாம்
செம்போரீஸ் கண்டார்வாய்ச் சோல்.
92. அகன்அமர்ஸ் தீதலின் நன்றே முகன்அமர்ஸ்
தின்சோலன் ஆகப் பேறின்.
93. முகத்தான் அமர்ஸ்தினிது நோக்கி
அகத்தானும்
இன்சோ வினதே அறம்.
94. துன்புறூஜம் தூவ்வாமை இல்லாகும்
யார்மாட்டுமே
இன்புறூஜம் இன்சோ வெற்க்கு.
95. பணிவுடையன் இன்சோலன் ஆதல் ஒருவர்க்
கணி; அல்ல மற்றுப் பிற.
96. அல்லவை தேய அறம்பேருகும் ரல்லவை
ஊடி இனிய சோலின்.

97. நபஞ்சன்று நன்றி பயக்கும் பயணன்று
பண்டில் தலைப்பிரியாச் சொல்.
98. சிறுமையுள் நீங்கிய இன்சோல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
99. இன்சோல் இனிதீன்றல் காண்பான்
எவன்கோலோ
- வன்சோல் வழங்கு வது.
100. இனிய உளவாக இன்னத கூறல்
கணிதிருப்பக் காப்கவர்க் தற்று.

பால்]

9

11. செய்ந்நன்றி அறிதல்.

11. செய்ந்நன்றி அறிதல்.
101. சேய்யாமல் சேய்த உதவிக்கு வையகமும்
வானைகமும் மாற்றல் அரிது. 102.
- காலத்தி ணல்சேய்த ணன்றி சிறிதேனினும்
ஞாலத்தின் மாணப் பேரிது.
103. பயன்தூக்கார் சேய்த உதவி நயன்தூக்கின்
நன்மை க்டலில் பேரிது.

- 104.** தினைத்துணை நன்றி சேயினும்
பனைத்துணையாக்
கோள்வர் பயன்தெரி வார்.
- 105.** உதவி வரைத்தன் றுதவி ; உதவி
சேப்பட்டார் சால்பின் வரைத்து.
- 106.** மறவற்க மாசற்றூர் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
- 107.** எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமை துடைத்தவர் நட்பு.
- 108.** நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று.
- 109.** கோன்றன்ன இன்னு சேயினும் அவர்சேய்த
ஒன்றுங்கள் றுள்ளாக் கேமே.
- 110.** எங்நன்றி கோன்றார்க்கும் உயிருண்டாம்
உய்வில்லை
சேய்ந்நன்றி கோன்ற மகற்கு.
- 12. நடுவு நிலைமை.**
- 111.** தகுதி எனஞ்சன்று நன்றே பகுதியால்
பால்பட் டோழுகப் பேறின்.
- 112.** செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி

எச்சத்திற் கேமாப் புடைத்து.

2

10

திருக்குறள்.

[அறத்துப்

113. நன்றே தரினும் கடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.
114. தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தால் காணப் படும்.
115. கேடும் பெருக்கமும் இல்லவு; நெஞ்சத்துக்
கோடாமை சான்றேர்க் கணி.
116. கெடுவெல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடூரிடு அல்ல சேயின்.
117. கெவோக் வையா சூலகம் கேவோக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
118. சமன்சேய்து சீர்தூக்கும்
கோல்போல்அமைந்தொருபால்
கோடாமை சான்றேர்க் கணி.
119. சோற்கோட்டம் இல்லது சேப்பம் ஒருதலைபா
உள்கோட்டம் இன்மை பேறின்.
120. வாணிகம் சேய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் சேயின்.

13. அடக்க முடிடமை.

121. அடக்கம் அமராளர்கள் உய்க்கும் ; அடங்காமை ஆர்இருள் உய்த்து விடும்.
122. காக்க போருளா அடக்கத்தை ஆக்கம் அதனின்ஊங் கில்லை உயிர்க்கு.
123. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந் தாற்றின் அடங்கப் பேறின்.
124. நிலையில் தீரியா தடங்கியான் தோற்றும் மலையினும் மாணப் பெரிது.

125.

எல்லார்க்கும் நன்றும் பணிதல் ; அவருள்ளும் சேல்வர்க்கே சேல்வும் தனகத்து.

பால்]

14. ஒழுக்கமுடிடமை.

11

126. ஒருமையுள் ஆமைபோல் ஐஞ்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து.

127. யாகாவரர் ஆயினும் நாகாக்க ; காவாக்கால் சோகாப்பர் சோல்லிமுக்குப் பட்டு.

128. ஒன்றுநூம் தீச்சோல் போருள்பயன்
உண்டாயின்
- ஒன்றுகா தாகி விமே.
129. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ; ஆறுதே
நாவினால் சுட்ட வடு.
130. கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் சேவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

14. ஒழுக்கழுடைமை. 131.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் ; தேரிந்தோம்பித்
தேரினும் அஃதே துகை.
133. ஒழுக்கம் உடைமை குடிமை ; இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விமே.
134. மறப்பினும் ஓத்துக் கோளாலாகும் பார்ப்பான்
பிறப்போழுக்கம் குன்றக் கேடும்.
135. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபோக் கறிந்து.

137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை ; இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி.

138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் ;
தீயோழுக்கம்
என்றும் இமேப்பை தரும்.

12 திருக்குறள்.

[அறத்துப்

139. ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சோலல்.

140. உலகத்தோ டோட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

15. பிறன் இல்விழையானம்.

141. பிறன்போருளாள் பெட்டெழுகும் பேதைமை
ஞாலத்
தறம்பொருள் கண்டார்கண் இல்.

142. அறன்கடை நின்றுருள் எல்லாம் பிறன்கடை

நின்குரில் பேதையார் இல்.

143. விளிந்தாரின் வேற்ல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தோழுகு வார்.

144. எனைத்துக்கையார் ஆயினும் என்னும்?
தீக்கைத்துக்கையும்

தேரான் பிறன்னில் புகல்.

145. எளிதேன இல்லிறப்பான் எப்தும்எஞ்
கூன்றும்

விளியாது நிற்கும் பழி.

146. பகைபாவும் அச்சும் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். ~

147.

அறங்கியலான் இல்வாழ்வான் என்பான் பிறன்
பேண்மை நயவா தவன்.

இயலாள்

148. பிறன்மனை நோக்காத பேராண்மை
கான்ரேர்க்

கறன்னேன்றே? ஆன்ற ஒழுக்கு.

149. நலக்குரியார் யார்எனின் நாமநீர் வைப்பில்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

150. அறங்வரையான் அல்ல சேயினும்

பிறங்கவரையாள்.

பேண்மை நயவாழை நன்று.

பால்]

16. பொறை யுடையம்.

13

16. பொறை யுடையம்.

151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் போறுத்தல் தலை.
152. போறுத்தல் இறப்பினை என்றும்; அதனை
மறத்தல் அதனினும் நன்று.
153. இன்மையுள், இன்மை விருந்தோரால்;
வன்மையுள்
வன்மை சடவார்ப் போறை.
154. நிறேஉடமை நீங்காமை வேண்டின் பொறை
போற்றி ஒழுகப் படும்.
- உடையம் 155. ஒறுத்தாரை ஒன்றுக் கொயாரே;
வைப்பார்
போறுத்தாரைப் போன்போல் பொதிந்து. 156.
ஒறுத்தார்க் கோருநாளை இன்பம்; போறுத்தார்க்குப்
போன்றும் துணையும் புகழ்.

157. திறன்அல்ல தண்பிறர் செய்யினும் நோனாங் தறன்அல்ல செய்யாமை நன்று.
158. மிகுதியால் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியால் வேன்று விடல்.
159. துறந்தாரில் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னுச்சோல் நோற்கீற் பவர்.
160. உண்ணதூ நோற்பார் பேரியர்; பிறர்சோல்லும் இன்னுச்சோல் நோற்பாரின் லின்.

17. அழுக்காருமை.

161. ஒழுக்காருக் கோள்க ஒருவன் தன் நெஞ்சத் தழுக்கா றிலாத இயல்பு.

162. விழுப்பேற்றின் அஃதோப்ப தில்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பேறின்.

14 திருக்குறள்.

[அறத்துப்

163. அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான்; பிறன் பேனு தழுக்கறுப் பான்.
ஆக்கம்

- 164.** அமுக்காற்றின் அஸ்லவை செப்பார்;
இமுக்காற்றின்
எதும் படுபாக் கறிந்து.
- 165.** அமுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னுர்
வழக்கியும் கேட்ண் பது.
- 166.** கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றும் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கேடும்.
- 167.** அவ்வீத் தழுக்கா றுடையானைச் செப்பவள்
தவ்வைபைக் காட்டி விடும்.
- 168.** அமுக்கா றேனாரு பாவி திருச்சேற்றுத்
தீஉழி உய்த்து விடும்.
- 169.** அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் சேவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
- 170.** அமுக்கற் றகன்றாரும் இல்லை; அஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்க்காரும் இல்.
- 18. வெஃகாமை.**
- 171.** நடுவின்றி நன்போருள் வேஃகின்
குடிபோன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
- 172.** படுபெயன் வேஃகிப் பழிப்படுவே செப்யார்
நடுஅன்மை நானு பவர்.

173. சிற்றின்பாம் வேஃகி அறன்அல்ல சேப்யாரே
மற்றின்பாம் வேண்டு பவர்.

174. இலம்ளன்று வேஃகுதல் சேப்யார்
புலம்வேண்ற
புன்மையில் காட்சி யவர்.

175. அஃகி அகன்ற அறிவேண்ணும் யார்மட்டும்
வேஃகி வெறிய சேயின்.

பால்ஜ

15

19. புறங்கருமை.

176.

அருள்வேஃகி ஆற்றின்கண் நின்றுன் போருள்வேஃகிப்
போல்லாத சூழக் கேடும்.

177. வேண்டற்க வேஃகிஆம் ஆக்கம்; விளைவியின்
மாண்டற் கரிதாம் பயன்.

178. அஃகாமை சேல்வத்திற் கியாதேனின்
வேஃகாமை

179.

வேண்டும் பிறன்கைப் போருள்.
 அறன் அறிந்து வேலூதா அறிவுடையார்ச் செரும்
 திறன்அறிந் தாங்கே திரு.
180. இறல்ளனும் என்னது வேலீகின்;
 விறல்ளனும்
 வேண்டாமை என்னும் செருக்கு.

19. புறங்கூருமை.

- 181.** அறம்கூருன் அல்ல சேபினும் ஒருவன்
 புறங்கூருன் என்றல் இனிது.
182. அறன் அழிடி அல்லவை சேப்தலின் தீதே
 புறன் அழிடிப் போய்த்து உகை.
183. புறங்கூறிப் போய்த்துயிர் வாழ்தலின் சாதல்
 அறங்கூறும் ஆக்கம் தரும்.
184.

கண்ணின்று கண்அறச் சோல்லினும் சோல்லற்க
 முன்னின்று பின்னோக்காச் சோல்.

- 185.** அறம்சோல்லும் கெஞ்சத்தான் அன்மை புறம்
 புன்மையால் காணப் படும்.

சோல்லும்

186. பிறன்பழி கூறுவன் தன்பழி உள்ளும் ,
திறன்தேரின்து கூறப் படும்.
187. பகச்சோல்லிக் கேளிர்ப் பிரிப்பார் நகச்சோல்லி
நட்பாடல் தேற்று தவர்.
188. துன்னியார் குற்றமும் தூற்றும் மாபினூர்
என்னைகோல் எதிலார் மாட்டு.

16

திருக்குறல்.

[அறத்துப்

189. அறன்னோக்கி ஆற்றுங்கோல் வையம்
புறன்னோக்கிப்
புன்சோல் உறைப்பான் போறை.
190. எதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
20. பயன்இல் சொல்லாமை.

191. பல்லார் மூனியப் பாபன்தில் சோல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.
192. பயன்தில் பல்லார்மூன் சோல்லல் நயன்தில் நட்டார்கண் கேப்தலின் தீது.
193. நயன்திலன் என்பது சோல்லும் பாபன்தில் பாரித் துரைக்கும் உரை.
194. பயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்டில்சோல் பல்லார் அகத்து.
195. சீர்மை சிறுப்போடு நீங்கும் பாபன்தில் நீர்மை உடையார் சோலின்.
- 196.

பாபன்தில்சோல் பாராட்டு வாழை மகன்எனல்;
மக்கள் பதடி எனல்.

197. நயன்தில் சோல்லினும் சோல்லுக கான்ஞோர் பாபன்தில் சோல்லானமை நன்று.
198. அரும்பாபன் ஆயும் அறிவிஞர் சோல்லார் பேரும்பாபன் தில்லாத சோல்.

199.

போருள்தீர்ந்த போச்சாந்தும் சோல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.

200. சோல்லுக சோல்லில் பயன்உடைய
சோல்லற்க

சோல்லில் பயன்இலாச் சோல்.

பால்] 21. தீவினை அச்சம்.

1)

21. தீவினை அச்சம்.

201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சவர்
தீவினை என்னும் செருக்கு.

202. தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

203. அறிவினுள் எல்லாம் தலைனன்பு தீய
செறுவார்க்கும் சேய்யா விடல்.

204. மறங்கும் பிறன்கேடு சூழற்க; சூழின்
அறம்குழும் சூழந்தவன் கேடு.

205. இவன்னன்று தீயவை சேய்யற்க; சேய்யின்
இலன்ஆகும் மற்றும் பேயர்த்து.

206. தீப்பால தான்பிறர்கண் சேய்யற்க;

தன்னை அடல்வேண்டா தான்.

207. எனைப்பகை உற்றுரும் உய்வர்; வினைப்பகை வீயாது பின்சென் ரடும்.

208. தீயவை சேய்தார் கேடுதல் நிழல்தன்னை வீயா தடிஉறைந் தற்று.

209. தன்னைத்தான் காதலுன் ஆயின் எனைத்தோன்றும் துன்னற்க தீவினைப் பால்.

210. அரும்கேடன் எனப் தறிக மருங்கோடித் தீவினை சேய்பான் எனின்.

22. ஒப்புரவரிதல்.

211. கைம்மாறு வேண்டா கடப்பாடு; மாரிமாட டென் ஆற்றும் கோல்லோ உலகு.

212. தூள் ஆற்றித் தந்த போருள்ளல்லாம் தக்கார்க்கு வெளாண்மை செய்தல் போருட்டு.

[அறத்துப்

213. புத்தேள் உலகத்தும் ஈண்டும் பேறவிடீதே ஒப்புரவின் நல்ல பிற.
214. ஒத்த தறிவான் உபிர்வாழ்வான்; மங்ஞையான் சேத்தாருள் வைக்கப் படும்.
215. ஊருண்ணி நீர்ச்சிறைக் குற்றே உலகவாம் பேற்றி வாளன் தீரு.
216. பயன்மரம் உள்ளுரப் பழுத்தற்றுல் சேல்வம் நயன்உடையான்கண் படின்.
217. மருந்தாகித் தப்பா மரத்தற்றுல் சேல்வம் பேறுந்தகை யான்கண் படின்.
218. இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கோல்க் கடன்அறி காட்சி யவர்.
219. நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் சேயும்நீர் செய்யா தமைகலா ஆறு.
- 220.

ஒப்புரவி ஸேல்வரும் கேடேனின் அஃதோருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து-

23. ஈகை.

221. வறியார்க்கோன் றீவதே ஈகை ; மற்
நேல்லாம்
- குறிஎதிர்ப்பை நீர துடைத்து.
222. நல்லா நேனினும் கோள்தீது ; மேலுலகம்
இல்லெனினும் சதலே நன்று.
223. இலண்ணினும் எவ்வம் உரையாமை எதல்
குலண்டன்யான் கண்ணே உளா.
224. இன்னு திரக்கப் படுதல் இரங்தவர்
இன்முகம் காணும் அளாவு.
225. ஆற்றுவார் ஆற்றல் பசிபாற்றல்;
மாற்றுவார் ஆற்றலின் பின்.

அப்பசினைப்

பால்]

19

24. புகழ்.

226. அற்றுர் அழிபசி தீர்த்தல்; அஃதோருவண்
பேற்றுன் போருள்வைப் புழி.

227. பாத்துண் மீறி யவனைப் பசீனன்றும்
தீப்பிணி தீண்டல் அரிது:

228.

அத்துவக்கும் இன்பம் அறியார்கோல் தாம்உண்மை
வைத்திழக்கும் வன்க ணவர்.

229. இரத்தவின் இன்னது மன்ற நிரப்பிய
தாமே துமியர் உணல்.

230. சாதவின் இன்னத தில்லை; இனித்துறும்
ஈதல் இணையாக் கடை.

24. புது:

231. ஈதல் இசைய வாழ்தல்; அதுவல்ல
தூதியம் இல்லை உயிர்க்கு.

232. உரைப்பார் உரைப்பவை எல்லாம்
இரப்பார்க்கோன்

நீவார்மேல் நிற்கும் புகழ்:

233. ஒன்று உலகத் துயர்ந்த புகழ்அல்லால்
போன்றுது நிற்பதோன் நில்.

- 234.** நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றுத் து புத்தேள் உலகு.
- 235.** நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்ணாமே
வித்தகர்க் கல்லால் அரிது.
- 236.** தேன்றின் புகழோடு தோன்றுக;
அஃதிலார்

தோன்றவின் தோன்றுமை நன்று.

- 237.** புகழ்பட வாழாதார் தம்ஞோவார் தம்மை
இகழ்வாரை ஞோவ தேவன்?
- 238.** வசைன்ப வையத்தார்க் கேல்லாம்
இசைன்னும்
எக்கம் பேருஅ விடுன்.

20 திருக்குறள்.

[அறத்துப்

- 239.** வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா
யாக்கை பொறுத்த நிலம்.
- 240.** வசைஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசை ஒழிய
வாழ்வாரே வாழா தவர்.
- 25.** அருளுடைமை.

241.

அருள்கேல்வம் கேல்வத்துள் கேல்வம்; போருள்கேல்
பூரியார் கண்ணோம் உள். [வம்]

242. நல்ஆற்றிருண் நாடி அருள்ஆள்க; பல்ஆற்றிருண்
தேரினோம் அஃதே துகீன.
243. அருள்கேர்ந்த நெஞ்சினூர்க் கில்லை இருள்கேர்ந்த
இன்னே உலகம் புகல்.
244. மண்டுயிர் ஓம்பி அருள்ஆள்வார்க் கில்ளன்ப
தண்டுயிர் அஞ்சம் விழை.
245. அல்லல் அருள்ஆள்வார்க் கில்லை;
வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.
246. போருள்நீங்கிப் போக்காந்தார் என்பார்
அருள்நீங்கி
அல்லவை கேப்தொழுது வார்.
247. அருள்இலார்க் கவ்வுலகம் இல்லை;
போருளிலார்க்
கில்வுலகம் இல்லோகி யாங்கு.
248. போருள்அற்றர் பூப்பர் ஒருகால்; அருள்அற்றர்

அற்றுர்; மற் ரூதல் அரிது.

249. தெருளாதான் மேய்ப்பொருள் கண்டற்றுவ்
தேரின்

அருளாதான் சேப்பியும் அறம்.

250. வலியார்முன் தன்னை நினைக்க; தான்
தன்னின்

மேலியார்மேல் சேல்லும் இடத்து.

பால்] 26. புலால் மறுத்தல்.

21

26. புலால் மறுத்தல்.

251. தன்னைன் பெருக்கற்குத் தான்பிறி தூண்டுண்பான்
எங்களும் ஆரும் ஆருள்?

252. போருள்ஆட்சி போற்றுதார்க் கில்லை; அருள்ஆட்சி
ஆங்கில்லை; ஊன்தின் பவர்க்கு:

253. படைகோண்டார் நெஞ்சம்போல் நன்றாக்கா தோன்
உடல்சுவை உண்டார் மனம். [றன்]

254. அருள்அல்ல தியாதேனின் கோல்லாவை கோறல்
போருள்அல்ல தவ்வுன் தீனல்.

255. உண்ணேனம் உள்ள சூபிர்நிலை; ஊன் உண்ணே

அண்ணுத்தல் செய்யா தளறி.

256. தினல்போருட்டால் கோல்லா துலகேனின், யாரும் விலைப்போருட்டால் ஊன்தருவார் இல்.

257.

உண்ணுமை வேண்டும் புலாஅல் பிறிதோன்றன்
பண்ஃ; அ துணர்வார்ப் பேறின்.

258. செபின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உபிரின் தலைப்பிரிந்த ஊன்.

259. அவிகோரிங் தாயிரம் வேட்டவின் ஒன்றன்

உயிர்சேகுத் துண்ணுமை நன்று.

260. கோல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தோழும்.

27. தவம்.

261. உற்றநோய்நோன்றல் உயிர்க்குறுக்ஞ செய்யாமை
அற்றே தவத்திற் குரு.

262. தவமும் தவமுடையார்க் காகும்; அவம் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.

22

திருக்குறள்.

[அறத்துப்

263. தூரந்தார்க்குத் தூப்புரவு வேண்டி
மறந்தார்கோல்
மற்றை யவர்கள் தவம்.

264. ஒன்னார்த் தேறலும் உவந்தாரை ஆக்கலும்
என்னைல் தவத்தான் வரும்.
265. வேண்டிய வேண்டியாங் கேப்தலால்
சேப்தவம்
கண்டு மூலப் படும்.

266. தவம்சீசப்வார் தம்கருமம் செய்வாாமற
றல்லாா
அவம்சீசப்வார் ஆசையள் பட்டு.

267. கடச்சடரும் போன்போல் ஒளிலிமே
துன்பம் கடச்சட நோற்கிற் பவர்க்கு.

268. தனதூயிர் தான்அறப் பேற்றுளை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தோழும்.

269. கூற்றும் குதித்தலும் கைகூடும் நோற்றுவின்

ஆற்றல் தலைப்பட்டவர்க்கு.

270. இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்ப்பலர் நோலா தவர்.

28. கூடாழுமுக்கம்.

271. வஞ்ச மனத்தான் படிற்றேமுக்கம் பூதங்கள் ஜங்கும் அகத்தே நகும்.

272. வாண்ணயர் தோற்றம் எவன்சேய்யும் தன்னெஞ்சம் தான்அறி குற்றம் படின்.

273. வலியில் நிலைமையான் வல்லுருவம் பேற்றம் புலியின்தோல் போர்த்துமேய்க் கற்று.

274. தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் கற்று.

275. பற்றற்றேம் என்பார் படிற்றேமுக்கம் எற்றேற்றேன்

நேறம் பலவும் தரும்.

பால்]

29. கள்ளாமை.

23

276. நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வணக்ஞீர் இல்.
277. புறம்குன்றி கண்டனையர் ஏனும் அகம்குன்றி முக்கில் கரியார் உடைத்து.
278. மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி யெறங்தோழுமும் மரங்தார் பலர்.
279. கணைகோடிது; யாழ்கோடு சேவ்விதாங் கண்ஞீர் வினைபடு பலால் கோளல்.
280. மழித்தலும் நிட்டலும் வேண்டா உலைகம் பழித்த தோழித்து விடின்.

29. கள்ளாமை.

281. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தோன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

282.

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்போருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்.

283. களவினுல் ஆகிய ஆக்கம் அளவிற்கு
தாவது போல்க் கேடும்.
284. களவின் கண் கண்றிய காதல் விளைவின்கண்
வீபர் விழுமம் தரும்.
285. அருள்கருதி அன்படையர் ஆதல்
போருள்கருதிப்
போச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
286. அளவின்கண் நின்றேழுழுகல் ஆற்றுர்
களவின்கண்
கண்றிய காத லவர்.
287. களவென்னும் கார்அறி
வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.
288. அளவறிந்தார் நேஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நேஞ்சில் கரவு.
- 24** திருக்குறள்.
[அறத்துப்
289. அளவல்ல செப்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்று தவர்.

- 290.** கள்வார்க்குத் தள்ளும் உயிர்சிலை;
கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.
- 30. வாய்மை.**
- 291.** வாய்மை எனப்படுவே தியாதேனின்
எவ்வுயிர்க்கும்
- தீமை இலாத் சோலல்.
- 292.** போய்மையும் வாய்மை இடத்த புரைதீர்த்
நன்றை பயக்கும் எனின்.
- 293.** தன்னெஞ் சறிவது போய்யற்க; போய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.
- 294.** உள்ளத்தால் போய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளான்.
- 295.** மனத்தோடு வாய்மை மோழியின் தவத்தோடு
தானம் சேய் வாரில் தலை.
- 296.** போய்யாமை அன்ன புகழ்தில்லை; எப்பாமை
எல்லா அறமும் தரும்.
- 297.** போய்யாமை போய்யாமை ஆற்றின் அறம்விற
சேய்யாமை சேய்யாமை நன்று.

298. பூறுமதூப்பை நீரான் அமையும் அகம்தூப்பை
வாய்மையால் காணப் படும்.

299.

எல்லா விளக்கும் விளக்கல்ல; சான்றேர்க்குப்
போய்யா விளக்கே விளக்கு.

300. யாம்மேய்யாக் கண்டவற்றுள் இல்லை
எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

யாலு

25

31. வெகுளாமை.

31. வெகுளாமை.

301.

சேல்திடத்துக் காப்பான் சினம்காப்பான் ;அல்
காக்கில்ளன் காவாக்கால் என்?

இடத்

[துக்

302. சேல்லா இடத்துச் சினம்தீது; சேல்இடத்தும் இல்அதனில் தீய பிற்.
303. மற்றதல் வெகுளியை யார்மாட்டும்; தீய பிறத்தல் அதனுல் வரும்.
304. நகையும் உவகையும் கோல்லும் சினத்தின்.

பகையும் உளவோ பிற?

305. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க;
காவாக்கால்
தன்னையே கோல்லும் சினம்.

306.

சினம்என்னும் சேர்ந்தாரைக் கோல்லி இனம்
ஏமப் புகையைச் சுடும்.

என்..

[ஹும்

307. சினத்தைப் போருள்ளன்று கோண்டவன்
கேடு

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

308. இணர்எரி தோய்வன்ன இன்னு சேபினும்
புணரின் வெகுளாமை நன்று.
309. உள்ளிய எல்லாம் உடன்னய்தும்
உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
310. இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத்
தூறந்தார் தூறந்தார் தூனை.

32. இன்னு செய்யாமை.

311. சிறப்பினும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னு
செய்யாமை மாசற்றூர் கோள்.
312. கறுத்தின்னு செய்தவன் கண்ணும்
மறுத்தின்னு
செய்யாமை மாசற்றூர் கோள்.

4

26

திருக்குறள்

[அறத்துப்

313. சேய்பாமல் சேற்றுரக்கும் இன்னுத சேய்தபின் உய்யா விழுமம் தரும்.
314. இன்னு சேய்தாரை ஒறுத்தல் அவர்நானே நல்நயம் சேய்து விடல்.
315. அறிவினுண் ஆகுவ துண்டோ பிறிதின் நோய்
தம்ஞோய்போல் போற்றுக் கடை.
316.
இன்னு எனத்தான் உணர்ந்தவை துண்ணுமை வேண்டும் பிறங்கண் சேயல்.
317. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானும்
மானுசேப் யாமை தலை.
318. தண்ணுயிர்க் கின்னுமை தான் அறிவான் மன்னுயிர்க் கின்னு சேயல்?
- என்கோலோ
319. பிறர்க்கின்னு முற்பகல் சேய்யின் துமக்கின்னு
பிற்பகல் தாமே வரும்.

320. நோய்எல்லாம் நோய்சேஷ்தார் மேலவாம் ;
நோய் செய்

நோய்இன்மே வேண்டு பவர்.

[பார்]

33. கொல்லரமை.

321.

அறவினை யாதேனில் கோல்லாமை ; கோறல்
பிறவினை எல்லாம் தரும்.

322. பகுத்துண்டு பஸ்டரிப் ளம்புதல் நூலோர்
தோகுத்தவற்றுள் எல்லாம் தலை.

323. ஒன்றுக நல்லது கோல்லாமை ; மற்றதன்

பின்சாரப் போய்யாமை னெறி.

324. நல்லா றெனப்படுவ தியாதேனின்
யாதோன்றும்

கோல்லாமை குழும் நேறி.

325.

நலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கோலைஅஞ்சிக்
கோல்லாமை சூழ்வான் தலை. பால்]

35. நிலையாவாம.

27

326. கோல்லாமை மேற்கொண் டோழுகுவான்
செல்லா துயிர்உண்ணும் கூற்று.

வாழ்நாள்

[பேல்

327. தன்னுயிர் நிப்பினும் சேப்பற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் விழை

328.

நன்றாகும் ஆக்கம் பேரிதேனினும் சான்றேர்க்குக்
கோன்றாகும் ஆக்கம் கடை.

329. கோலைவிழையார் ஆசியமாக்கள் புலைவிழைபார்.
புன்மை தூரிவார் அகத்து.

330. உயிர்உடம்பின் நீக்கியார் என்பார்

சேஷிர்உடம்பின்

சேல்லாத்தீ வாழ்க்கை யவர்.

34 நிலையாமை.

331. நில்லாத வற்றை நிலையினு என்றுணரும் புல்லறி வாண்மை கடை—.
332. கூத்தாட்டவைக்குழாத் தற்றே பேரும்சேல்வம்;
- போக்கும் அதுவிளிக் தற்று.
333. அற்கா இயல்பிற்றுச் சேல்வம்; அதுபேற்றுல் அற்குப் ஆங்கே சேயல்.
334. நாள்ளன ஒன்றுபோல் காட்டி உயிர்ஸரும் வாள துணீர்வார்ப் பேறின்.
335. நாச்சேற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சேன்று செய்யப் படும்.

336. நெருஙல் உளன்ஒருவன் இன்றில்லை என்றும் . பேருமை உடைத்திவ் வுலகு.
337. ஒருபொழுதும் வாழ்வ தறியார்; கருதுப் கோடியும் அல்ல பல.
338. குடம்பை தனித்தோழியப் புள்பறங் தற்றே

28

திருக்குறள்.

[அறத்துப்

339. உறங்குவது போலும் சாக்கா றேங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

340. புக்கில் அமைந்தின்று கோல்லோ
உடம்பினுள்

துக்கில் இருந்த உயிர்க்கு?

•35. துறவு.

341. யாதனீன் யாதனீன் நீங்கியான் நோதல்
அதனீன் அதனீன் இலன்.

342. வெண்டின்உண்டாகத் துறக்க துறந்தபின்
ஙண்டியற் பால் பல.

343. அடல்வேண்டும் ஜந்தன் புலத்தை;
விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.

344. இயல்பாகும் நோன்பிற்கோன் றின்மை;
உடைமை

மயலாகும் மற்றும் பேபர்த்து.

345.

மற்றும் தோட்டப்பா டேவன்கோல்? பிறப்பறுக்கல்
உற்றுர்க் குடம்பு மிகை.

346. யான்னன் தென்னும் செருக்கறுப்பான்
வானேர்க்

குயர்ந்த உலகம் புதும்.

347. பற்றி விடாஅ இடும்பைசள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

348. தலைப்பட்டார் தீரத் துறந்தார்; மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

349. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்; மற்று
நிலையர்மை காணப் படும்.

350. பற்றுக பற்றற்றுன் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

பாலு]

36. மெய்யுணர்தல்

351. போருள்அல் வலவற்றைப் போருள்ளன்
றுண்ரும்.

மருளான்ஆம் மானைப் பிறப்பு.

352. இருள்ளீங்கி இன்பம் பயக்கும் மருள்ளீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

353. ஜயத்தின் நீங்கித் தெளித்தார்க்கு
வானம் நணிய துடைத்து.

வையகத்தின்

354:

ஜூனர் வெய்தியக் கண்ணும் பயமின்றே.
மேப்பண்ட வில்லா தவர்க்கு.

355.

எப்பொருள் எத்தனைமத் தாயினும் அப்பொருள்
மேப்பொருள் காண்ப தறிவு.

356. கற்றீண்டு மெய்ப்போருள்
மற்றீண்டு வாரா நேறி.

கண்டார் தலைப்படுவர்

357.

ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலைபாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

358. பிறப்பேன்னும் பேதைமை நிங்கச்
சேம்போருள் காண்ப தறிவு.

சிறப்பேன்னும்

359. சார்புணர்ந்து சார்பு கேடலூழுகின்
மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.

360. காமம் வெதுளி மயக்கம் இவைவழுன்றன்
நாமம் கேடக்கேக்கும் நோய்.

37. அவா அறுத்தல்.

361. அவாஎன்ப எல்லா உயிர்க்கும்

எஞ்சூன்றும்

தவாஅப் பிறப்பீனும் வித்து.

362. வேண்டும்கால் வேண்டும் பிறவாமை;
மற்றது

வேண்டாமை வேண்ட வரும்.

363. வேண்டாமை அன்ன விழுச்சேல்வம்
கண்டில்லை;

யாண்டும் அஃதோப்ப தில்.

364. தூஉய்மை என்ப தவாவின்மை; மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

30 திருக்குறள்.

[அறத்துப்

365. அற்றவர் என்பார் அவாவற்றூர்; மற்றைபார்
அற்றூக அற்ற திலர்.

366. அஞ்சுவ தோரும் அறனே; ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

367. அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றுன் வரும்.

368. அவாவில்லார்க் தில்லாகும் துன்பம்;
அஃத்துங்கடேல்

தவாஅசூ மேன்மேல் வரும்.

369. இன்பம் இடையிரு தீண்டும்; அவாளன் ஞாம் துன்பத்துள் துன்பம் கேடின்.
370. ஆரா இயற்கை அவாகிப்பின் அங்கிலையே பேரா இயற்கை தரும்.

38. ஊழி.

371. ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்போருள்;
- போகூழால் தோன்றும் மடி.
372. பேதைப்படூக்கும் இடுவுடி; அறிவகற்றும் ஆகல்லாழி உற்றக் கடை.
373. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும்.
374. இருவே றலகத் தியற்கை; திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு.
375. நல்லவை எல்லாம் தீயவாம்; தீயவும் நல்லவாம் சேல்வம் சேயற்கு.
376. பரியினும் ஆகாவாம் பால்அல்ல; உய்த்துச் சோரியினும் போகா தமி.
377. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தோகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

பாஸ்]

39. இறைமாட்சி.

31

378. துறப்பார்மன் துப்புர வில்லார் உறவ்பால
ஊட்டா கழியும் எனின்.

379. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர்
அன்றாங்கால்

அல்லல் படுவ தேவன்?

380. ஊழின் பேருவலி யானா? மற்றேன்று

கழினும் தான்முந் துறும்.

பெருட்பால்

39. இறைமாட்சி.

381. படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான அரசருள ஏறு.

382. அஞ்சாமை ஈகை அறிவுக்கம் இங்நான்கும்
எஞ்சாமை வேந்தற் தியல்பு...
383. தூங்காமை கல்வி துணிவுடைமை
இம்முன்றும்
கீக்கா நீலன்ஆள் பவர்க்கு.

884. அறண்டிமுக்கா தல்லவை நீக்கி
மறண்டிமுக்கா
மானம் உடைய தரசு.

385. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

386. காட்சிக் கேளியன் கடுமேசோல்லன்
அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

387. இன்கோலால் ஈத்தளிக்க வல்லாற்குத்
தன்கோலால் தாங்கண் டஜெத்தில் வூலகு.

32 திருக்குறள்.

ଶ୍ରୀମଦ୍ଭଗବତ

388. முறைசேய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
திறைன்று வைக்கப் படும்.

389. சேவிகைப்பச் சோல்பொறுக்கும் பண்டுடை

வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

390. கோடைஅளி சேங்கோல் குடிழும்பல் நான்கும் உட்டயான்ஆம் வேந்தர்க் கோளி.

40. கல்வி.

391. கற்கக் கசடீறக் கற்பவை; கற்றபின் நிற்க அதற்குத் தக.
392. எண்ணப் பைனே எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணப் பாழும் உயிர்க்கு.
393. கண்ணுடையர் எனபவர் கற்றேர்;
முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
394. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தோழில்.
395. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும்
கற்றூர்:
கடையரே கல்லா தவர்.
396. தொட்டனைத் தூறும் மணல்கேணி;
கற்றனைத் தூறும் அறிவு.

397. யாதானும் நாடாஷல் ஊராமால் எண்ணுருவன் சாந்துணையும் கல்லாத ஆறு.
398. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற் கேழுமையும் ஏமாப் புடைத்து.
399. தாம்இன் புறுவ தூலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்.
400. கேடில் விழுச்சேல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை.

யால்]

41. கல்லாறைம்.

33

41. கல்லாறைம்.

401. அரங்கின்றி வட்டாடி அற்றே நிரம்பிய நூலின்றி கோட்டி கோளல்.
402. கல்லாதான் சோல்கா முறுதல் முலைபிரண்டும் இல்லாதாள் பேண்காமுற் றற்று.
403. கல்லா தவரும் நனிள்லர் கற்றூர்முன் சோல்லா திருக்கப் பேறின்.
404. கல்லாதான் ஓட்டபம் கழியங்க் ருயினும்

கோள்ளார் அறிவுடையார்.

405. கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சோல்லாடச் சோர்வு படும்.

406. உள்ளன்னும் மாத்திரையர் அல்லால்
பயவாக்

களர் அனையர் கல்லா தவர்.

407. நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று.

408. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னுதே
கல்லார்கண் பட்ட திரு.

409. மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார்
கீழ்ப்பிறந்தும்

கற்றூர் அனைத்திலர் பாடு.

410. விலங்கோடு மக்கள் அனையர் இலங்குநால்
கற்றுரோ டேனையவர்.

42. கேள்வி.

411. சேல்வத்துள் சேல்வம் சேவிச்சேல்வம்;
சேல்வத்துள் எல்லாம் தலை.
அச்சேல்வம்

412. சேவிக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.

5

திருக்குறள்..

34

[போருட்]

413. சேவீஉணவின் கேள்வி உடையார்
அவீஉணவின்

ஆன்றுரோ டோப்பர் நிலத்து.

414. கற்றிலன் ஆயினும் கேட்க; அஃதோருவற்
கோற்கத்தின் ஊற்றும் துனை.

415. இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே
இழுக்கம் உடையார்வாய்ச் சொல்.

416. எனைத்தானும் நல்லவை கேட்க; அனைத்தானும்
ஆன்ற பேருமை தரும்.

417. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்
தீண்டிப் கேள்வி யவர். [துணர்க்

418.

கேட்டினும் கோத் தகைபவே கேள்வியால்
தோட்கப் பாத சேவி.

419 நூண்சுகிய கேள்வியர் அல்லார் வண்சுதிய
வாயினர் ஆதல் அரிது.

420. சேவியில் சுவைஉணர்வா வாய்துணர்வின்
மாக்கள்
அவியினும் வாழினும் என்?

43. அறிவுடைமை.

421. அறிவுற்றும் காக்கும் கருவி; சேறுவார்க்கும்
உள்அழிக்கல் ஆகா அரண்.
422. சேண்ட இடத்தால் சேலவிடா தீதோரீஇ
நன்றினபால் உய்ப்ப தறிவு.
- 423.

எப்போருள் யார்யார்வாய்க் கேட்டினும் அப்போருள்
மேய்ப்போருள் காண்ப தறிவு.

424. எண்போருள ஆகச் சேலச்சோல்லித்
தான்பிறர்வாய்

நூண்போருள் காண்ப தறிவு.

425. உலகம் தழிஇப தோட்பம்; மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.

பால்]

44. குற்றங்கடிதல்.

426. எவ்வ துறைவ துலகம் உலகத்தோ
டவ்வ துறைவ தறிவு.
427. அறிவுடையார் ஆவ தறிவார்; அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
428. அஞ்சவ தஞ்சாமை பேதமை; அஞ்சவ
த்தஞ்சல் அறிவார் தோழில்.
429. எதிரதாக் காக்கும் அறிவினர்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
430. அறிவுடையார் எல்லாம்
உடையார்; அறிவிலார்
என்உடைய ரேனும் இலர்.

44. குற்றங்கடிதல்.

431. சேருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பேருக்கம் பேருமித நீர்த்து.
432. இவற்றும் மாண்பிறந்த மானமும் மாணை
உவகையும் ஏதம் இறைக்கு.
433. தினைத்துஜையாம் குற்றம் வரினும் !
ஜையாக்
கோள்வர் பழினானு வார்.
434. குற்றமே காக்க போருளாகக் குற்றமே

அற்றம் தழுவும் பகை.

435. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை
ஏரிமுன்னர்

வைத்துறு போலக் கேடும்.

436. தன்குற்றம் ஸிக்கிப் பிறர்குற்றம்
காண்கிற்பின்

என்குற்றம் ஆசும் இறைக்கு?

437. சேயல்பால சேய்யா திவறியான் சேல்வம்
உயல்பால தன்றிக் கேடும்.

36 திருக்குறள்.

[போருட்

438. பற்றுள்ளம் என்னும் இவற்றன்மை
ஏற்றுள்ளும்

எண்ணப் படுவதோன் றன்று.

439. வியவற்க எஞ்ஞான்றும் தனினை; நயவற்க
நன்றி பயவா வினை.

440. காதல்·காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏத்தில ஏத்திலார் நூல்.

45. பெரியாரைத் துணைக்கோட்டல்.

441. அறன்அறிந்து முத்த அறிவுடையார்
கேண்மை

தீறன்அறிந்து தேர்ந்து கோளல்.

442. உற்றானோய் நீக்கி உருஅமை முன்காக்கும்
பேற்றியார்ப் பேணிக் கோளல்.

443. அரியவற்றுள் எல்லாம் அரிதே பேரியாரைப்
பேணித் தமராக் கோளல்.

444. தம்மில் பேரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை;

445. சூழ்வார்கண் ஆக ஒழுகல்வான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கோளல்.

446. தக்கார் இனத்தனுய்த் தான்ஒழுக வல்லானைச்
சேற்றுர் சேயக்கிடங்த தில்.

447. இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கேடுக்கும் தகைமை யவர்?

448. இடிப்பாரை இல்லாத ஏழரா மன்னன்
கேடுப்பார் இலாணும் கேடும்.

449.

முதல்இலார்க் கூதியம் இல்லை; மதலைபாம்
சார்பிலார்க் கில்லை நிலை.

450.

பல்லார் பகைகேளவின் பத்தடுத்த தீமைத்தே பால்]
நல்லார் தோடர்கை விடல்.

46. சிற்றினம் சேராமை 37

46. சிற்றினம் சேராமை.

451. சிற்றினம் அஞ்சம் பேருமை; கிறுமைதான் சுற்றமாய்ச் சூழ்ந்து விடும்.
452. நிலத்தியல்பால் நீர்த்திரிக் தற்றுகும் மாந்தர்க் கிணத்தியல்பு தாகும் அறிவு.
453. மனத்தான்ஆம் மாந்தர்க் குணர்ச்சி;
இனத்தான்ஆக இன்னென் எனப்படும் சேல்.
454. மனத்து எதுபோலக் காட்டி ஒருவற் கிணத்துள தாகும் அறிவு.
455. மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இமெதூய்மை தூவா வரும்.
456. மனம்தூயார்க் கேச்சம்நன் றுகும்;
இனம்தூயார்க் கில்லைநன் றுகா வினை.
457. மனங்கலம் மன்னுயிர்க் காக்கம்; இனங்கலம் எல்லாப் புகழும் தரும்.
458. மனங்கலம் நன்குடையர் ஆயினும் சான்றேர்க் கிணங்கலம் ஏமாப் புடைத்து.
459. மனங்கலத்தின் ஆகும் மறுமை; மற் றஃதும் இனங்கலத்தின் ஏமாப் புடைத்து.
460. நல்இனத்தின் ஊங்கும் துணைஇல்லை;

தீட்டினத்தின்

அல்லல் படுப்பதும் இல்.

47. தெரிந்து செயல்வகை.

461. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து சேயல்.
462. தேரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க் கருட்போருள் யாதோன்றும் இல்.

38

திருக்குறள்.

[போருட்]

463. ஆக்கம் கருதி முதல்இழக்கும் செப்வினை ஊக்கார் அறிவுடையார்.
464. தேளிலில் அதனைத் தோடங்கார் இளிவேண்டும் ஏதப்பாடஞ்சு பவர்.
465. வங்க்அறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோர் ஆறு.
466. செய்தீக்க அல்ல செயக்கேடும். செய்தக்க செய்யாமையானும் கேடும்.
467. எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்

எண்ணுவம் என்பதிமுக்கு.

468. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் போத்துப் படும்.

469. நன்றாற்றல் உள்ளும் தவறுண்டவர்அவர்
பண்பறிந் தாற்றுக் கடை.

470. எள்ளாத எண்ணிச் சேயல்வேண்டும்;
தம்மொடு

கோள்ளாத கோள்ளா துலது.

• 48. வலி அறிதல்

471. வினைவலியும் தன்வலியும் மாற்றுன்
வலியும்

துவைவலியும் தூக்கிச் சேயல்.

472. ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
சேல்வார்க்குச் சோல்லாத தீல்.

473. உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார்பலர்.

474. அமைந்தாங் கோழுகான் அளவறியான்
தன்னை

வியந்தான் விரைஞ்து கேடும்.

475. பீவிபேய் சாகாடும் அச்சிறும்; அப்பண்டம்

சால மிகுத்துப் போயின்.

மாஸ்

49. காணல் அறிதல்.

39

476. நூனிக்கோம்பர் ஏற்றனர் அஃதிறங் தூக்கின் உயிர்க்கிறதி ஆகி விடும்.
477. ஆற்றின் அளவறிந் தீக; அதுபோருள் போற்றி வழங்கும் நேறி.
478. ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லை;
போகா றகலாக் கடை.
479. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உள்ளிபால
இல்லாகித் தோன்றுக் கேடும்.
480. உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கேடும்;

49. சாலம் அறிதல்.

481. பகல்வெல்லும் கூடகையைக் காக்கை;
இகல்வெல்லும்
வேந்தற்கு வேண்டும் போழுது.
482. பருவத்தோ டோட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்கும் கயிறு.

483. அருவினை என்ப உளவோ கருவியால்
காலம் அறிந்து சேயின்.

484. ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இட்டதால் சேயின்.

485. காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

486. ஊக்கம் உடையான் ஓகேகம் போருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து.

487. போள்ளன் ஆங்கே புறம்வேரார்; காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்;

488. சேறுஏரைக் காணில் சுமக்க; உறுவடை
காணில் கிழக்காம் தலை.

40

திருச்சுறுதல்.

பேருட

489. எய்தற் கரிய திணைந்தக்கால் அங்கிலையே
சேய்தற் கரிய சேயல்.

490. கோக்கோக்க கூம்பும் பருவத்து; மற்றதன்
.குத்தோக்க சீர்த்த இடத்து.

50. இடன் அறிதல்.



491. தோடங்கற்க எவ்விணையும் எள்ளாற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் வது.
492. முரண்சேர்ந்த மோம்ம்பி னவர்க்கும்
அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவும் தரும்.
493. ஆற்றிரும் ஆற்றி அபே இடன்அறிந்து
போற்றுர்கண் போற்றிச் செயின்.
494. எண்ணியிபார் எண்ணம் இழப்பர் இடன்அறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
495. நேமேபுனலுள் வேல்லும் முதலீ; அடும்புனலின்
நிங்கின் ஆதனைப் பிற.
496. கடல்லூடா கால்வல் நேஞ்தேர்; கடல்லூடும்
நாவாயும் ஓடா நிலத்து.
497. அஞ்சாமை அல்லால் துணைவேண்டா
எஞ்சாமை
எண்ணி இடத்தீல் செயின்.
498. சிறுபடையான் சேல்இடம் சேரின்
உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
499. சிறைங்கள்நும் சீரும் இலர்களினும் மாந்தர்
உறைநிலத்தோ டோட்டல் அரிது.

500. கால்ஆழம் களறின் நரிஅமே கண்ணஞ்சா
வேல்ஆன் முகத்த களிறு.

பாஸ்]
41

51. தெரிந்து தெளிதல்.

51. தெரிந்து தெளிதல்.

501. அறம்போருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்
திறம்தேரிந்து தேரப் படும்.
502. குடிப்பிறங்கு குற்றத்தின் கீங்கி வடப்பாயிம்
ஞாண்டுடையான் கட்டே தெளிவு.
503. அரியகற் றுசற்றுர் கண்ணும் தெரியும்கால்
இன்மை அரிதே வேளிறு.
504. குணன்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கோளல்.
505. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தும்
கருமே கட்டளைக் கல்.
506. அற்றுரைத் தேறுதல் ஓம்புக்; மற்றவர்
யற்றிலர்; நானோ பழி.
507. காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுகல்

பேணத்தை எல்லாம் தரும்.

508. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இமேபை தரும்.

509. தெற்க யாரையும் தேராது; தேர்ந்தபிள்ளை
தெறுக தேறும் போருள்.

510. தேரான் தெளிவும் தெளிந்தான்கண்
ஐயுறவும்
தீரா இமேபை தரும்.

52. தெரிந்து விளையாடல்.

511. நன்மையும் தீமையும் னாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.

512. வாரி பேருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் சேப்க விளை.

6

42 திருக்குறள்.

போருட்

513. அன்பறிவு தேற்றம் அவாவின்மை இங்ஙான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

514. எனைவனைக்கால் தேறியக் கண்ணும்

வினைவகையான்

வேறுதும் மாந்தர் பலர்.

515. அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தான்னன் ஹேவல்பாற் றன்று.

516. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டேப்து உணர்ந்து சேயல்.

517. இனை இதிலை இவன்முடிக்கும் என்றுப்பான்
ததனை அவன்கண் விடல்.

518. வினைக்குரிமை நாடியப் பின்றை அவனை
அதற்குரியன் ஆகச் சேயல்.

519. வினைக்கண் வினைஉடையான் கேண்மைவே
ருக
வினைப்பானை நீங்கும் திரு.

520. நாள்தோறும் நாகே மன்னன்; வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.

53. சுற்றும் தழால்.

521. பற்றற்ற கண்ணும் பண்டமைபா ராட்டுதேல்
சுற்றத்தார் கண்ணே உள்.

522. விருப்பருச் சுற்றும் இயைபின் அருப்பரு

ஆக்கம் பலவும் தரும்.

523. அளவளா லில்லாதான் வாழ்க்கை
குளவளாக்

கோடின்றி நீர்ச்சைக் கூற்று.

524. சுற்றத்தால் சுற்றப் பட்டுமுகல்
சேல்வம்தான்

பேற்றத்தால் பேற்ற பாபன்.

525. கோடேதலும் இன்சோலும் ஆற்றின்
அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும்.

பால்]

54. பொச்சாவாமை.

43

526.

பேருங்கொடையான் பேண்ண் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத் தில்.

527. காக்கைக்கரவா கரைந்துண்ணும்; ஆக்கமும்
அண்ணீர் ரார்க்கே உள்.

528. போதுநோக்கான் வேந்தன் வரிசையா
நோக்கின்

அதுநோக்கி·வாழ்வார் பலர்.

529. தமராகித் தன்துறந்தார் சுற்றும் அமராமைக்
காரண மின்றி வரும்.

530. உழைப்பிரிஞ்து காரணத்தின் வந்தாலேன
வேந்தன் இழைத்திருந் தேண்ணிக் கோளல்.

54. பொச்சாவாமை.

531. இறங்த வெகுளியில் தீதே சிறங்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு.

532. போச்சாப்புக் கோல்லும் புகழை; அறிவினை
நிச்ச நிரப்புக்கோன் ரூங்கு.

533. போச்சாப்பார்க் தில்லை புகழ்மை;
அதுஉலகத்

தெப்பால்நூ லோர்க்கும் துணிபு.

534. அச்சம் உடையார்க் கரண்டில்லை;
ஆங்கில்லை

போச்சாப் புடையார்க்குஙன்கு.

535. முன்உறக் காவா திமுக்கியான் தன்பினை
பின்னள றிரங்கி விடும்.

- 536.** இமுக்காமை யார்மாட்டும் என்றும்
வழுக்காமை வாயின் அதுவூப்ப தில்.
- 537.** அரியன் ரூகாத இல்லைபோச் சாவாக்
கருவியால் போற்றிச் சேயின்.
- 538.** புகழ்ந்தவை போற்றிச் சேயல்வேண்டும்;
சேப்பா . . . திகழ்ந்தார்க் கேழுமையும் இல்.

44 திருக்குறள்.

[பொருட்]

- 539.** இகழ்ச்சியில் கேட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியின் மைஞ்சுறும் போது.
- 540.** உள்ளிய தெய்தல் எனிதுமன் மற்றும்தான்
உள்ளிய துள்ளப் பேறின்.

55. செங்கோண்மை.

- 541.** ஓர்ந்துகண் ஞேடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வலிதே முறை.

542. வாண்ணோக்கி வாழும் உலகெல்லாம்;
மன்னவன்
- கேட்டல்நோக்கி வாழும் குடி.
543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாப்
நின்றது மன்னவன் கோல்.
544. குடிதழீஇக் கோல்லுச்சும் மாஙில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
545. இயல்புளிக் கோல்லுச்சும் மன்னவன் நாடா—
பேபலும் விஜையுளும் தோக்கு.
546. வேல்அன்று வென்றி தருவது மன்னவன்
கோல்; அதாலும் கோடா தேனின்.. .
547. இறைகாக்கும் வையகம் எல்லாம்; அவனை
முறைகாக்கும் மூட்டாச் செயின்.
548. எண்பத்ததான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பத்தால் தானே கேடும்.
549. குடிபறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுஅன்று; வேந்தன் தோழில்.
550. கோலையில் கொடியாரை வேந்தோறுத்தல்
பைச்சுட்டு
- களைகட்டத்தஞ்செ நேரி.
- [பால்] **56. கொடுங்கோன்மை.**

56. கொடுங்கோன்மை.

551. கோலைமேல் கோண்டாரில் கொடி தே
அலைமேல்

டல்லவை செய்தோழுகும் வேந்து.

[கோண்]

552. வேலோடு நின்றுன் இனேன் றதுபோலும்
கோலோடு நின்றுன் இரவு.

553. நாள்தோறும் நாடி முறைசேப்பீா மன்னவுன்
நாள்தோறும் நாடு கேடும்.

554. கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
குழாது செய்யும் அரசு.

555. அல்லல்பட்டாற்று தழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

556. மன்னர்க்கு மன்னுதல் சேங்கோன்மை;
அஃதின்றேல்

மன்னுவாம் மன்னர்க் கோளி.

557. துளியின்மை ஞாலத்திற் கேற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.

558. இன்மையின் இன்னு துடைமை
முறைசெய்யா

மன்னவன் கோல்கீழ்ப் படின்.

559. முறைகோடி மன்னவன் செய்யின்
உறைகோடி

ஒல்லாது வானம் போயல்.

560. ஆபயன் குன்றும் அறுதோழிலோர்
நூல்மறப்பார்

காவலன் காவான் எனின்.

57. வெருவந்த செய்யாமை.

561. தக்காங்கு நாடித் தலைச்சேல்லா வண்ணத்தாஸ்
ஒத்தாங் கோறுப்பது வேங்து.

562. கடிதோச்சி மேல்ல ஏறிக நேடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.

46 **திருக்குறள்.**

[போருட்]

563. வெருவந்த செய்தோழுகும் வேங்கோலன்
ஆயின்

ஒருவந்தம் ஓல்லைக் கேடும்.

564. இறைகடிபன் என்றுரைக்கும் இன்னூச்சோல் வேந்

உறைக்கே ஓல்லைக் கேடும்.

[தன்

565. அரும்சேவ்வி இன்னு முகத்தான் பெருஞ்சேல்வம்

பேளப்கண் டண்ண துடைத்து.

566. குமேகோல்லன் கண்ணிலுன் ஆயின் நேமேக்சேல்வம்

நீடின்றி ஆங்கே கேடும்.

567. குமோழியும் கைஇகந்த தண்டமும் வேந்தன் அடும்முரண் தேய்க்கும் அரம்.

568. இனூத்தாற்றி என்னுத வேந்தன் சினத்தாற்றிச்

சிறின் சிறுகும் திரு.

569. சேருவந்த போழ்தில் சிறைசேப்யா வேந்தன் வெருவந்து வேப்து கேடும்.

570. கல்லார்ப் பிணிக்கும் குமேகோல்; அதுஅல்ல தில்லை நிலக்குப் போறை.

58. கண்ணேட்டம்.

571.

கண்ணேட்டம் என்னும் கழிபெரும் காரிகை
உண்மையால் உண்டிவ் வுலகு.

572. கண்ணேட்டத் துள்ள துலகியல்; அஃதிலார்
உண்மை நிலக்குப் போறை.

573. பண்ணன்னும் பாடற் கியைபின்றேல்?
கண்ணன்னும்

கண்ணேட்டம் இல்லாத கண்?

574. உள்போல் முகத்தேவன் செய்யும்
அளவினால்

கண்ணேட்டம் இல்லாத கண்?

575. கண்ணிழ் கணிகலம் கண்ணேட்டம்;
அஃதின்றேல்

புண்ணன் ரூணரப் படும்.

பாலி

59. ஒற்றுமை.

47 576. மண்ணேலூ டிபைப்து மரத்தீனையர் கண்ணேலூ
டியைக்குகண் ஞேடா தவர்.

577. கண்ணேட்டம் இல்லவர் கண்ணிலர்;
கண்ணேட்டம் இன்மையும் இல்.

கண்ணேட
யார்

578. கருமம் சிதைபாமல் கண்ணேட வல்லார்க்
குரிமை உடைத்திவ் வுலகு. .

579.

ஒறுத்தாற்றும் பண்டினார் கண்ணைம்கண் ஞேடிப்
போறுத்தாற்றும் பண்பே தலை.

580. பேயக்கண்டு நஞ்சண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

59. ஒற்றூடல்.

581. ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும்
தேற்றேன்க மன்னாவன் கண்.
582. எல்லார்க்கும் ஏல்லாம் நிகழ்பவை

என்னுண்றும்

வல்லறிதல் வேந்தன் தொழில்.

583. ஒற்றினால் ஒற்றிப் போருள்தெரியா மன்னவன்
கோற்றும் கோளக்கிடந்த தில்.

584. வினைசேய்வார் தம்சுற்றும் வேண்டாதார்
என்றங்

கனைவரையும் ஆராய்வ தொற்று.

585. கடாசு உருவோடு கண்ணஞ்சா தியாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.

586. துறந்தார் பழவத்தர் ஆகி இறந்தாராய்க்
தென்சேயினும் சோர்வில் தொற்று.

587. மறைந்தவை கேட்கவற் ருகி அறிந்தவை
ஸயப்பா டில்லதே ஒற்று.

588. ஒற்றேற்றித் தந்த போருளையும் மற்றும் ஓர்
ஒற்றினால் ஒற்றிக் கோளல்.

48

திருக்குறள்

【பொருட்

589. ஒற்றேற் றுணராமை ஆள்க; உடன்முவர்
சோல்தோக்க தேறப் படும்.

590. சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க; செய்யின்

புறப்படுத்தான் ஆகும் மறை.

60. ஊக்கமுடையை.

591. உடையர் எனப்பவே தூக்கம்; அதில்லார்
உடைய துடையரே மற்று?

592. உள்ளம் உடைமை உடைமை;

போருள்உடைமை

நில்லாது நீங்கி விடும்.

593. ஆக்கம் இழந்தேம்னன் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடையார்.

594. ஆக்கம் அதர்வினுப்ச் சேல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை.

595. வெள்ளத் தனைய மலர்நிட்டம்; மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.

596. உள்ளுவ தேல்லாம் உயர்வுள்ளால்; மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

597. சிதைவிடத் தூல்கார் உரவோர்;
புதைஅம்பில்
பட்டுப்பா னேறும் களிறு.

- 598.** உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் சேருக்கு.
- 599.** பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெறுஞம் புலிதாக் குறின்.
- 600.** உரம்வூருவற் குள்ள வெறுக்கை; அஃதில்லார்
மரம் ;மக்கள் ஆதலே வேறு.

பாஸ்]
49

61. மழியின்மை.

- 601.** குடினன்னும் குண்று விளக்கம் மடினன்னும்
மாகுர மாய்ந்து கேடும்.
- 602.** மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
- 603.** மீடிமடித் கொண்டோழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
- 604.** குடிமடிந்து குற்றம் பேருகும் மடிமடிந்து
மாண்ட உருற்றி வவர்க்கு.
- 605.** நேநேர் மறவி மடிதுயில் நான்கும்
கேடுநீரார் காமக் கலன்.
- 606.** படிஉடையார் பற்றமெந்தக் கண்ணும்

மாடிடுடையா

மாண்பயன் எய்தல் அரிது.

607. இடிபுரிந் தெள்ளும்சோல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞ்றி வவர்.
608. மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்
கடிமை புகுத்தி விடும்.
609. குடிஆண்மை உள்வந்த குற்றம் ஒருவன்
மடிஆண்மை மாற்றக் கேடும்.
610. மடியிலா மன்னவன் எப்தும் படி அளந்தான்
தாஅப தேல்லர்ம் ஒருங்கு.

62 ஆள்வினையுடையம்:

611. அருமை உடைத்தேன் றசாவாமை வேணுமே;
- பேருமை முயற்சி தரும்.
612. வினைக்கண் வினைகேடல் ஓம்பல்;
வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன் றல்கு.
613. தாளாண்மை என்னும் தகைமைக்கண்

தங்கிற்றே

- வேளாண்மை என்னும் சேருக்கு.

50

திருக்குறள்,

போருட்

614. தாளாண்மை இல்லாதான் வேளாண்மை
பேடிலைக் கொண்டு வாளாண்மை போலக் கேடும்.
615. இன்டும் விழைபான் வினைவிழைவான்
தன்கேளிர் தும்பம் துடைத்துன்றும் தூண்.
616. முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
617. மடிலீளாள் மாழுகடி என்ப; மடிபிலாள்
தாள்ளுளாள் தாமரையி ஞௌள்.
618. போறுஇன்மை யார்க்கும் பழியன் றறிவறிக்
தாள்வினை இன்மை பழி.
619. தேங்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மேப்புருந்தக் கூலி தரும்.
620. ஊனழையும் உப்பக்கம் காண்பார்

தாழா துஞ்சு பவர்.

63. இடுக்கண் அழியாமை.

621. இடுக்கண் வருங்கால் நகுக; அதனை அடேத்தூர்வ தஃதோப்ப தில்.
622. வெள்ளாத் தனிய இமேபை அறிவுஞ்சுபான் உள்ளாத்தின் உள்ளக் கேடும்.
623. இமேபைக் கிமேபை படுப்பர் இமேபைக் கிமேபை படாஅ தவர்.
624. மடுத்தவாய் எல்லாம் பகடன்னேன் உற்ற இடுக்கண் இடாப்பா ணைத்து.
625. அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும்.
626. அற்றேம்ளன் றல்லல் படுபேவோ பெற்றேம்ளன் ரேம்புதல் தேற்று தவர்.

64. அமைச்சர்.

627. இலக்கம் உடம்பிமேபைக் கேன்று
கலக்கத்தைக்
கையாருக் கொள்ளாதாம் மேல்.

628.

இன்பம் விழையான் இடுமேபை இயல்பேண்பான்
துன்பம் உறுதல் இலன்.

629. இன்பத்துள் இன்பம் விழையாதான்
துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன்.

630. இன்றைமை இன்பம் எனக்கோளின்
ஆகுமதன்

ஒன்றூர் விழையும் சிறப்பு.

64. அமைச்சு.

631. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு.

632. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைக்குடன் மாண்ட தமைச்சு.

633. பிரித்தலும் பேணிக் கோளலும் பிரிந்தார்ப்

போருத்தலும் வல்ல தமைச்சு.

634. தேரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாக் கொல்லலும் வல்ல தமைச்சு.

635. அறன்அறிந் தான்றமைந்த சோல்லான்என் ஞான்றும்

தீறன்அறிந்தான் தேர்ச்சித் துணை.

636. மதிநுட்பம் நூலோ டெடயார்க் கதிநுட்பம் யாஉள முன்னிற் பவை?

637. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

தியற்கை அறிந்து செயல்.

638. அறிகோன் றறியான் எனினும் உறுதி உழைஇருந்தான் கூறல் கடன்.

639. பழுதெண்ணும் மந்திரியின்

பக்கத்துள் தேவ்வோர்

எழுபது கோடி உறும்.

நிருக்குறள்.

[போருட்

640. முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வார்

தீற்பாட்டிலாஅ தவர்.

65. சொல்வன்மை.

641. நாங்களும் என்னும் கூறன் உடையை;
அங்கூரம்
யாங்கலத் துள்ளதூதும் அன்று.
642. ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சோல்லின்கண் சேர்வு.
643. கேட்டாங்ப் பிணிக்கும் தகையவாய்க்
கேளாரும்
வேட்ட மோழிவதாம் சோல்.
644. திறன்அறிந்து சோல்லுக சோல்லீ; அறஞும்
போருளும் அதனின்ஜாங் கில்.
645. சோல்லுக சோல்லீப் பிறிதோர்சோல்
அச்சோல்லீ
வெல்லும்சோல் இன்மை அறிந்து.
646. வேட்பத்தாம் சோல்லீப் பிறர்சோல்
பயன்கோடல்
மாட்சியின் மாசற்றுர் கோள்.
647. சோல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

விரைந்து தோழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சோல்லுதல் வல்லார்ப் பெறின்.

649. பலசோல்லக் காழுமூவர் மன்றமா சற்ற
சிலசோல்லல் தேற்று தவர்.

650. இணர்ஊழுத்தும் நாறு மலர்அளையர் கற்ற
துணர விரித்துரையா தார்.

66. வினைத்துய்யை

651. துக்கீனங்கும் ஆக்கம் தருஷம்; வினைங்கும்
வேண்டிய எல்லாம் தரும்.

பால்]

53

67. வினைத்திட்பாம்.

652. என்றும் ஒருவுதல் வேண்டும் புகழோடு
நன்றி பயவா வினை.

653.

ஒலைதல் வேண்டும் ஓளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.

654. இடுக்கண் பாடினும் இளிவந்த செய்யார்.
நூக்கற்ற காட்சி யவர்.

655. எற்றேன் றிரங்குவு செய்யற்க;
செய்வானேல்,

மற்றன்ன செய்யாமை நன்று.

656. ஈன்றுள் பசிகாண்பான் ஆபினும் செய்யற்க
சான்றேர் பழிக்கும் வினை.

657. பழிமலை தெய்திய ஆக்கத்தின் சான்றேர்,
கழிநல் குரவே தலை.

658. கழிந்த கழிந்தோரார் செய்தார்க் கவைதாம்
முடிந்தாலும் பீஷை தரும்.

659. அழக்கொண்ட எல்லாம் அழப்போர்;
இழப்பினும்

பிண்பயக்கும் நற்பார் வைவ.

660. சலத்தால் போருள்செய்தே மார்த்தல்
பசுமன்

கலத்துள்ளீர் பேய்திரீஇ அற்று.

67. வினைத்திட்பம்.

661. வினைத்திடபம் என்ப தோருவன் மனத்திடபம்;
மற்றைய எல்லாம் பிற.
662. ஊரூரால் உற்றபின் ஓல்காமை
இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
663. கடைக்கோட்கச் செய்தக்க தாண்மை;
இடைக்கோட்
எற்று விழுமம் தரும்.
- [கின்] 664. சோல்லுதல் யாக்கும் எளிய; அரியவாம்
சோல்லிய வண்ணம் சேயல்.

54 திருக்குறள்.

[போருட்

665. வீறேப்தி மாண்டார் வினைத்திடபம்
வெந்தன்கண்
ஆறேய்தி உள்ளப்படும்.
666. எண்ணிய எண்ணியாங் கேய்துப எண்ணியார்
திண்ணியார் ஆகப்'பேறின்.
667. உருவுகண் டெள்ளாமை வேண்டும்;
உருள்பேருந்

கச்சாணி அன்னூர் உடைத்து.

[தேர்க்

668. கூலங்காது கண்ட வினைக்கண் தூளங்காது
தூக்கம் கழிந்து சேயல்.
669. துன்பம் உறவரினும் சேய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
- 670.

எனைத்திட்டபம் எய்தியக் கண்ணும் வினைட்டபம்
வேண்டாரை வேண்டா துலகு.

68. வினை செயல் வகை.

671. குழ்ச்சி முடிவு துணிவெய்தல்; அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
672. தூங்குக தூங்கிச் சேயல்பால்; தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
673. ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே;
ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் சேயல்.
674. வினைபகை என்றிரண்டின் எச்சம்

நினையுங்கால்

தீங்சம் போலத் தெறும்.

675. போருள்கருவி காலம் வினைஇட்டே
டைக்கும்.

இருள்தீர எண்ணிச் சேபல்.

676. முடிவும் இடையூறும் முற்றிபாஸ் கேய்தும்,
படுபேயனும் பார்த்துச் சேபல்.

677. சேய்வினை சேபவான் சேபல்முறை
அவ்வினை

உள்அறிவான் உள்ளம் கோளல்.

யால்

69. ஆறு.

55

678. வீஜையால் வினைஆக்கிக் கோடல்;
நீண்கவுள்

யானையால் யானையாத் தற்று.

679. நட்டார்க்கு ஈல்ல சேயலின் விரைந்தே,
ஒட்டாரை ஒட்டிக் கோளல்.

680. உறைசிறியார் உள்ளடேங்கல் அஞ்சிக்
குற்றபேறின்

கோள்வார் பேரியார்ப் பணிந்து.

69. தூது.

681. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்
வேந்தவாம்

பண்புடைமை தூதுரொப்பான் பண்டு.

682. அன்பறி வாராய்ந்த சோல்வன்மை
தூதுரீப்பார்க்

தின்றி அமையாத முன்று.

683. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
.வென்றி விழைஉரைப்பான் பண்டு.

684. அறிவுரு வாராய்ந்த கல்விதிம் முன்றன்
சேறிவுடையான் சேல்க விழைக்கு.

685. தோகச்சோல்லித் தூவாத ரீக்கி
நகச்சோல்லி

நன்றி பயப்பதாம் தூது.

686. கற்றுக்கண் ணஞ்சான் சேலச்சோல்லிக்

காலத்தால்

தக்க தறிவதாம் தூது.

687. கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்
தெண்ணி உரைப்பான் தலை.
688. தூய்மை துணைமை துணிவுடைமை
வாய்மை வழிஉரைப்பான் பண்பு.

இம்முன்றின்

689. விமோற்றம் வேந்தர்க் குரைப்பான்
வமோற்றம்
வாய்சோரா வண்க ணவன்.

690. இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்
குறுதி பயப்புதாம் தூது.

திருக்குறள்.

[போருட்

70. மன்னரைச் சேர்ந்தொழுகல்.

691. அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வெந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
692. மன்னர் விழைப் விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும்.
693. போற்றின் அரியவை போற்றல்; கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.
694. சேவிச்சோல்லும் சேர்ந்த நகையும்
அவித்தொழுகல்
ஆன்ற பேரியார் அகத்து.
695. எப்பொருளும் ஓரார் தோட்ரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.
696. குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில
வேண்டுபே வேட்டப்ச் சோலல்.
697. வேட்பன சோல்லி வினைஇல எஞ்ஞான்றும்
கேட்டினும் சோல்லா விடல்.
698. இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோ டோழுகப் படும்.
699. கோளப்பட்டேம் என்றேண்ணிக் கோள்ளாத
சேய்

துளக்கற்ற காட்சி யவர்.

[யார்

700. பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கேழுதகைமை கேடு தரும்.

71. குறிப்பறிதல்.

701. கூறுமை நோக்கிக் குறிப்பறிவான்
எஞ்ஞான்றும்
மாருநீர் வையக் கணி.

702. ஜூயப் படாஅ தகத்து துணர்வணோத்
தேய்வத்தோ டோப்பக் கோளல்.

பால்]

57

72. அவை அறிதல்.

703. குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினாள்
யாது கோடுத்தும் கோளல்.
704. குறித்தது கூறுமைக் கோள்வாரோ டேனோ
உறுப்போர் அனையரால் வேறு.

- 705.** குறிப்பில் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தேவோ கண்?
- 706.** அதேத்து காட்டும் பளிங்குபோல் நேஞ்சம் கடுத்தது காட்டும் முகம்.
- 707.** முகத்தின் முதுக்குறைந்த துண்டோ? உவப்பினும் காயினும் தான்முங் துறும்.
- 708.** முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பேறின்.
- 709.** பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண் வகைமை உணர்வார்ப் பேறின்.
- 710.** நூண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால் கண்அல்ல தில்லை பிற.
- 72. அவை அறிதல்:**
- 711.** அவைஅறிந் தாராய்ந்து சோல்லுக சோல்லின் நடைதேரிந்த நன்மை யவர்.
- 712.** இடைதேரிந்து நன்குணர்ந்து சோல்லுக

சோல்லின்

நடைதெரிந்த நன்மை யவர்.

713. அவைஅறியார் சோல்லல்மேல் கோள்பவர்
சோல்லின்

வகைஅறியார்; வல்லதுஊம் இல்.

714. ஒளியார்முன் ஒளியிபர் ஆதல்;
வெளியார்முன்

வாஞ்சதை வண்ணம் கோளல்.

715. நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் சேறிவு.

8

58 நிருக்குறள்

போருட்

716. ஆற்றின் நிலைதளர்க் கற்றே வியன்டுஸம்
எற்றுணர்வார் முன்னர் இழுக்கு.

717. கற்றிறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சோல்தேரிதல் வல்லார் அகத்து.

718. உணர்வ குடையார்முன் சோல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர் சோரிந் தற்று.

719. புல்அவையுள் போக்காந்தும் சோல்லற்க

நன்து சேலச்சோல்லு வார்.

720. அங்கணத்துள் உக்க அமிழ்தற்றுல் தம்கணத்தர் அல்லார்முன் கோட்டி கோளல்.

73. அவை அஞ்சாமை.

721. வெங்காறிந்து வல்லவை வாப்சோரார் சோல்லின்

தோகைஅறிந்த தூய்மை யவர்.

722. கற்றுருள் கற்றுர் எனப்படுவேர் கற்றுர்முன் கற்ற சேலச்சோல்லு வார்.

723. பகைஅகத்துச் சாவார் எனியர்; அரியர் அவைஅகத் தஞ்சா தவர்.

724. கற்றுர்முன் கற்ற சேலச்சோல்லித் தாங்கற்ற மிக்காருள் மிக்க கோளல்.

725. ஆற்றின் அளவறிந்து கற்க அவைஅஞ்சா மாற்றம் கோடுத்தல் போருட்டு.

726. வாளோடென் வன்கண்ணர் அல்லார்க்கு?

நூலோ

நூண்அவை அஞ்ச பவர்க்கு?

[டென்]

727.

பகைஅத்துப் பேடிகை ஒன்வாள் அவைஅகத்
தஞ்சம் அவன்கற்ற நூல்.

728. பல்லவை கற்றும் பயம்இலரே நல்அவையுள்
நன்கு சேலச்சோல்லா தார்.

பால்]

74. நாடு.

59

729. கல்லா தவரில் கண்டன்ப கற்றறிந்தும்
நல்லார் அவைஅஞ்ச வார்.

730. உளர்ன்னினும் இல்லாரோ டோப்பர்
களன் அஞ்சிக்

கற்ற சேலச்சோல்லா தார்.

74. நாடு.

731. தள்ளா வினொயினும் தக்காரும் தாழ்விலாச்
சேல்வரும் சேர்வது நாடு.

732. பேரும்போருளால் பேட்டக்க தர்கி
அருங்கேட்டால்

ஆற்ற வினொவது நாடு.

733. போறைஞ்சு மேல்வருங்கால் தாங்கி
இறைவற்
கிறைஞ்சுங்கு நேர்வது நாடு.
734. உறுபசியும் ஓவாப் பிணியும் சேறுபகையும்
சேரா தியல்வது நாடு.
735. பல்குழுவும் பாழ்சேப்பும் உட்பகையும்
வேந்தலைக்கும்
கோல்குறும்பும் இல்லது நாடு.
736. கேடறியாக் கேட்ட இடத்தும் வளம்குன்ற
நாடென்ப நாட்டின் தலை.
737. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு.
738. பிணிஇன்மை சேல்வம் விளொவின்பம் ஏமம்
அணின்ப நாட்டிற்கில் வைங்கு.
739. நாடென்ப நாடா வளத்தன; நாடல்ல
நாட வளம்தரும் நாடு.
740. ஆங்கமை வேய்தியக் கண்ணும் பயம் இன்றே
வேந்தமை வில்லாத நாடு.

திருக்குறள்.

75. அரண்.

741. ஆற்று பவர்க்கும் அரண்போருள்; அஞ்சித்தன் போற்று பவர்க்கும் போருள்.
742. மணிநிரும் மண்ணும் மலையும் மணிநிழல் காடும் உடைய தரண்.
743. உயர்வகலம் தீண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல்.
744. சிறுகொப்பின் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்ப தரண்.
745. கோளற்காரிதாய்க் கோண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கேளிதா ஸீர தரண்.
746. எல்லாப் போருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்ஆள் உடைய தரண்.
747. முற்றியும் முற்று தேறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரிய தரண்.
748. முற்றுற்றி முற்றி யவரையும் பற்றுற்றிப் பற்றியார் வேல்வ தரண்.
749. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து விழேய்தி மாண்ட தரண்.

- 750. எனோமாட்சித் தாகியக் கண்ணும்
வினைமாட்சி

இல்லார்கண் இல்ல தரண்.

76. பொருள் செயல் வகை.

751. போருள் அல் வவரைப் போருளாகச் செய்யும்
போருள் அல்ல தீல்லை போருள்.

752. இல்லாரை எல்லாரும் எள்ளுவர் ;
எல்லாரும் செப்வர் சிறப்பு.

சேல்வரை

பால்]

61

77. படைமாட்சி.

753. போருள்ளன்னும் போய்பா விளக்கம்
இருள்அறுக்கும்

எண்ணிய தேயத்துச் சேன்று.

754. அறன்னனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதின்றி வந்த போருள்.

755. அருளோடும் அன்போடும் வாராப்
போருள்ஆக்கம்

பூல்லார் புரள விடல்.

756. உறுப்போருளும் உல்கு போருளும்தன்
ஒன்னார்த்

தேறுபொருளும் வேந்தன் போருள்.

757. அரூள்ளன்னும் அன்பீன் குழவி
போருள்ளன்னும்

செல்வச் சேவிலியால் உண்டு.

758. குன்றேறி யானைப்போர்கண்டற்றுல்
தன்கைத்தொன்

றுண்டாகச் சேய்வான் வினை.

759. சேய்க போருளைச் சேறுநர் சேருக்கறுக்கும்
எஃதனில் கூரிய தில்.

760. ஒண்போருள் காழ்ப்ப இயற்றியார்க்
கேண்போருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.

77. படையாட்சி.

761. உறுப்பமைங் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.

762. உலைவிடத் தூறஞ்சா வன்கண்
தோலைவிடத்துத்

தோல்படைக் கல்லால் அரிது.

763. ஒலித்தக்கால் என்னும் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக் கேடும்.

764. அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
வன்கண் ணதுவே படை.

765. கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.

62 திருக்குறள்.

[போருட்]

766. மறம்மானம் மாண்ட வழிச்சேலவு தேற்றம்
எனான்கே எமம் படைக்கு.

767. தார்தாங்கிச் சேல்வது தானே தலைவந்த
போர்த்தாங்கும் தன்மை அறிந்து.

768. அடல்தகையும் ஆற்றலும் இல்லனினும் தானே
படைத்தகையால் பாடு பேறும்.

769. சிறுஞையும் சேல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை.
770. நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல்.

78. படைச்செருக்கு.

771. என்ஜமுன் நில்லன்மின் தேவ்விர்! பலர்என்ஜமுன்நின்று கல்நின்ற வர்.
772. கானம் முயல்ளய்த அம்பினீல் யானை பிழைத்தவேல் எந்தல் இனிது.
773. பேர்ஆண்மை என்ப தறுகண்ணுன் றுற்றக்கால் ஊர்ஆண்மை மற்றதன் எஃகு.
774. கைவேல் களிற்கிடே போக்கி வருபவன் மேய்வேல் பறியா நகும். 775. விழித்தகண் வேல்கோண் டெறிய அழித்திமைப்பின் ஓட்டன்கிடே வன்கண் ணவர்க்கு.
776. விழுப்புண் படாதாள் எல்லாம் வழுக்கினுள் வைத்தும்தன் நாளை எடுத்து.
777. கழுலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழுல்யாப்புக் காரிகை நீர்த்து.
778. உறின்உயிர் அஞ்சா மறவார் இறைவன்

சேறினும்சீர் குன்றல் இலர்.

79. நட்பு.

63

779. இழைத்த தீகவானமைச் சாவாரை யாரே
பிழைத்த தோறுக்கிற் பவர்?
780. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா
டிரந்துகோள் தக்க துடைத்து.
- ## 79. நட்பு.
781. சேயற்க்ரிய யாஉள நட்பின்? அதுபோல்
வினைக்கரிய யாஉள காப்பு?
782. நிறைநீர நீரவர் கேண்மை பீற்றமதிப்
பின்நீர பேதையார் நட்பு.
783. நவில்தோறும் நூல்கயம் போலும்
பாயில்தோறும்
பண்புடை யாளர் தோடர்பு.
784. நகுதல் போருட்டன்று நட்டல்; மிகுதிக்கண்
மேல்சேன் றிடித்தல் போருட்டு.
785. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.

786. முகம்நக நட்பது நட்பன்று; நேஞ்சத்
தகம்நக நட்பது நட்பு.
787. அழிவின் அவைக்கீ ஆறுய்த் தழிவின்கண்
அல்லஸ் உழப்பதாம் நட்பு.
788. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களொவதாம் நட்பு.
789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில்
கோட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் ஸிலை.
790. இனையர் இவர்எமக் கின்னம்யாம் என்று
புனையினும் புல்லேண்ணும் நட்பு.

64 நிருக்குறள்.

[போருட்]

80. நட்பாராய்தல்.

791. நாடாது நட்டலில் கேடில்லை; நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
792. ஆய்க்தாய்க்கு கோள்ளாதான் கேண்மை
கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

793. குண்ணும் குடிமையும் தற்றமும் குன்று
இன்னும் அறிந்தியாக்க நட்பு.
794. குடிப்பிற்குது தன்கண் பழீங்களு வானைக்
கோடுத்தும் கொள்வேண்டும் நட்பு.
795. அழச்சோல்லி அல்ல திடித்து வழக்கறிய
வல்லீர்ஸ்ட் பாய்ந்து கோளவு.
796. கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நிட்டி அளப்பதோர் கோல்.
797. ஊதியம் என்ப தோருவற்குப் பேதையார்
கேண்மை ஓர்தி விடல்.
798. உள்ளற்க உள்ளம் சிறுகுவு; கோள்ளற்க
அல்லல்கண் ஆற்றறப்பார் நட்பு.
799. கேமேகாலைக் கைவிழவார் கேண்மை
அமேகாலை
உள்ளினும் உள்ளம் சுமே.
800. மருவுக மாசற்றூர் கேண்மை; ஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.

81. பழையம்.

801. பழையமை எனப்படுவ தியாதெனின் யாதும்
கிழுமையைக் கீழ்ந்திடா நட்பு.

802. நட்பிற் குறுப்புக் கேழுதகைமை; மற்றதற்
குப்பாதல் சான்றேர் கடன்.

பால்]

82. ரி நட்பு.

65

803. பழகிய நட்பேவன் செய்யும் கேழுதகைமை
செய்தாங் கமையாக் கடை?

804. விழைதகையான் வேண்டி இருப்பார்
கேழுதகையால்

கேளாது நட்டார் செயின்.

805.

பேதமை ஒன்றே பேருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.

806. எல்லைக்கண் நின்றூர் துறவார்
தோலைவிட்டதீம்

தோல்லைக்கண் நின்றூர் தோடர்பு.

807. அறிவந்த செய்யினும் அன்பரூர் அன்றின்

வழிவந்த கேண்மை யவர்.

808. கேள்ளிமுக்கம் கோக் கெழுதகைமை
வல்லார்க்கு

நாள்ளிமுக்கம் நட்டார் சேயின்.

809. கேடாஅ வழிவந்த
கேண்மையார் கேண்மை.

விடாஅர் விழையும் உலகு.

810. விழையார் விழையப் படுபே பழையார்கண்
பண்டில் தலைப்பிரியா தார்.

82. தீ நட்பு.

811. பருகுவார் போலினும் பண்பிலார்
கேண்மை

பேருகலிற் குன்றல் இனிது.

812. உறினாட் டறின்னுருஹும் ஒப்பிலார்
கேண்மை

பேறினும் இழப்பினும் என்?

813. உறுவது சீர்தூக்கும் நட்பும் பேறுவது

கோள்வாரும் கள்வரும் நேர்.

814. அமர்அகத் தாற்றிருக்கும் கல்லாமா அன்னூர்

தமரில் தனிமை தலை.

815. சேப்பேதமம் சாராச் சிறியவர் புன் கேண்மை

எய்தலின் எய்தாமை நன்று.

9.

திருக்குறள்.

[போருட்]

816. பேதை பெருங்கேழீஇ நட்பின்
அறிவுடையார்

ஏதின்மை கோடி உறும்.

817. நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்
பத்தடேத் த கோடி உறும்.

818. ஒல்லும் கருமமும் உடற்று பவர்கேண்மை
சோல்லாடார் சோர விடல்.

819. கனவிலும் இன்னது முன்னே வினைவேறு

சோல்வேறு பட்டார் தோட்டபு.

820. எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மைனக்கீழீஇ
மன்றில் பழிப்பார் தோட்டபு.

83. கூடா நட்பு.

821. சீர்இடம் காணின் ஏறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
822. இனம்போன்றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல் வேறு படும்.
823. பலங்கூல்கற்றக் கடைத்தும் மனம்நல்லர்
ஆகுதல் மானோர்க் கரிது.
824. முகத்தின் இனிய நகாஅ அகத்தின்ன
வஞ்சரை அஞ்சப் படும்.
825.
மனத்தின் அணையா தவரை எனைத்தோன்றும்
சோல்லினால் தேறல்பாற் றன்று.
826. நட்டார்போல் நல்லவை சோல்லினும்
ஒட்டார்சோல்
ஒல்லை உணரப் படும்.
827. சோல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க
வில்வணக்

திங்கு துறித்தமையான்.

[கம்

828. தோழுதகை உள்ளும்
படைலூஞ்கும் ஒன்றா;
அழுதகண் நீரும் அனைத்து.

பால்]

84. பேதைமை.

67

829. மிகச்செய்து தம்ஸள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
830. பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்பு
கம்நட்போரீஇ விடல்.

84. பேதைமை.

831. பேதைமை என்பதோன் றியாதேனின்
ஏதும்கோண்
உதியம் போக விடல்.

832. பேதைமையுள்ளலாம் பேதைமை
காதன்மை

கைஅல்ல தன்கண் சேயல்.

833.

நானேமை நாடாமை நாரின்மை யாதோன்றும்.
பேஞ்சேமை பேதை தோழில்.

834. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும்
பேதையில் பேதையார் இல்.

தான்அடங்காப

835. ஒருமைச் சேயல்ஆற்றும் பேதை
எழுமையும்

தான்புக் கழுந்தும் அளறு.

836. போய்படும் ஒன்றே புனைப்புணும்
கையறியாப

பேதை வினைமேல் கோளின்.

837. எதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெரும்சேல்வம் உற்றக் கடை.

838. மையல் ஓருவன் களித்தற்றுல் பேதைதன் கைஒன் றுடைமை பெறின்.

839. பேரித்தினிது பேதையார் கேண்மை;
பிரிவின்கண்

பீட்டு தருவதோன் றில்.

840. கழா அக்கால் பள்ளியுள் வைத்தற்றுல்
சான்டேர்

• குழாஅத்துப் பேதை புகல்.

68 திருக்குறள்

〔Gupta〕

85. புல்லிவாண்மை.

841. அறிவின்மை இன்மையுள் இன்மை;
பிறிதின்மை

இண்மையா வையா துலகு.

842. அறிவிலான் நெஞ்சுவங் தீதல் பிறிதியாதும் இல்லை; பேறுவான் தவம்.

843. அறிவிலார் தாமதம்மைப் பீழிக்கும் பீழை
சேறுவார்க்கும் செய்தல் அரிது.

- 844.** வெண்மை எனப்படுவே தியாதேனின்
ஒண்மை
உடையம்யாம் என்னும் சேருக்கு.
- 845.** கல்லாத மேற்கோண் டோழுகல் கசடற
வல்லதும் ஜூயம் தரும்.
- 846.** அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
- 847.** அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெரும்திறை தானே தனக்கு.
- 848.** ஏவவும் சேய்கலான்; தான்தேருன்; அவ்வுபிர்
போலும் அளவும்ழார் நோய்.
- 849.** காணுதான் காட்டுவோன் தான்காணுன்;
காணுதான்
கண்டானும் தான்கண்ட வாறு.
- 850.** உலகத்தார் உண்டென்ப தில்ளன்பான்
வையத்
தலகையா வைக்கப் படும்.
- 86. இகல்.**
- 851.** இகல்ளன்ப எல்லா உயிர்க்கும்
பகல்ளன்னும்

பண்பின்மை பாரிக்கும் நோய்.

852. பகல்கருதிப் பற்று சேயினும் இகல்கருதி
இன்னுசேய் யாமை தலை.

பால்]

87. பகைமாட்சி.

69

853. இகல்ளன்னும் எவ்வம் நோய் நிக்தின்
தவல்லில்லாத்

தாவில் விளக்கம் தரும்.

854.

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்ளன்னும்
துன்பப்பத்துள் துன்பம் கேடின்.

855.

இகல்ளதீர் சாய்ந்தோமுக வல்லாரை யாரே
மிகல்லாக்கும் தன்மை யவர்?

856. இகவின் மிகல்லினி தென்பவன் வாழ்க்கை
தவலும் கேடலும் நனித்து.

857. மிகல்மேவல் மெய்ப்போருள் கானோர்.
இகல்மேவல்

இன்னு அறிவி னவர்.

858. இகலிற் கேதீர்சாய்தல் ஆக்கம்; அதனை
மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு.

859. இகல்காணை ஆக்கம் வரும்கால்; அதனை
மிகல்காணும் கேடு தர்க்கு.

860. இகலான் ஆம் இன்னதெல்லாம்;
நகலான் ஆம்
நல்நயம் என்னும் செருக்கு.

87. பகைமாட்சி.

861. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக்; ஓம்பா
மேலியார்மேல் மேக பகை.

862. அன்பிலன்; ஆன்ற துஜெனிலூன்;
தான் துவ்வான்;

என்பாயும் ஏதிலான் துப்பு?

863. அஞ்சம்; அறியான்; அமைவிலன்; ஈகலான்;
தஞ்சம் எளியன் பகைக்கு.

864. நீங்கான் வேகுளி நிறையில்ளன்
என்கான்றும்

யாங்கணும் யார்க்கும் எனிது.

865. வழிநோக்கான்; வாய்ப்பன செய்யான்;
பழிநோக்கான்

பண்பிலான் பற்றுரக்கி விடு.

70 திருக்குறள். [போருட்]

866. காணேச் சினத்தான் கழிபெரும் காமத்தான் பேணுமை பேணப் படும்.

867. கோட்டதும் கோளல்வேண்டும் மன்ற அதேதிருந்து

மாண்து சேப்வான் பகை.

868. குணன் இலாப்க் குற்றம் பலவாயின் மாற்றர்க்.

கின்னிலும் ஏமாப் புடைத்து.

869. சேறுவார்க்குச் சேண்டிக்வா இன்பம்
அறிவிலா

அஞ்சம் பகைவர்ப் பேறின்.

870. கல்லான் வெதுனும் சிறுபொருள்
எஞ்சான்றும்
ஒல்லானை ஒல்லா தோனி.

88. பகைத்திறம் தெரிதல்.

871. பகைளன்னும் பண்பிலதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று.
872. வில்ளர் உழவர் பகைகோளினும்
கோள்ளற்க
சோல்ளர் உழவர் பகை.

873. ஏழுற் றவரினும் ஏழை தமியனுய்ப்
பல்லார் பகைகோள் பவன்.

874. பகைநட்பாக் கோண்டோழுதும்
பண்புடை யாளன்

தகைமைக்கண் தங்கிற் றுலகு.

875. தன்துணை இன்றூஸ்; பகைஇரண்டாம்;
தான்லூருவன்

இன்துணையாக் கோள்கவற்றின் ஓன்று.

876. தேறினும் தேறு விடினும் அழிவின்கண்

தேருன் பகாங்கள் விடல்.

877. நோவற்க நோந்த தறியாற்கு; மேவற்க
மென்மை பகைவர் அகத்து.

878. வகைஅறிந்து தன்சேய்து தன்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட சேருக்கு.

பால்

89. உட்புசை,

71.

879. இளைதாக முள்ளமரம் கோல்க; களையுஙர்
கைகோல்லும் காழ்த்த இடத்து.

880. உயிர்ப்ப உளர்அல்லர் மன்ற செயிர்ப்பவர்
சேம்மல் சிதைக்கலா தார்.

89. உட்புசை.

881. சிழல்நிரும் இன்னத இன்ன; தமர்நிரும்.
இன்னதூம் இன்ன செயின்.

882. வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சகக
கேள்போல் பகைவர் தோடர்பு.

883. உள்பகை அஞ்சித்தன் காக்க; உலைவிடத்து
மண்பகையின் மாணத் தேறும்.

884. மனம்மானு உள்பகை தோன்றின்
இனம்மானு
எதம் பலவும் தரும்.

885. உறன்முறையான் உள்பகை தோன்றின்
ஏதம் பலவும் தரும்.
இறன்முறை
யான்

886. ஒன்றுமை ஒன்றியார் கண்படின்
எஞ்ஞான்றும்
போன்றுமை ஒன்றல் அரிது.

887. செப்பின் புணர்ச்சிபோல் கூடி நூம்
கூடாதே
உள்பகை உற்ற குடி.

888. அரம்போருத் போன்போலத் தேயும்
உரம்போரு
துள்பகை உற்ற குடி.

889. என்பக வன்ன சிறுமைத்தே ஆபினும்

உள்பகை உள்ளதாம் கேடு.

890. உடம்பா டிலாதவர் வாழ்க்கை
குடங்கர்ஜன்.

பாம்போ டென்றைந் தற்று.

72 திருக்குறள்.

[போருட்]

90. பெரியாரைப் பிழையாமை

891. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.

892. பேரியுாரைப் பேணே தொழுகின் பெரியாரால்
பேரா இடுமேபை தரும்.

893. கேடல்வேண்டின் கேளாது சேய்க
அடல்வேண்டின்
ஆற்றுபவர்கண் இழுக்கு.

894. கூற்றத்தைக் கையால் விளித்தற்றுல்
ஆற்றுவார்க்
காற்றுதார் இன்னு சேயல்.

895. யாண்டுசேக்கேன் நியாண்டும் உளர்ஆகார்
வேஞ்ஞுப்பின்

வேந்து சேற்பட்ட வர்.

896. எரியால் கூடப்படி நூழ் உப்புண்டாம்;
உய்பார்
- பெரியார்ப் பின்தூத்தோழுகு வார்.

897. வகைமாண்ட வாழுக்கையும் வான்போருளும்
என்
- தகைமாண்ட தக்கார் சேறின்?

898. குன்றன்னூர் குன்ற மதிப்பின் குடியோடு
நின்றன்னூர் மாய்வர் நிலத்து.
899. ஏந்திய கோள்கையார் சீறின் இடைமுரிங்கு
வேர்தனும் வேந்து கேடும்.
900. இறந்தமைந்த சார்புடையார் ஆயினும்
உய்பார்
- சிறந்தமைந்த சீரீர் தெறின்.

91. பெண்வழிச் சேரல்

901. மனைவிழைவார் மாண்பாயன் எய்தார்;
வினைவிழை
- வேண்டாப் போருளும் அது.
- [வார்]

902. பேண்டு பேண்வினைவான் ஆக்கம்
பேரியதோர்

நானைக நானுத் தரும்.

பால்]

92. வணநவின் மகளிர்.

73

903.

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்சுான்றும்
நல்லாருள் நானுத் தரும்.

904. மனையாளை அஞ்சம் மறுமையீடு லாளன்
வினையாண்மை வீறேய்தல் இன்று.

905. இல்லாளை அஞ்சவான் அஞ்சமற்
நேஞ்சுான்றும்

நல்லார்க்கு நல்ல சேயல்.

906. இமைப்பரின் வாழினும் பாடிலரே
இல்லீள்

அமைஆர்தோள் அஞ்ச பவர்.

907. பேண்டவல் சேப்தோழுகும்
ஆண்ணைபின் நானுடைப்

பேண்ணே பேருமை உடைத்து.

908. நட்டார் குறைமுடியார் நன்றாற்றிர்
நல்நுதலாள்

பேட்டாங் கோழுகு பவர்.

909. அறவினையும் ஆன்ற போருளும்
பிறவினையும்

பேண்டவல் சேப்வார் கண் இல்.

910. எண்சேர்ந்த நெஞ்சத் திடன்றுடையார்க்
கேஞ்ஞான்

பேண்சேர்ந்தாம் பேதைமை இல்.

இறும்

92. வரைவின் மகளிர்.

911.

அன்பின் விழையார் போருள்விழையும் ஆய்தோடியார்
இன்சோல் இழுக்குத்தரும்.

912. பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.

913. போருள்பெண்டிர் போய்ம்மை முயக்கம்
இருட்டறை

எதில் பினம்தழீஇ அற்று.

யில்

914. போருள்போருளார் புண்ணலம் தோயார்
அருள்போருள்
ஆயும் அறிவி னவர்.
915. போதுங்கலத்தார் புண்ணலம் தோயார் மதிங்கலத்தின்
மாண்ட அறி வினவர்.

16

74

நிருக்ஞர்.

[போருட்]

916. தம்ங்கலம் பாரிப்பார் தோயார் தகைசேருக்கிப்
புண்ணலம் பாரிப்பார் தோள்.
917. சிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில்
பேணிப் புணர்பவர் தோள்.
918. ஆயும் அறிவினர் அவ்வார்க் கணங்கேன்ப
மாய மகளிர் முயக்கு.
919. வரீவிலா மாண்திழைழபார் மென்தோள் புறை
இலாப்
பூரியர்கள் ஆமும் அளாறு.
920. திருமன்ட் பேண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப்பட்டார் தோடர்பு.

93. நவ்வுண்ணுமை.

921. உட்கப் படாஅர் ஓஜிஇழுப்பார் எஞ்சூன்றும்
கள்காதல் கோண்டோழுது வார்.
922. உண்ணற்க கள்ளொ; உணில்உண்க
சான்டேரூரான்
எண்ணோப் படவேண்டா தார்.
923. ஈன்றுள் முகத்தேயும் இன்னுதால்;
என்மற்றுச்
சான்டேர் முகத்துக் களி?
924. நாண்ணன்னும் நல்லாள் புறம்கோக்கும்
கள்ளன்னும்
பேணுப் பெருங்குற்றத் தார்க்கு.
925. கையறி யாமை உடைத்தே
போருள்கொடுத்து
மேய்அறி யாமை கோளல்.
926. சூஞ்சிரூர் சேத்தாரின் வேற்லவர்;
எஞ்சூன்றும்
நஞ்சண்பார் கள்உண் பவர்.
927. உள்ளற்றி உள்ளார் நகப்பவேர் எஞ்சூன்றும்
கள்ளற்றிக் கண்சாப் பவர்.
928. களித்தறியேன் என்பது கைவிகே; நெஞ்சத்

தோரித்தசூலம் ஆங்கே மிகும்.

பால்]

75

94. சுது.

929. களித்தானைக் காரணம் காட்டேல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரிஇ அற்று.

930. கள்உண்ணேப் போழ்தில் களித்தானைக் காணும்கால்

உள்ளான்கோல் உண்டதன் சோர்வு.

94. சுது.

931. வெண்டற்க வென்றிடனும் சூதினை;
வென்றதும்

தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று.

932. ஒன்றேய்தி நூறிழக்கும் சூதர்க்கும்
உண்டாம்கோல்

நன்றேய்தி வாழ்வதோர் ஆறு?

933. உருள்ளுயம் ஓவாது கூறின் போருள்ளுயம்
போழய்ப் புறமே படும்.

934. சிறுமை பலசேய்து சீர் அழிக்கும் சூதின் வறுமை தருவதோன் றில்.
935. கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார்.
936. அகடாரார் அல்லல் உழப்பர்கு தென்னும் முகடியால் மூடப்பட்டார்.
937. பழகிய சேல்வமும் பண்பும் கேடுக்கும் கழகத்துக் காளை புகின்.
938. போருள்கேடுத்துப் போய்மேல் கோளீஇ அருள்கேடுத் தல்லல் உழப்பிக்கும் சூது.
939. உடைசேல்வம் ஊண்ணுளி கல்வினன் ஏறங்கும் அடையாவாம் ஆயம் கோளின்.
940. இழத்தோறுஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தோறுஉம் காதற் றுயிர்.

76

திருக்குறள்.

[போருட்]

95. மருந்து.

941. மிக்கும் குறையினும் நோய்சேய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய முன்று.
942. மருந்துவேண்டாவாம் யாக்கைக் கருந்திய தழ்து போற்றி உணின்.
943. அற்றுல் அளவறிக் குண்க; அஃதுடம்பு பெற்றுன் நேடிதுய்க்கும் ஆறு.
944. அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து.
945. மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபா டில்லை உயிர்க்கு.
946. இழிவறிக் குண்பான்கண் இன்பம்போல் கிற்கும் கழிபேர் இரையான்கண் நோய்.
947. தீளா வன்றித் தேரியான் பேரிதுண்ணின் நோய்அளா வின்றிப் படும்.
948. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் சேயல்.
949. உற்றுன் அளவும் பின்னிஅளவும் காலமும் கற்றுன் கருதிச் சேயல்.
950. உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் சேல்வானென்

றப்பால்நால் கூற்றே மருங்கு.

96. குடமை.

951. இல்பிறந்தார் கண்அல்ல தில்லை இயல்பாகச்
சேப்பழும் நானும் ஒருங்கு.
952. ஒழுக்கழும் வாய்மையும் நானும் இம் முன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.

பால்]

97. மரங்கம்.

77

953. நகைகை இன்சோல் இகழாமை நான்கும்
வகைளன்ப வாய்மைக் குடிக்கு.
954. அடுக்கிய கோடி பேறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
955. வழங்குவ தூள்வீழ்ந்தக் கண்ணும் பழம்குடி
புண்பில் தலைப்பிரிதல் இன்று.
956. சலம்பற்றிச் சால்பில செய்யார் மாசற்ற
குலம்பற்றி வாழ்தும்ளன் பார்.
957. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றும்
விசம்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

- 958.** நலத்தின்கண் நாரின்மை தோன்றின்
அவைனைக்
குலத்தின்கண் ஜூயப் படும்.
- 959.** நிலத்தில் கிடங்தமை கால்காட்டும்; காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சோல்.
- 960.** நலம் வேண்டின் நாள்உடைமை வேண்டும்;
குலம்

வேண்டுகே யார்க்கும் பணிவு.

[வேண்டின்]

97. மானம்.

- 961.** இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
- 962.** சீரினும் சீரல்ல சேப்யாரே சீரோடு
பேராண்மை வேண்டு பவர்.
- 963.** பெருக்கத்து வேண்டும் பணிதல்; சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு.

- 964.** தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை.

- 965.** குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

966. புகழ்தின்றுல் புத்தேள்ளாட் யெபாதால் என்மற் றிகழ்வார்பின் சேன்று நிலை?

967. ஒட்டார்பின் சேன்றேருவன் வாழ்தலின் அங்கிலையே
கேட்டான் எனப்படுதல் நன்று.

968. மருந்தோமற் றாண்ஷம்பல் வாழ்க்கை
பேருந்தகைமை
பீடழிய வந்த இடத்து?

969. மாயிர் நீப்பின் வர்மாக் கவரிமா அன்னுர்
உயிர்நீப்பர் மானம் வரின்.

970. இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதோழி தேத்தும் உலகு.

98. பெருமை.

971. ஒளிழருவற் குள்ள வெறுக்கை; இளிழருவற்
கல்திறந்து வாழ்தும் எனல்.

972. பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்;
சிறப்போவ்வா
சேய்தோழில் வேற்றுமை யான்.

973.

மேல்திருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்; கீழ்திழிந்
கீழ்அல்லார் கீழ்அல் வவர். [தும்

974. ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டோழிகின் உண்டு.

975. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய சேயல்.

976. சிறியார் உணர்க்கியுள் இல்லை; பேரியாரைப்
பேணிக்கோள் வேம்ளன்னும் நோக்கு.

977. இறப்பே புரிந்த தோழிற்றும் சிறப்பும்தான்
சீர்அல் வவர்கள் பாடன்.

978. பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை
அனியுமாம் தன்னை வியந்து.

பாஸ]

99. சான்றாருள்ள கூட.

79 979. பெருமை பெறுமிதம் இன்னைம்; சிறுமை

பேருமிதம் ஊர்ந்து விடல்.

980. அற்றம் மறைக்கும் பேருமை; சிறுமைதான் குற்றமே கூறி விடும்.

99. சான்றுண்மை.

981. கடன்னன்ப நல்லவை எல்லாம்
கடன் அறிந்து

சான்றுண்மை மேற்கோள் பவர்க்கு.

982. குணாலம் சான்றேர் நலனே; பிறநலம்
எங்கலத் துள்ளது உம் அன்று.

983. அன்புநாண் ஒப்புரவு கண்ணேட்டம்
வாய்மையோ

டைந்துசால் பூன்றிய தூண்.

984. கோல்லா நலத்தது நோன்மை; பிறர்தீமை
சோல்லா நலத்தது சால்பு.

985. ஆற்றுவார் ஆற்றல் பணிதல்;
அதுசான்றேர்

மாற்றுரை மாற்றும் பணட... .

986. சால்பிற்குக் கட்டளை யாதேனில் தோல்வி
துலைஅல்லார் கண்ணும் கோளல்.

987. இன்னுசேய் தார்க்கும் இனியவே
செப்பாக்கால்

என்ன பயத்ததோ சால்பு?

988. இன்மை ஒருவர்க் கிளிவன்று
சால்பேண்ணும்

திண்ணமை உண்டாகப் பேறினீ.

989. ஊழி பேயரினும் தாம்பேயரார்
சான்றுண்ணமைக்

காழி எனப்படு வார்.

990. சான்றுவர் சான்றுண்ணமை குன்றின்
இருநிலம்தான்

தாங்காது மன்னே போறை.

100. பண்புடையம்.

991.

எண்பத்தால் எய்தல் எளிதேன்ப யார்மாட்டும்
• பண்புடைமை என்னும் வழக்கு.

80

திருக்குறள்.

[போருட்

992. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்
இவ்விரண்டும்

பண்புடையை என்னும் வழக்கு.

993. உறுப்போத்தல் மக்கள் ஒப்பன்றுவிட; வெறுத்தக்க பண்போத்தல் ஒப்பதாம் ஒப்பு.

994. நயஞ்ஞான நன்றி புரிந்த பயன்உடையார் புண்டுபாரா ராட்டும் உலகு.

995. நகைஉள்ளும் இன்னுதிகழ்ச்சி; பகைஉள்ளும் பண்டிளா பாடறிவார் மாட்டு.

996. பண்புடையார் பட்டுண் டுலகம்; அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்.

997. அரம்போலும் கூர்மைய ரேஞும் மரம்போல்வர் மக்கள்பண் பில்லா தவர்.

998. நண்பாற்றுர் ஆகி நயம்தில செய்வார்க்கும் பண்பாற்றுர் ஆதல் கடை.

999. நகல்வல்லர் அவ்லார்க்கு மாழிரு ஞாலம் பகலும்பால் பட்டன் றிருள்.

1000. பண்டிலான் பேற்ற பேருஞ்சேல்வம் நண்பால் கலம்தீமை யால்தீரிங் தற்று.

101. நன்றியில் செல்வம்:

1001. வைத்தான்வாய் சான்ற பேரும்பொருள் அல்துண்

சேத்தான்; சேயக்கிடந்த தில்.

[ஞெண் 1002. போருளான்ஜும் எல்லாம்னன் றீயா
திவறும் .

மருளான்ஜும் மானைப் பிறப்பு.

1003. ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் போறை.

1004. எச்சம்னன் ரேண்ணன்னும் கோல்லோ
ஒருவரால்

ஙச்சப் படாஅ தவன்.

பாலு]
81

102. நான்உடையைம்,

1005. கோடுப்பதூஉம் தூப்ப்பதூஉம் இல்லார்க்
கடுக்கிய

கோடிஜன் டாயினும் இல்.

1006. ஏதம் பெருஞ்சேல்வம் தான்துவ்வான்
தக்கார்க்

றீதல் இயல்பிலா தான்.

[கோன்

1007. அற்றூர்க்கோன் ரூற்றுதான் சேல்வம்
மிகங்கலம்
பேற்றுள் த்மியள்ளுத் தற்று .

1008. ஃச்சப் ப்டாதவன் சேல்வம் நடுஞ்சூருள்
ஃச்சு மறம்பழுத்.தற்று.

1009. அன்போரீஇத் தன்சேற் றறம் நோக்கொ
தீட்டிய

ஒண்போருள் கோள்வார் பிறர்.

1010. சீர்ஜடைச் சேல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து.

102. நாண்உடைமை.

1011. கருமத்தால் நான்னுதல் நான்னுத் திருநுதல்
ஙல்லவர் நான்னுப் பிற.

1012. ஊண்உடை எச்சம் உயிர்க்கேல்லாம்
வேற்றல்;

நாண்உடைமை மாந்தர் சிறப்பு.

1013. ஊனைக்குறித்த உயிர் எல்லாம்;
நாண்ணன்னும்

நன்மை குறித்தது சால்பு.

1014. அணிஅன்றே நாண்உடைமை சான்றேர்க்
கல்தின்

பிணிஅன்றே பீடு நடை?

[நேல்

- 1015.** பிறர்பழியும் தம்பழியும் நானுவார் நானுக்
குறைபதி என்னும் உலகு.
- 1016.** நாண்வேலி கோள்ளாது மன்னே
வியன்ஞாலம்
- பேணலர் மேலா யவர்.

- 1017.** நானுல் உயிரைத் துறப்பார்
உயிர்ப்போருட்டால்
- நாண்துறவார் நாண்ஆள் பவர்.

11

82 நிருக்குறள். [போருட்]

- 1018.** பிறர்நாணத் தக்கது தாண்நானுன் ஆயின்
அறம்நாணத் தக்க துடைத்து.
- 1019.** குலம்சுடும் கோள்கை பிழைப்பின்;
ஙலம்சுடும்
- நாண்இன்மை நின்றக் கடை.
- 1020.** நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நானுல் உயிர்மருட்டி அற்று.

103. குடசெய்ல் வரை.

- 1021.** கருமம் சேயலூருவன் கைதூவேன் என்னும்

பேருமையில் பிடிடைய தில்.

1022. ஆவிவினாயும் ஆன்ற அறிவும்
என இரண்டின்

விள்வினாயால் நினூம் குடி.

1023. குடிசேப்வல் என்னும் ஒருவற்குத் தேவும்வம்
மடிதற்றுத் தான்முங் துறும்.

1024. குழாமல் தானே முடிவேப்தும் தம்குடியைத்
தாழா துஞ்று பவர்க்கு.

1025. குற்றம் இல்லாயுக்க் குடிசேய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.

1026. நல்ஆண்மை என்ப தோருவற்குத்
தான்பிறக்க

இல்ஆண்மை ஆக்கிக் கோளால்.

1027. அமர்அகத்து வண்கண்ணர் போவத் தமர்
அகத்தும்

ஆற்றுவார் மேற்றே போறை.

1028. குடிசேய்வார்க் கில்லை பருவம்; மடிசேப்து

மானம் கருதக் கேமே.

1029. ஓமேபைக்கே கோள்கலம் கோல்லோ
குமேபத்தைக்

குற்றம் மறைப்பான் உடம்பு?

1030. இஞ்சன்கால் கோன்றிட விழும்
அதேதூண்றும்

ஙல்லாள் இலாத குடி.

பால்]

104. உழவு.

83

104. உழவு.

1031. கழன்றும்ஏர்ப் பின்ன துலகம்; அதனால்
உழுந்தும் உழுவே தலை.

1032.

உழுவார் உலகத்தார்க் கானி அஃதாற்று
தேழுவாரை எல்லாம் போறுத்து.

1033. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வோர்; மற் றேல்லாம்
தோழுதுண்டு பின்சேல் பவர்.

1034.

பலகுடை, நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடைநீழ லவர்.

1035. இரவர்; இரப்பார்க்கோன்றீவர் கரவாது;
கைசேய்தூண் மாலை யவர்.

1036. உழவினார் கைம்மடங்கின் இல்லை
விழைவதூறும்

விட்டேங்கன் பார்க்கு நிலை.

1037. தோடிப்புழுதி கல்சா உணக்கில் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்.
1038. ஏரினும் நன்றால் எருவிடுதல்; கட்டபின் நிரினும் நன்றதன் காப்பு.
1039. சேல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலங் தீவ்லாளின் ஊடி விடும்.
1040. இலம்ளன் றசைஇ இருப்பாரைக் காணில் நிலம்ளன்னும் நல்லாள் நகும்.

105. நல்குரவு.

1041. இன்மையின் இன்னத தியாதெனின் இங்மையில் இன்மையே இன்ன தது.
1042. இன்மை என்னரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும்.

[போருட்]

1043. தோல்வரவும் தோலும் கேடுக்கும்
தோகையாக
நல்குர வென்னும் நசை.

1044.

இல்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சோல்பிறக்கும் சோர்வு தரும்.

1045. நல்குர வென்னும் இமேம்பையுள்
பல்குரரத்
துன்பங்கள் சேன்று படும்.

1046. நல்போருள் நன்குணர்ந்து சோல்லினும்
நல்கூர்ந்தார்
சோல்போருள் சோர்வு படும்.

1047. அறம்சாரா நல்குர வீண்றதா யானும்
பிறங் போல நோக்கப் படும்.

1048. இன்றும் வருவது கோல்லோ நேருங்கும்
கொன்றது போலும் நிரப்பு.

1049. நேருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதோன்றும் கண்பாட்டிது.

1050. துப்புர வில்லார் துவரத் துறவாமே
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

106. இரவு

1051. இரக்க இரத்தக்கார்க் காணின்; கரப்பின்
அவர்பழி; தம்பழி அன்று.

1052. இன்பம் ஒருவற்கிரத்தல்இராந்தவை
துன்பம் உருஅ வரின்.

1053. கரப்பிலா நெஞ்சின் கடன்அறிவார்
முன்னின்

றிரப்பும்ளர் ஏளர் உடைத்து.

1054. இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றுதார் மாட்டு.

1055. கரப்பிலார் வையகத் துண்மையால்
கண்ணின்

றிரப்பவர் மேல்கோள் வது.

1056. கரப்பிடும்பை இல்லாரைக் காணின்
நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கேடும்.

1057. இகழ்ந்தேள்ளா தீவாரைக் காணின்
உள்ளுள் உவப்ப துடைத்து.
மகிழ்ந்துள்ளம்

1058.

இரப்பாரை இல்லாயின் ஈரங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவங் தற்று.

1059. ஈவார்கண் என்றுண்டாம் தோற்றும்
இரங்குகோள்
மேவார் இலாஅக் கடை?

1060.

இரப்பான் வெகுளாமை வேண்டும்; நிரப்பிமேபை
தானேயும் சாலும் கரி.

107. இரவச்சம்

1061. கரவா துவங்தீயும் கண்அன்றோ கண்ணோம்
இரவாமை கோடி உறும்.

1062.

இரங்கும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கேடுகே உலகியற்றி யான்.

1063.

இன்மை இமேபை இரங்குதீர் வாம்ளன்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.

1064. இடம்ளலாம் கோள்ளாத் தகைத்தே
இடம்ளில்லாக்

காலும் இரவோல்லாச் சால்பு.

1065. தேண்ணீர் அபேற்கை ஆயினும் தாள்தந்த

துண்ணலின் ஊங்கினிய தில்.

1066. ஆவிற்கு நீர்ளன் நிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில்.

1067. இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.

1068. இரவேன்னும் எமாப்பில் தோணி
கரவேன்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.

86 திருக்குறள்.

1069. இரவுள்ள உள்ளாம் உருகும்; கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கேடும்.

1070. கரப்பவர்க் கியாங்கோளிக்கும் கோல்லோ?
இரப்பவர்

சோல்லாடப் போலும் உயிர்.

108. கயமை:

1071. மக்களே போல்வர் கயவர்; அவர்துன்ன
லூப்பா ரிபாங்கண்ட தில்.

1072. நன்றாறி வாரில் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர்.

- 1073.** தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன் சேய்தோழுக வான்.
- 1074.** அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
- 1075.** அச்சமே,கீழ்கள தாசாரம் எச்சம்
அவாஜண்டேல் உண்டாம் சிறிது.
- 1076.** அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க வான்.
- 1077.** ஈரங்கை விதிரார் கயவர் கோடிருடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.
- 1078.** சொல்லப் பயன்படுவர் சான்றேர்;
கரும்புபோல்
கோல்லப் பயன்படுவர் கீழ்.
- 1079.** உபேபதூலம் உண்பதூலம் காணின்
பிறர்மேல்
வடுக்காண வற்றுக்கும் கீழ்.
- 1080.** எற்றிற் குரியர் கயவர்? ஒன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து.

இன்பத்துப்பால்

109. தகையணங்குருத்தல்.

1081.

அழனங்குகோல் ஆய்மயில் கோல்லோ? கனம்குழை
மாதர்கோல்? மாலும்என் நேஞ்சு.

1082. நோக்கினுள் நோக்கேதீர் நோக்குதல்
தாக்கணங்கு

தானைக்கோண் டன்னொ துடைத்து.

1083. பண்டறியேன் கூற்றேன் பதைன்;
இனிஅறிக்தேன்

பேண்தகைபால் பேர்அமர்க்கட்டு.

1084. கண்டார் உயிர்உண்ணும் தோற்றுத்தால்
பேண்தகைப்

பேதைக் கமர்த்தனை கண்.

1085. கூற்றமோ? கண்ணே? பிஜையோ! மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து;

1086. கோடும்புருவம் கோடா மனைப்பின்

சேப்யல மன்றிவள் கண்.

- 1087.** கடாஅக் களிற்றின்மேல் கண்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
- 1088.** ஓள்ளுதற் கோழு உடைந்ததே ஞாட்டினுள்
நண்ணேரும் உட்கும்ளன் பீடு.
- 1089.** பின்னார் மடனோக்கும் நானும் உடையாட
கணினவனே ஏதில தந்து?
- 1090.** உண்டார்கண் அல்ல தஞ்சூருக் காமம் போல்
கண்டார் மகிழ்சேய்தல் இன்று.

110. குறிப்பு றிதல்.

- 1091.** இருமோக் கிவள்உண்கண் உள்ள
தோருமோக்கு நோய்க்கொன் றங்நோய்
மநுந்து.

88

திருக்குறள்.

[இன்பத்துப்

- 1092.** கண்களவு கோள்ளும் சிறுனோக்கம்
காமத்தில்

செம்பாகம் அன்று; பேரிது.

- 1093.** நோத்கினுள்; நோக்கி இறைஞ்சினுள்;

அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்.

1094. யான்னோக்கும் காலை நிலன்னோக்கும்;
நோக்காக்கால்

தான்னோக்கி மெல்ல நகும்.

1095. குறிக்கோண்டு நோக்காமை அஸ்வால்
ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும்.

1096. உருஅ தவர்போல் சொலினும்
சேருஅர்சோல்

ஔல்லை உணரப் படும்.

1097. சேருஅச் சிறுசோல்லும் சேற்றுர்போல்
நோக்கும்

உருஅர்போன் றற்றூர் குறிப்பு.

1098. அசைஇயற் குண்டாண்டோர் ஏளர்யான்
நோக்கப்

பசையினேள் பைப நகும்.

1099. எதிலார் போலப் போதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உளா.

1100.

கண்ணேடு கண்ணினை நோக்கோக்கின் வாய்ச்
என்ன பயனும் இல. [சோற்கள்]

111. புணர்ச்சி மகிழ்தல்

1101. கண்டுகேட்ட ஞெழபீர்த் துற்றறியும்
ஆம்புலனும்

ரூண்தோடி கண்ணே உளா.

1102. பினிக்கு மருந்து பிறமன் அன்னிஇழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

1103.
தாம்வீழ்வார் மென்தோள் துயிலீன் இனிதுகோல்
தாமரைக் கண்ணேன் உலகு?

1104.

நிங்கில் தெறுஉம்; குறுகும்கால் தண்ணன்னும்;
தீயாண்டுப் பேற்றுள் இவள்?

பால்] 112. நலம்புளாத் துறைத்தல்.

1105. வேட்ட போழுதின் அவைத்தலை போலுமே
தோட்டார் கதுப்பினால் தோள்.
1106. உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்
கமிழ்தின் இயன்றன தோள். 1107.
தழும்தில் இருந்து தமதுபாத் துண்டற்றுல்
அம்மா அரிவை முயக்கு.
1108. வீழும் இருவர்க் கிணிதே வளிஇடை
போழுப் படாஅ முயக்கு. 1109.
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பேற்ற பயன்.
1110. அறிதோ றறியாமை கண்டற்றுல் காமம்
சேற்றதோறும் சேயிடை மாட்டு.

112. நலம்புனைந் துரைத்தல்.

1111. நன்னிரை வாழி; அனிச்சமே! நின்னினும்
மென்றிரள் யாம்வீழ் பவள்.
1112. மலர்காணின் மையாத்தி நெஞ்சே!
இவள்கண்
பலர்கானும் பூஒக்கும் என்று.
1113. முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேல்லண்கண் வேய்த்தோ எவ்ட்கு.

- 1114.** காணின் குவளை கவிழ்ந்து நிலன்னோக்கும்
மாண்றிமை கண்ணுவ்வேம் என்று.

1115. அனிச்சப்படுக் கால்களையாள் பேப்தாள்;
நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.

1116. மதியும் மடங்கை முகனும் அறியா
பதியில் கலங்கிய மீன்.

96 திருச்சுறவு

[అంతిమాంగళ్లపు]

1117. அறுவாய் நிறைந்த அவர்மதிக்குப் போல
மறுஉண்டோ மாதர் முகத்து.

1118. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லீயேல்
காதலீல; வாழி மதி!

1119. மலர்அன்ன கண்ணுள் முகம்வூத்தி ஆபின்
பலர்காணத் தொன்றல் மதி!

1120. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடித்து நெருஞ்சிப் பழும்.

113. காதல் சிறப்புரைத்தல்.

1121. பாலோடு தேன்கலங் தற்றே பணிமோழி
வால்ளபி றாறிய நீர்.
1122. உடம்போ ஷீர் இடை என்னயற் றன்ன
மடந்தெயோ டேம்மிடை ண்ட்டு.
1123. கருமணிபில் பாவாய்; நீ போதாய்;யாம்
விழும்
திருநுதற் கில்லை இடம்.
1124. வாழ்தல் உயிர்க்கன்னள் ஆய்திழை; சாதல்
அதற்கன்னள் நிங்கும் இடத்து.
1125. உள்ளுவன் மன்யான் மறப்பின்
மறப்பறியேன்
ஒன்அமர்க் கண்ணேள் குணம்.
1126. கண்ணுள்ளில் போகார்; இமைப்பின்
பருவரார்;
நூண்ணியர்;எம் காத லவர்.
1127. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிஞ்து.
1128. நெஞ்சத்தார்;காத லவராக வேய்துண்டல்
அஞ்சதும் வேபாக் கறிஞ்து.

1129. இமைப்பின் கரப்பாக் குறிவல்;
அனைத்திற்கே

எதிலர் என்னும்இவ் வூர்.

பால்]

91

115. அலர்நி ஏ ராத்தல்

1130. உவங்குறைவர் உள்ளத்துள் என்றும்;
இகங்குறைவர்;
எதிலர்; என்னும்இவ் வூர்.

114. நானுத்துறவுரைத்தல்.

1131. காமம் உழுங்கு வருந்தினார்க் கேமம்
மீடல்அல்ல தில்லை வலி.

1132. நோனு உடம்பும் உயிரும் மடல்ஏறும்
நாணினென் ரீக்கி ரிறுத்து.

1133. நாடுடை நல்ஆண்மை பண்டைடைபேன்;
காழற்றூர் ஏறும் மடல்.

இன்றுடை

[யேன்

1134. காமக் கடுமெபுனல் உய்க்குமே நாடுடை

எல்லாண்மை என்னும் புனை.

1135. தோலைக் குறுந்தோடி தந்தாள் மடலோடு
மாலை உழக்கும் துயர்.

1136.

மடல்ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன்; மன்ற
படல்ழல்லா பேதைக்கேண் கண்.

1137. கடல்அண்ண காமம் உழங்கும் மடல்வருப்
பேண்ணில் பேருந்தக்க தில்.

1138. நிறைஅரியர் மன்அளியர் என்னது காமம்
மறைஇறந்து மன்று படும்.

1139. அறிகிலார் எல்லாரும் என்றேளன் காமம்
மறுகில் மறுகும் மருண்டு.

1140. யாம்கண்ணில் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.

115. அலர் அறி வறுத்தல்.

1141. அலர்ஸழ ஆர்உயிர் நிற்கும்; அதனைப்
பலர்அறியார் பாக்கியத் தால்.

[இனபத்துரை]

1142. மலர்அன்ன கண்ணாள் அநுமை அறியாது
அலர்எமக் கீங்ததில் ஓர்.
1143. உருஅதோ ஊர்அறிந்த கேளவை? அதனைப்
பேருஅது பேற்றனன நீர்த்து.
1144. கவ்வையால் கவ்விது காமம்; அதுஇன்றேல்
தவ்வேன்னும் தன்மை இழந்து..
1145.
களித்தோறும் கள்ளண்டல் வேட்டற்றுல்; காமம்
வெளிப்படு தோறும் இனிது.
1146. கண்டது மன்னும் ஒருநாள்; அலர்மன்னும்
திங்களைப் பாம்புகோண் டற்று.
1147. ஊர்வர் கேளவை எருவாக அன்னைசோல்
நீராக நிஞம்புந் நோய்.
1148. செய்யால் எரிந்துப்பேம் என்றற்றுல்
கேளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.
1149. அலர்நாணை ஒல்வதோ அஞ்சலோம்

பேண்டுர்

பலர்நானே நித்தக்குக்கடை?

1150. தாம்வேண்டின் நல்குவர் காதலர்;
யாம்வேண்டும்

கேளவை எடுக்கும்பில் ஒரு.

116. சிரிவாற்றுமை. 1151.

சேல்லாமை உண்டேல் எனக்குரை; மற்றுளின்
வல்வரவு வாழ்வார்க்குரை.

1152. இன்கண் உடைத்தவர் பார்வல்; பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.

1153. அரித்ரோ தேற்றும் அறிவுடையார் கண்ணும்
பிரிவோர் இடத்துண்மை யான்.

1154. அளித்தஞ்சல் என்றவர் நிப்பின் தெளித்தசோல்
தேறியார்க்குண்டோ தவறு?

பால்]

117. படர்மெலிந்திரங்கல்.

93

1155. ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல்; மற்றவர்

நீங்கின் அரிதால் புணர்வு.

1156. பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை.

1157. துறைவன் துறந்தமை தூற்றுகோல் முன்கை இறைஇறவர நின்ற வளை?

1158. இன்னைத்தனன் இல்லூர் வாழ்தல்;
அதன்டிலும்

இன்னை தீனியார்ப் பிரிவு.

1159. தோடின்சுடின் அல்லது காமநோய் போல
விடின்சுடல் ஆற்றுமோ தீ?

1160. அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.

117. படர்மெலிந்திரங்கல்.

1161. மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை
இறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிதும்.

1162. கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய்
சேப்தார்க்
குரைத்தலும் நானுத் தரும்.

- 1163.** காமமும் நானும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனு உடம்பின் அகத்து.

1164. காமக் கடல்மன்னும் உண்டே; அதுநீங்கும்
யமப் புஜைமன்னும் இல்.

1165. துப்பின் எவன்ஆவர் மன்கோல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

1166. இன்பம் கடல்அற்றுக் காமம்மற்
றஃத்தும்கால்

துன்பம் அதனில் பெரிது.

1167. காமக் கடுமேபுனல் நீங்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

४५ திருக்குறள்.

[இன்பத்துப்

1168. மன்றமிர் எல்லாம் தூபிற்றி அளித்திரா
என்அல்ல தில்லை துஜென்.

1169. கோடியார் கோடுமேயில் தாம்கோடிய இந்தாள்
கோடிய கழியும் இரா.

1170. உள்ளும்போன் றுள்வழிச் சேல்கிற்டின்
வேள்ளானிர்
கீங்குல மன்னேன் கண்.

118. கண்விதுப் பழிதல்.

1171. கண்தாம் கலுழுவ தேவன்கோலோ
தண்டாநோய்

தாம்காட்ட யாம்கண் டது.

1172. தெரிந்துணரா நோக்திய உண்கண்
பரிந்துணராப்

பைதல் உழப்ப தேவன்?

1173. கதும்எனத் தாம்நோக்கித் தாமே கலுழும்
இதுஙகத் தக்க சூடைத்து.

1174.

பேயல்ஆற்று நீர்உலங்த உண்கண் உயல்ஆற்று
உய்வில்நோய் என்கண் நிறுத்து.

1175. படல்ஆற்று பைதல் உழக்கும் கடல்ஆற்றுக்
காம்நோய் சேய்தன் கண்.

1176. ஓடு இனிதே எமக்கின்நோய் சேய்தகண்
தாஅம் இதன்பட்டது.

1177. உழங்குழங் துள்ளீர் அறுக விழைந்திழைங்கு
வேண்டி அவர்க்கண்ட கண்.

1178. பேஞ்சே பேட்டார் உளர்மன்னே?
மற்றவர்க்

காண்ட தமைவில கண்.

1179.

வாராக்கால் துஞ்சா; வரின் துஞ்சா; ஆபிடை
ஆரஞ்சு உற்றன கண்.

1180. மறைபேறுல் ஊரார்க் கரிதன்றுல் எம்போல்
அறைபறை கண்ணூர் அகத்து.

யால்]

95

119. பசப்புறு பருவரல்

1181. நெங்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன்;
பசந்தளன்

பண்பியார்க் குரைக்கோ பிற?

1182. அவர்தந்தார் என்னும் தகையால்
இவர்தந்தேன்

மேனிமேல் ஊறும் பசப்பு.

1183. சாயலும் நானும் அவர்கோண்டார்
கைம்மாரு

நோயும் பகலையும் தந்து.

1184. உள்ளுவன் மன்யான்; உரைப்ப

தவ்விதிறமால்

கள்ளம் பிறவோ பசப்பு.

1185. உவக்காண்டம் காதலர் சேல்வார்
இவக்கீண்டன்

மேனி பசப்பூர் வது.

1186. விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல்
கோண்கன்.

முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

1187. புல்லிக் கிடங்தேன் புட்டபேயர்ந்தேன்;
அவ்வளவில்

அள்ளிக்கோள் வற்றே பசப்பு.

1188. பசந்தாள் இவள்ளன்ப தல்லால் இவளைத்
துறந்தார் அவர்கள்பார் இல்.

1189. பசுக்கமன் பட்டாங்கேன்
மேனிழுயப்பித்தார்.

நன்னிலையர் ஆவர் எனின்.

1190. பசப்பேணப் பேர்ப்பெறுதல் நன்றே
நயப்பித்தார்

நல்காமை தூற்றூர் எனின்.

120 தனிப்படர் மிகுதி.

1191. தாம்வீழ்வார் தம்வீழப் பேற்றவர் பேற்றுரே.

காமத்துக் காழில் களி.

1192.

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றுவ் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

95

திருக்குறள்.

திருக்குறள்

1193. வீழுந் வீழப் படுவோர்க் கணையுடே
வாழுங்ம் என்னும் சேருக்கு.

1194. வீழப் படுவோர் கேழீஇலைர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.

1195. நாம்காதல் கோண்டார் நமக்கெவன் செய்படுவோ
தாம்காதல் கோள்ளாக் கடை?

1196. ஒருதலையான் இன்னுதுகாமம்;காப் போல
இருதலையானும் இனிது.

1197. பருவரலும் பைதலும் காணேன்கோல் காமன்
ஒருவர்கண் நின்றேழுமுகு வான்?

1198. வீழ்வாரின் இன்சோல் பேருச் சூலகத்து
வாழ்வாரின் வன்கணைர் இல்.

1199. நசைஇயார் ஈல்கார் எனினும் அவர்மாட்
நசையும் இனிய சேவிக்கு.

1200. உருஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
சேருஅஅய்; வாழிய நெஞ்சு.

121. நினைந்தவர் புலம்பல்.

1201. உள்ளினும் தீராப் பேருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

1202. எனைத்தொன் றினிதேகாண் காமம்; தாம்
வீழ்வார்
நினைப்ப வருவதோன் றில்.

1203. நினைப்பவர் போன்று நினையார்கோல்; தும்மல்
சினைப்பது போன்று கேடும்.

1204. யாமும் உளேம்கோல் அவர்நெஞ்சத்
தேம்நெஞ்சா
தோழு உளரே அவர்?

1205. தும்நெஞ்சத் தேம்மைக் காடிகோண்டார்
நாயேர்கோல், எம்நெஞ்சத் தோவா வரல்.

பால்] 122. கனவு நிகில உரைத்தல்.

97 1206. மற்றியான் என்று லேன் மன்னே?
அவரோடியான்

உற்றநாள் உள்ள உலேன்.

1207. மறப்பின் எவன்ஆவன் மன்கோல்;

மற்ப்பறியேன்

உள்ளினும் உள்ளம் சுடும்.

1208. எனைத்து நினைப்பினும் காயார்;
காதலர் செய்யும் சிறப்பு?

அனைத்தன்டேரு

1209. விரியும்னன் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளிஇன்மை ஆற்ற நினைந்து.

1210. விடாஅது சென்றுரைக் கண்ணினால் காணப்
படாத்தி; வாழி மதி!

122. கனவு நிலை உரைத்தல்.

1211. காதலர் தூதோடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேங்கோல் விருந்து?

1212. கயல்உண்கண் யான்இரப்பத் துஞ்சின்
கலந்தார்க்
துயல்உண்மை சாற்றுவேன் மன்.

1213. நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டவின் உண்டேன் உயிர்.

1214. கனவினால் உண்டாகும் காமம் நனவினால்
நல்காரை நாடித் தரற்கு.

1215. நனவினால் கண்டதூஉம் ஆங்கே

கனவும்தான்

கண்ட போழுதே இனிது.

1216. நனவேன ஒன்றில்லை யாயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
1217. நனவினால் நல்காக் கோடியார் கனவினால்
என்னம்மைப் பீழிப் பது?
1218. துஞ்சம்கால் தோள்மேலர் ஆகி
விழிக்கும்கால்
நேர்ச்சத்தர் ஆவர் விரைக்கு.

98

திருக்குறள்.

இன்பத்துப்

1219. நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காஞ்சை தவர்.
1220. நனவினால் நம்நித்தார் என்பர் கனவினால்
காஞ்சேர்கோல் இவ்வுரவர்.

123. பெரழுதுகண்டிரங்கல்.

1221. மாலையோ அல்லை; மனந்தார் உபிருண்ணூம்
வேலைநி; வாழி போழுது!
1222. புஞ்சகண்ஜை; வாழி மருள்மாலை!

எம்கேள்போல்

வன்கண்ண தோநின் துகீண?

1223. பனிஅரும்பிப் பைதல்கோள் மாலை
துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.

1224. காதலர் இல்வழி மாலை கோலைக்களத்
தேதிலர் போல வரும்.

1225. காலைக்குச் செய்தநன் றேன்கோல்
எவ்ஸ்கோல்யான்
மாலைக்குச் செய்த பகை?

1226. மாலைநோய் செய்தல் மணங்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

1227. காலை அரும்பிப் பகல்ளலாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.

1228. அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கோல்லும் படை.

1229. பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்த்தும் பேருது.

1230. போருள்மாலை ஆளரை உள்ளி மருள்மாலை
மாயும்வன் மாயா உயிர்.

124. உறுப்பு நலன் அழிதல்.

1231. சிறுமை நமக்கோழியச் சேண்சேன்றுர்
உள்ளி

நறுமலர் நாணின கண்.

1232. நயந்தவர் நல்காமை சோல்லுவ போலும்
பசந்து பனிவருாம் கண்.

1233. தணந்தமை சால் அறிவிப்ப போலும்
மணந்தாள் வீங்திய தோள்.

1234. பனைநிங்கிப் பெங்தோடி சோரும்
துணைநிங்கித்

தோல்கவின் வாடிய தோள்.

1235. கோடியார் கோடுமை உரைக்கும்
தோடியோடு

தோல்கவின் வாடிய தோள்.

1236. தோடியோடு தோள்கேகிழி நோவல் அவரைக்
கோடியர் எனக்கூறல் நோஞ்து

1237. பாடு பேறுதியோ நெஞ்சே! கோடியார்க்கேன்
வாடுதோள் பூசல் உரைத்து.

1238. முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது

பைங்தோழிப் பேதை நுதல்.

1239. முயக்கிடைத் தண்வளி போழிப் பசப்பற்ற
பேதை பெருமழைக் கண்.

1240. கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒள்நுதல் செய்தது கண்டு.

125. நெஞ்சொடு குளத்தல்.

1241. நினைத்தோன்று சோவ்லாயோ நெஞ்சே;
எனைத்தோன்
எவ்வளோய் தீர்க்கும் மருந்து?

[றும்

1242. காதல் அவர்ஜிலர் ஆகா நோவது
பேதைமை வாழி; என் நெஞ்சு.

100

இருக்குறள்.

இனபத்துப்

1243. இருந்துள்ளி என்பரிதல்? நெஞ்சே! பரிந்துள்ளால்
யைதல்நோய் செய்தார்கண் இல்.

1244. கண்ணும் கோளச்சேறி நெஞ்சே!
இவைனன்ஜெத்

தின்னும் அவர்காணல் உற்று.

1245. செற்றுர் எனக்கை விடல்உண்டோ
நேஞ்சே!யாம்

உற்றுல் உறுஅ தவர்?

1246. கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துண
போய்க்காய்வு காய்தி;என் நேஞ்சு!

[ராய்] 1247. காமம் விடுஷன்ரே நாண்விடு;
நன்நேஞ்சே!

யானே போறேன்இவ் விரண்டு.

1248. பரிந்தவர் ஸ்கார்என் ரேங்கிப் பிரிந்தவர்
பின்சேல்லாய்; பேதை;என் நேஞ்சு.

1249. உள்ளத்தார் காத வவராக உள்ளின்
யார்உழூச் சேறி? என் நேஞ்சு.

1250. துன்னுத் துறந்தாரை நேஞ்சத் துடையேமா
இன்னும் இழுத்தும் கவின்.

126. நிறை அழிதல்.

1251. காமக் கணிக்கி உடைக்கும் நிறைஎன்னும்
நானுத்தாழ் வீழ்த்த கதவு.

1252. காமம் எனான்றுஞ்சே கண்டின்றென்
நேஞ்சத்தை

யாமத்தும் ஆனும் தோழில்.

1253. மறைப்பேண்மன் காமத்தை யானே, குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும்.
1254. நிறைவையேன் என்பேண்மன்; யானேன் காமம் மறைஇறந்து மன்று படும்.

1255.

சேற்றூர்பிள் சேல்லாப் பேருந்தகைமை காமநோய்
உற்றூர் அறிவதோன் றன்று.

பாஸு 1256. அவராவாயன் வாருமபள.
ஈ

1256. சேற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தடே
எற்றேண்ணை உற்ற தூய்ர்.

1257. நாண்ணா ஒன்றே அறியலம் காமத்தால்
பேணியார் பேட்ப சேயின்.

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றேஙம்
பேண்மை உடைக்கும் படை.

1259. பிலப்பல் எனச்சென்றேன்; புல்லினேன்
நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

1260. நினைம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்
துண்டோ

புணர்ந்தூடி நிற்பேம் எனல்?

127. அவர்வயின் விதும்பல்

1261. வாள்அற்றுப் புற்கேன்ற கண்ணும்;
அவர்சென்ற

ஊள்ளுற்றித் தேய்ந்த விரல்.

1262. இலங்கிழாய்! இன்று மறப்பின்னன்
தோள்மேல்

கலம்கழியும் காரிகை நீத்து.

1263. உரண்சைஇ உள்ளாம் துணையாகச்
வரல்சைஇ இன்னும் உளேன்.

1264. கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகோ டேறும்னன் ஞஞ்சு.

1265. காண்கமன் கோண்களைக் கண்ணார;
கண்டபின்

நீங்கும்னன் மென்தோள் பசப்பு.

1266. வருகமன் கோண்கன் ஒருநாள்; பருகுவன்
பைதல்ளோய் எல்லாம் கேட..

1267. புலப்பேன்கோல் புல்லுவேன் கோல்லோ
கலப்பேன்.

கண்ணன் கேளிர் வரின்.

[கோல்

1268. வினைகலந்து வென்றீக வேந்தன்;
மனைகலந்து

மாலை அயர்கம் விருந்து.

ஈடுதான்

ஏதானாற்பூர்

1269. ஒருநாள் ஓழுநாள்போல் சேல்லும்சேன்
சேன்றூர்

வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.

1270. பேறின்என்ஜும் பேற்றக்கால் என்ஜும்
உறின்என்

உள்ளம் உடைந்துக்கக் கால்.

[ஞம்

1271. குறிப்பினும் கைஇகங் தோல்லாஸின்

உண்கண்

உரைக்கல் உறுவதோன் றுண்டு.

- 1272.** கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோள்
பேதைக்குப்
பேண்ணிறைந்த நீர்மை பேரிது.
- 1273.** மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதோன் றுண்டு.
- 1274.** முகைமோக்குள் உள்ளது நாற்றம்போல்
பேதை
நகைமோக்குள் உள்ளதோன் றுண்டு.
- 1275.** சேறிதோடி சேய்திறந்த கள்ளம் உறுதுபார்
தீர்க்கும் மருங்தோன் றுடைத்து.
- 1276.** பேரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அண்பின்மை சூழ்வு துடைத்து.
- 1277.** தண்ணைம் துறைவன் தண்ந்தமை நம்மினும்
முன்னைம் உணர்ந்த வளை.
- 1278.** நேருநற்றுச் சென்றூர்ளம் காதலர்; யாழும்
எழுநாளேம் மேணி பசுஞ்சு.
- 1279.** தோடினோக்கி மேன்தோனும் நோக்கி
அடினோக்கி

அஃதாண் டவள்கேப் தது.

1280. பேண்ணினால் பேண்மை உடைத்தேன்ப
கண்ணி

காமநோய் சோல்லி இரவு.

[ஞல்

பால்]

129. புணர்ச்சி விதும்பல்.

103

129. புணர்ச்சி விதும்பல்

1281. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில்; காமத்திற் குண்டு.

1282.

தினைத்துக்கையும் ஊடாமை வேண்டும் யனைத்துக்கை
காமம் நிறைய வரின். [யும்

1283. பேனுது பேட்பவே செய்பினும் கோண்கீள்க்
காலை தமையல் கண்.

1284. ஊடல்கண் சென்றேன்மன் தோழி! அதுமறந்து
கூடல்கண் சென்றதேன் நௌஞ்சு.

1285. எழுதும்கால் கோல்காணக் கண்ணேபோல்
கொண்ட

பழிகாணன் கண்ட விடத்து.

[கன்] **1286.** காணும்கால் காணேன் தவறுய;
காணக்கால்

காணேன் தவறல் லவை.

1287. உய்த்தல் அறிந்து புன்பாய் பவரேபோல்
போய்த்தல் அறிந்தென் புலந்து?

1288. இளித்தக்க இன்னு செபினும் களித்தார்க்குக்
கள் அற்றே கள்வானின் மார்பு.

1289. மலரினும் மேல்லிது காமம்; சிலர் அதன்
சேவ்வி தலைப்படு வார்.

1290. கண்ணில் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

130. நெஞ்சொடு புலத்தல்.

1291. அவர்நேஞ்சு சவர்க்காதல் கண்டும்
எவன்ரேஞ்சே!

நினமக் காகா தது.

1292. உருஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்

சேறுஅரெனனச் சேறி;என் நெஞ்சு!

104

திருக்குறள்.

[இன்பத்துப்] 1293. கேட்டார்க்கு நட்டார்இல்
என்பதோ நெஞ்சே! நீ

பேட்டாங் கவர்பின் சேலல்?

1294. இனிஅன்ன நின்னேடு சூழ்வார்யார் நெஞ்சே!
துனிசேய்து துவ்வாய்காண் மற்று?

1295. பெருஅமை அஞ்சும்; பெறின்பிரி வஞ்சும்;
அருஷ இமேப்பைத்தென் நெஞ்சு.

1296. தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய் இருந்ததேன் நெஞ்சு.

1297. ஈாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாளன்
மானை மடநெஞ்சில் பட்டு.

1298. எள்ளின் இனிவாம்என் றென்னி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

1299. துன்பத்திற் கியாரே தூணையாவார் தாழுடைய
நெஞ்சும் தூணைஅல் வழி,

1300. தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாழுடைய

நேஞ்சம் தமர்அல் வழி.

131. புலவி.

1301. புல்லா திராஅப் புலத்தை; அவர்உறும்
அல்லல்நோய் கடன்கம் சிறிது.
1302. உப்பமைங் தற்றுல் புலவி; அதுசிறிது
மீக்கற்றுல் நீள விடல்.
1303. அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றுல்
தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.
1304. ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதல்அரிங் தற்று.
1305. நலத்தகை நல்லவர்க் கேளர் புலத்தகை
பூஞ்ஞா கண்ணோர் அகத்து.
132. புலவி துணுருக்கும்
- 105
1306. துனியும் புலவியும் இல்லூயின் காமம்
கனியும் கருக்காயும் அந்று.
1307. ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

நிவே தன்றுகோல் என்று.

1308. நோதல் எவன்மற்று நோந்தார்என் றஃதறியும்
கீதலர் இல்லா வழி?
1309. நிரும் நிழல் தினிதே; புலவியும்
வீழநர் கண்ணே இனிது.
1310. ஊடல் உணங்க விவோரோ டென்னெஞ்சம்
கூடுவேம் என்ப தவா.

132. புலவி நுறைக்கம்.

1311. பெண்டியலார் எல்லாரும் கண்ணீல்
போது உண்பார் நண்ணேன் பரத்த நின் மார்பு.
1312. ஊடி இருந்தேமாத் தும்மிஞர் யாம்தம்மை
நிவோழ் கேள்பாக் கறிந்து.
1313. கோட்டேப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிப் சூடினீர் என்று.
1314. யாரினும் காதலம் என்றே ஊடி னே
யாரினும் யாரினும் என்று.
1315. இம்மைப்பிறப்பில் பிரியலன் என்றே னே
கண்நிறை நீர்கோண் டனள்.
1316. உள்ளினேன் என்றேன்மற்

றேண்மறந்தீர் என்றேன்

புல்லாள் புலத்தக் கனள்.

[இனப்]

1317. வழுத்தினூள் தும்மினேன் ஆகு;
அழித்தமுதாள்.

யார்உள்ளித் தும்மினீர் என்று.

1318. தும்முச் சேறுப்ப அழுதாள் நுமர்உள்ளால்
எம்மை மறைந்திரோ என்று.

106

திருக்குறள்.

[இனபத்துப்]

1319. தன்னை உணர்த்தினும் காயும் டிறர்க்குநீர்
இங்நீரர் ஆகுதீர் என்று.

1320. நினைத்திருந்து நோக்கினும் காயும்
அனைத்துநீர்
யார்உள்ளி நோக்கினீர் என்று.

133: ஊடல் உவகை.

1321. இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்

வல்ல தவர்அளிக்கும் ஆறு.

1322. ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்அளி
வடினும் பாடு பேறும்.

1323. புலத்தலில் புத்தேள்ளா ஞெடோ
நிலத்தோடு
நிர்ஜியெங் தன்னார் அகத்து?

1324. புல்வி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளாம் உடைக்கும் படை.

1325. தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார்
மென்றேள்.

அகறலின் ஆங்கோன் றுடைத்து.

1326. உணவிலும் உண்டதற்கு இனிது; காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

1327. ஊடலில் தோற்றவர் வென்றுர்;
அதுமன்னும்

கூடலில் காணப் படும்.

1328. ஊடிப் பேறுகுவும் கோல்லோ, நுதல்வேயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

1329. ஊகே மன்னே ஒளியிலை; யாம் இரப்ப
நீகே மன்னே இரா.

1330. ஊதேல் காடத்திற் கின்பம்; அதற்கின்பம்
கூடி முயிங்கப் பேறின்.

—மாந்திரம்.

அறத்துப்பால் முதற்குறிப்பு

குறள் எண்

அகரமுதல் •	1	அழுக்கா தென்	168	அண்பீனு மார்வ	74
அகத்வாரைத்	151	அழுக்காந்தி	164	அன்பு மற்று	45
அகனமர்ந்து	84	அளவல்ல்	289	அன்புற் றமர்ந்த	75
அகனமர்ந்தி	92	அளவறிந்தார்	288	அன்போ	73
அஃகாஸம்	178	அளவின்க	286	அஞ்சறிவா	36
அஃகியகன்ற	175	அறங்கரூ	181	ஆட்சூற்	371
அஞ்சவ தோரு	366	அறஞ்சொல்லு	185	ஆரா வியற்கை	370
அடக்க மயரு	121	அறத்தா	37	ஆற்றி தெழுக்கி	48
அடல்வேண்டி	343	அறத்தாற்றி	46	ஆற்றவா	225
அந்தண	30	அறத்தான்	39	இடனில்	218
அமிழ்தினுமாற்ற	64	அறத்திற்கே	76	இணரெரி	308
அருங்கேட	210	அறத்தினுால்	32	இயல்பாகு	344
அருட்செல்வம்	241	அறவாழி	8	இயல்பினு எனில்	47
அரும்பயனுய	198	அறவினை	321	இரத்திலி	229
அருளால்ல	254	அறனழீஇ	182	இருணீங்கி	352
அருளில்லார்த்	247	அறனரிக்து	179	இருக்தோம்பி	81
அருள் கருதி	285	அறனுக்கம்	163	இருமை வகை	23
அருள்சேர்ந்த	243	அறனியலா	147	இருவே றலகத்	374
அருள்வெஃகி	176	அறனெனப்	49	இருள்சேர்	5
அவல்லரு	245	அறனேஞ்கி	189	இலமென்று	174
அவ்வைவ	96	அறன்கடை	142	இலர்பல ராஜிய	270
அவாவில்லார்க்	365	அறன்வரையா	150	இலனென்று	205
அவாவினையாற்ற	367	அறிவினு	315	இலனென்று	223
அவாவென்ப	361	அறிவினு	203	இல்வாழ்வா	41
அவிசொரிக்	259	அற்கா	333	இல்லதெ	53
அவ்வித் தழுக்கா	167	அற்றவ	365	இறந்தா ரிறந்தார்	310
அவ்விய	169	அந்று ரழிபசி	226	இறலீனு	180
அழுக்கற்	170	அங்பகத் தில்லா	78	இனிய வளவாக	100
அழுக்கா றவா	35	அன்பிலா	72	இபைந்துபைந்த	87
அழுக்கா றகட்	165	அன்பிற்கு	71	இன்சொலா ஏர்	91
அழுக்கா...யான்	135	அன்பின்	80	இன்சொ வினி	99

இனப மிடையரு	369	ஏதிலார்	190	காலத்தி	102
இன்மையு	153	எரினுழாஶ	14	குடம்பை	388
இன்னுசெய்	314	ஐந்தவித்தா	25	குணமென்னுங்	29
இன்னு திருக்கப்	224	ஐயத்தி	353	குழலினி	66
இன்னு	316	ஐயுணர்	354	கூத்தாட்	332
ஈத விசைபூ	231	ஒத்த தறிவா	214	கூற்றங்	269
சத்தவக்கு	228	ஒப்புரவி	220	கேடுப்பதாங்க	15
சனந பொருமுதில்	69	ஒருபொருமுதும்	387	கெடுவெல்யா	116
உண்மையு	89	ஒருமையு	126	கெடுவாக	117
உண்ணுதை	160	ஒல்லும்	33	கேடும்	115
உண்ணுமை	255	ஒழுக்கத்தி	137	கைம்மாறு	211
உண்ணுமை-டும்	257	ஒழுக்கத்தி ஞால்	136	கோடுப்ப	166
உதவி	105	ஒழுக்கத்து	21	கொலைவிளைய	329
உயிருடம்பி	330	ஒழுக்க முடைமை	133	கொல்லானம்	326
ஊரனான்றுங்	24	ஒழுக்க	189	கொல்லான்	260
ஊரப்பா	282	ஒழுக்கம்	181	கொன்றங்ன	109
ஊலகத்தோ	140	ஒழுக்காருக்	161	கோளில்	9
ஊளத்தா	282	ஒஹுத்தாரை	155	சமன் செய்து	118
ஊளத்தாற்	294	ஒஹுத்தார்க்	156	ஊதவி	230
ஊளிய	309	ஒன்றுக	323	சார்புணர்க்கு	359
ஊறங்குவது	389	ஒன்று	233	சீறப்...மீனும்	31
ஊற்றோய்	261	ஒன்றுஞுங்	128	சிறப்பினுஞ்செல்	311
ஊருணி	215	ஒன்றூர்த்	264	சிறப்பொடு	18
ஊழித்தெருவலி	380	ஓர்த்துள்ள	357	சிறுமையு	98
எங்ஙன் றி	110	கணைகொடிதி	279	சிறைதாக்குங்	57
எப்பொரு	355	கண்ணின்று	184	சிற்றின்பம்	173
எல்லார்க்கு	125	கதங்காத்துக்	180	சினத்தைப்	307
எல்லா	299	கள்வினு	283	சினமென்னுஞ்	806
எழுபிறப்புங்	62	களவின்கட்	284	சீர்மை	195

எழுமை	107	களவுன்னுங்	287	சூடச்சடரும்	267
எனிடென	145	கன்வர்க்குத்	290	சுவையொளி	27
என்னாமை	281	கறுத்தின்ன	812	சேப்ப	112
எனைத்தானு	317	கற்றதனு லாய	2	செயற்கரிய	26
எனைத்துணை	144	கற்றீண்டு	356	செயற்பால	40
எனைம்பங்க	207	காக்க	122	செயிரிற்	258
என்பி லதை	77	காமம் வெகுளி	360	செய்யாமற் செய்த	101

அறத்துப்பால்

109

செய்யாமற்	313	துறங்கார்க்குத்	263	சிறைமொழி	28
செல்லா	302	துறங்கார்க்குஞ்	42	சிவைபுடையை	154
செல்விடத்துக்	301	துறங்கார்	22	நிரின் நமையா	20
செல்விருக்	86	துறங்காரிற்	159	நுண்ணிய	373
செநிவரித்து	123	துறப்பார்மற்	378	நேஞ்சிற்	276
சோல்லுக்	200	துங்புதூங்	94	நெடுங்கடலுங்	17
சோற்கேர்ட்ட	119	துன்னியார்	188	நெருக	336
தகுதி யென	111	தூஉய்வை	364	நோயெல்வர்	320
தக்கார்	114	தேய்வங்	55	பக்சுசொல்லிக்	187
தங்கை	67	தெருளாதான்	249	பகுத்துண்டு	322
தம்பொரு	63	தெங்புலத்தார்	43	பண்க பாவ	146
தம்பிற்றம்	68	தோன் றிற்	286	படுபயன்	172
தலைப்பட்டார்	348	நகையு	304	பன்டகெஞ்சார்	253
தவஞ்	266	நடுவின் றி	171	பனிவுடைய	95
தவயகைறக்	274	நத்தம்போற்	285	பயனில்	192
தவமுங்	262	நயனில் சொல்	197	பயனில்சொற்	196
தற்காத்துத்	56	நயனில்	193	பயன்மர	216
தனக்குவணமை	7	நயனீஸ்று	97	பயன்றாக்கார்	108
தன்னுயிர்க்	318	நயனுடையான்	219	பரிந்தோம்பிக்	132
தன்னுயிர்தான்றப்	268	நயன்சாரா	194	பரிந்தோம்பிப் பந்	88
தன்னுயிர்	327	நலக்குரியார்	149	பரியிலு	376
தன்னுன்	251	நல்லவை	875	பல்லார்	191
தன்னெஞ்	293	நல்லா நெனப்	824	பழியுஞ்சிப்	44
தன்னெத்தான்காக்	305	நல்லா நெனி	222	பற்றற்ற	349
தன்னெத்தான்	209	நல்லா ம்றா	242	பற்றற்றே	275
தாளாற்றித்	212	நன்றாகு	328	பற்றவிடாது	347
தானங் தவ	19	நன்றாங்கா	379	பற்றக	350
தீறனல்ல	157	நன்றிக்கு	138	பாத்துண்	227
தினற்பொரு	256	நன்றி மறப்பது	108	பிறப்பென்னும்	358
தினெத்துனை	104	நெஞ்சே தரினும்	113	பிறர்க்கின்னு	319
தீப்பால்	206	நாச்செற்று	335	பிறவிப்	10
தீயவை	208	நாளென	384	பிறன்பழி	186
தீயவை தீய	202	நிலவரை	284	பிறன்பொருளாட்	141
தீயினுந்	129	நிலையுஞ்சி	325	பிறன்மீன்	148
தீயை	201	நிறையிக்	124	பிறங்குப்	927

110

திருக்குறள்

புக்கி	340	மலர்யிலை	3	வஞ்ச மனத்தான்	271
புத்தேநூலக்கத்தை	213	மழித்தலு	280	வருவிருங்கு	83
புறங்குள்ளி	277	மறத்தல்	303	வலியார்முற்	250
புறங்கூறிப்	183	மறச்சும்	204	வலியில்	273
புறத்துறைப்	79	மறப்பினு	134	வறியார்க்கொன்	221
புறந்துய்யை	298	மறவற்க	106	வாணிகஞ்	120
பேணனிற்	54	மற்றுங்	345	வாய்யை	291
பெறுமவற்றன்	61	மனத்தது	278	வானின்	11
பெற்றூற்	58	மனத்துக்கண்	34	வானுயர்	272
பேதைப்	372	மனத்தொடு	295	விசம்பிற்	16
போய்க்குமையும்	292	மனைத்தக்க	51	விண்ணனின்று	13
பொய்யாமை	297	மனைமாட்சி	52	வித்து யிடல்	85
பொய்யாமையன்	296	மன்னுயிரோம்பி	244	விருக்கு	82
பொஷர்க்க	199	மிகுதியான்	158	விழுப்பேற்றி	162
பொருணீங்கிப்	246	முகத்தா	93	விரிங்தாரின்	143
பொருளால்ல	351	மோப்பக்	90	வீழ்நாள்	38
பொருளற்றூர்	248	யாகாவா	127	வேண்டற்க	177
பொருளாட்சி	252	யாதனின்	341	வேண்டாமை	363
பொறிவாயி	6	யாவிமய்யாக்	300	வேண்டிய	265
பொறுத்த	152	யானென்ன	346	வேண்டி	342
மகன்றங்கை	70	வகுத்தான்	377	வேண்டுங்கால்	362
மக்கண் மெய்	65	வகையிலா	239	வேண்டுதல்	4
மங்கல	60	வகையென்ப	238	வேயத்தான்	50
மருந்தாகித்	217	வகையொழிய	240	வையத்தான்	50

திருத்தொண்டரி வேண்பா நாலில் ஆண்ட துறவின் எண்:—
401, 211, 1, 24, 1057, 85, 355, 1096, 118, 376, 29, 986,
79, 624, 228, 230, 675, 53, 72, 38, 266, 505, 703, 375,
1302, 359, 320, 352, 393, 349, 125, 1158, 667, 785, 948,
666, 622, 236, 872, 894, 595, 348, 968, 620, 664, 32,
528, 412, 279, 90, 224, 582, 101, 7, 28, 2, 202, 980, 218,
905, 408, 127, 399, 659, 669, 397, 543, 357, 212, 760,
541, 757, 726, 619, 549, 795, 80, 5, 350, 959, 6, 38, 356,
807, 3, 490, 36, 890, 262, 409, 61, 69, 1100, 1146, 1102,
786, 265, 978, 95, 789, 411. ஆக 101.

பொருட்பால் முதற்குறிப்பு

குறள் எண்

அகடாராரல்	936	அழக்கொண்	659	அன்பிலனு	862
அகப்பட்டி	1074	அழச்சொல்	795	அன்பிண்விழை	911
அகலாதனு	691	அழிவதூ	461	அன்புடை-விவ	992
அங்கணத்து	720	அழிவந்த	807	அன்புடை-வேச	681
அச்சமூடை	534	அழிவினவவ	787	அன்புஞ்செனு	983
அச்சமேகி	1075	அழிவின்ற	764	அன்பொரீஇ	1009
அஞ்சாமையல்	497	அளவளவில்	523	ஆகாறளவிட்	478
அஞ்சாமையீ	382	அளவறிந்து	479	ஆக்கங்கருதி	463
அஞ்சமறியா	863	அறஞ்சாரா	1047	ஆக்கமதர்வி	594
அஞ்சவ	428	அறம்பொரு	501	ஆக்கமிழங்	598
அடற்றகை	768	அறவினையு	909	ஆக்கமுங்	642
அடுக்கியகோ	954	அறனறிந்தா	635	ஆக்கமை	740
அடுக்கிவரினு	625	அறனறிந்தலு	441	ஆபயன்கு	560
அடுத்ததுகா	706	அறளியுங்கா	384	ஆயுமறிவி	918
அணியன்ரே	1014	அறனீனு	754	ஆய்ந்தாய்ங்	792
அந்தணர்நூற்	543	அறிகொன்	638	ஆவிற்குநீரை	1066
அமரகத்தாற்	814	அறிந்தாற்றி	515	ஆள்வினையு	1022
அமரகத்துவ	1027	அறிவற்றங்	421	ஆற்றஞ்சுமா	493
அமைந்தாங்	474	அறிவிலார்தா	843	ஆற்றினளவறிந்து	725
அரங்கின்றி	401	அறிவிலாண	842	ஆற்றினளவறிந்தி	477
அரம்பொரு	888	அறிவின்மை	841	ஆற்றின்வருங்	468
அரம்போலு	997	அறிவுடையாரா	427	ஆற்றினிலைத்	716
அரியகற்றுசற்	503	அறிவுடையாரை	430	ஆற்றுபவர்க்	741
அரியவற்று	443	அறிவுருவா	684	ஆற்றுவா-விக	891
அரியவென்று	537	அறை பறை	1076	ஆற்றுவா-பணி	985
அருஞ்செவ்	565	அற்றதறிந்து	944	இகலானு	860
அருமறை	847	அற்றமறைக்கு	980	இகவிற்கை	858
அருமையு	611	அற்றமறைத்த	846	இகவிண்மி	856
அருவினையெ	483	அற்றுரைத்தே	506	இகவெதிர்	855
அருளென்	757	அற்றுருக்கோ	1007	இகவென்ப	851
அருளொடு	755	அற்றுவளவறி	943	இகவென்னி	858
அல்லற்பட்	555	அற்றேறமென்	626	இகல்கானு	859
அவையறிக்	711	அன்பறிவாரா	682	இகழ்ச்சிபிற்	539
அவையறியார்	713	அன்பறிவு	513	இகழ்ந்தெ	1057

இடமெல்லா	1064	இழைத்திக	779	உடுக்கையி	788
இடிக்குங்குளை	447	இளிவரின்	970	உபைநா	1079
இடிபுரிந்தென்	607	இளைஞர்கழு	879	உடைசெல்	939
இடிப்பாரை	448	இளையரின	698	உடைத்தம்	473
இடிக்கட்டப்	654	இறங்கணக்க	900	உடையரே	195
இடிக்கண்கா	1030	இறங்கவெ	531	உடையார்	395
இடிக்கண்வருந்	621	இறப்பே	977	உட்கப்பா	921
இடிம்பைக்கி	623	இறதிபய	690	உட்பகைய	883
இடிம்பைக்கே	1029	இறைகடிய	564	உணர்வது	718
இடைதெரிந்	712	இறைகாக்	547	உண்ணாற்க	922
இணருழுத்து	650	இறபிற-கண்ணே	951	உயர்வகலங்	743
இதையிதலே	517	இறபிற	1044	உயிர்ப்பவு	880
இக்கொரின்	906	இநத்தாற்றி	568	உரமொரு	600
இயல்புளி	545	இனம்போன்	822	உருவுகண்	667
இயற்றலு	385	இனையரிவ	790	உருளாய	933
இரக்கவிர	1051	இன்சொலாலீ	387	உலகத்தாரு	850
இரத்தலுமீ	1054	இன்பத்து-பய	854	உலகந்தழீஇ	425
இரக்குமூயி	1062	இன்பத்து-வி	629	உலைவிடத்	762
இரப்பனிரப்	1067	இன்பமொ	1052	உவப்பத்	394
இரப்பாரை	1058	இன்பம்விழை	628	உழவினார்	1036

இரப்பர்ன்வல	1060	இன்பம்விழையா	615	உழுதண்டு	1033
இரவாரிரப்	1035	இன்மையிடு	1063	உழுவாரு	1032
இரவள்ளவுன்	1069	இன்மையினி	1041	உழைப்பிரி	530
இரவென்னு	1068	இன்மையினின்	558	உள்போன்	574
இருபுனலும்	737	இன்மையெ	1042	உள்ரெனினு	730
இருமனப்பெ	920	இன்மையொ	988	உள்ரென்னு	406
இலக்கருடம்	627	இன்றியமை	961	உள்வரைதா	480
இலமென்றசை	1040	இன்றும்வ	1048	உள்ளபிலா	598
இல்லாரை	752	இன்னுசெய்தார்	987	உள்ளமுடை	592
இல்லாளோயஞ்	905	இன்னுமை	630	உள்ளற்க	798
இல்லாள்கட்	903	ஈட்டியி	1003	உள்ளியதெய்	540
இவற்றுமான்	432	ஈர்க்கைவி	1077	உள்ளுவதெல்	596
இழுததொறு	940	சவார்க்கண	1059	உள்ளொற்றி	927
இழுவறந்தண்	946	சன்றுண்ணமு	923	உறன் முறை	885
இழுக்கலுடை	415	சன்றுள்பசி	656	உறினட்ட	812
இழுக்காமை	536	உடம்பாடி	809	உறினுயிர	778

உறுப்பிய	734	எற்றிற்கு	1080	ஒத்தியணர்க்	834
உறுப்பொரு	756	எற்றிமன்	655	ஓர்ந்துகண்	541
உறுப்பமெங்	761	எனைத்தானுங்	416	கடலோடா	496
உறுப்பொத	993	எனைத்திட்ட	670	கடன்றிங்	687
உறவதுசீர்	813	எனைத்துங்	820	கடன்றின்ப	981
உறைசிறியடி	680	எனை மாட்சி	750	கடாஅவுரு-	585
உற்றநோய்சீ	442	எனை வகை	514	கடிதோச்சி	562
உற்றவள்	950	என் றமொ	652	கடிந்தகடிந்	658
உற்றுனளவு	949	என்னைமுன்	771	கடுஞ்சூசால்	566
ஊக்கமுடை	486	ஏதம்பெருஞ்	1006	கடுமொழியுங்	567
ஊதுவடை	1012	ஏதிலாரா	837	கண்டக்கெட்ட	668
ஊதியமென்	797	ஏந்தியகோ	899	கண்ணிற்கணி	575
ஊழியபெய	989	ஏழுற்றவ	873	கண்ணூடைய	393
ஊழையு	620	ஏரினுஙன்	1038	கண்ணேட்டத்	572
ஊழேருா	662	ஏவவுஞ்செ	848	கண்ணேட்டமி	577
ஊனைக்கு	1013	ஜயப்படா	702	கண்ணேட்டமே	571
ஊச்சமென்	1004	ஒட்டார்	967	கரப்பவர்க்	1070
எட்பகவ	889	ஒண்பொரு	760	கரப்பிடும்பை	1056
எண்கேர்க்	910	ஒருமைக்க	898	கரப்பிலாநெ	1053
எண்ணிற்து	467	ஒருமைச்	835	கரப்பிலார்	1055
எண்ணியவே	666	ஒருமைமக	974	கரவாதுவங்	1061
எண்ணியா	494	ஒவித்தக்கா	763	கருமஞ்சிதை	578
எண்ணெண்ப	392	ஒல்லுங்கரு	818	கருமஞ்செய	1021
எண்பதத்தாலே	991	ஒல்லும்வாயெ	673	கருமத்தானு	1011
எண்பதத்தாலே	548	ஒல்லுதறிவ	472	கருவியுங்கா	681
எண்பொருள்	424	ஒழுக்கமும்	952	கலங்காதுக	668
எதிரதாக்கா	429	ஒளியார்மு	714	கல்லாதமே	845
எப்பொருளு	695	ஒளியொருவ	971	கல்லாதவரிற்	729
எப்பொருள்யா	423	ஒறுத்தாற்	579	கல்லாதவருங	403
எய்தற்காரி	489	ஒற்றினுலை	583	கல்லாதாலே	404
எரியாறிக்	896	ஒற்றமுறை	581	கல்லாதாளன்	402
எல்லாப்பொ	746	ஒற்றெழுற்றி	588	கல்லார்ப்	570
எல்லார்க்குமே	582	ஒற்றெழுற்றுன	589	கல்லாவாரு	405
எல்லைக்கணி	806	ஒன்றுமை	886	கல்லான்வெ	870
	1028		899		899

காலைத்துவம் 420 | ஒன்றியது 470 | கவருங்கழக 653 | கழாஉக்கால் 840

114

திருக்குறள்

களித்தறியே	928	குறிப்பித்-ரா	705	சிவைவிடத்	597
கனித்தானை	929	குறிப்பித்-ர்	708	சிறப்பறிய	590
கன்னுண்ணுப்	930	குற்றமிலனுய்	1025	சிறியாருணர்	976
கற்க கசடற	391	குற்றமோக	484	சிமகாபி	744
கற்றறிந்தார்	717	குன்றன்னூர்	898	சிறுபடை	498
கற்ஞாருட்கற்	722	குன்றின்னை	965	சிறுமைபல	934
கற்ஞுருமுற்	724	குன்றேறி	758	சிறுமையுஞ்	769
கற்றிலனுயிலு	414	குழுங்குடியு	554	சிவ்ரநல	499
கற்றுக்கண்	686	குருமைநோ	701	சிற்றினம	451
கனவினுயி	819	குற்றத்தை	894	சிரிடங்கா	821
காக்கைகா	527	குற்றுடன்ற	765	சீரினுஞ்சி	962
காட்சிக்கெ	386	கேடல்வே	893	சிருஷ்டச்செ	1010
கானுச்சின	866	கெடாஅவழி	809	சுழலிமிசை	777
கானுதாற்	849	கெடுங்கா	799	சுழன்றுமேர்	1031
காதலகாத	440	கேடறியா	736	சுற்றுத்தாற்	524
காதன்னமை	507	கேடில்விழுச்	400	சுழாயற்று	1024
காலங்கருதி	485	கேட்டார்ப்	643	சுழுச்சிமுடி	671
காலாழ்களாரி	500	கேட்டினு	796	சுழுவார்கண்	445
கானமுயலை	772	கேட்பினுங்	418	செப்பின்பு	887
குடிசெய்வு	1023	கேளிமுக்கங்	808	செயற்கரியா	781
குடிசெய்வார்	1028	கையுறியா	925	செயற்கைய	637
குடிதழீஇ	544	கைவேல்க	774	செயற்பாலசெ	437
குடிபுறங்காத்	549	கோக்கொக்	490	செய்கபொ	759
குடிப்பிற்தார்	957	கொடுத்தலு	525	செய்தக்க	466
குடிப்பிறந—கு	502	கொடுத்து	867	செய்தேமனு	815
குடிப்பிறந—த	794	கொடுப்பது	1005	செய்வானை	516
குடிமடிர்து	604	கொடையனி	390	செய்வினை	677
குடியாண்மை	609	கொலைமே	551	செருக்குஞ்	431
குடியென்னுங்	601	கொலையிற்	550	செருவங்த	569
குளங்கலஞ்	982	கொல்லாங்	984	செல்லான்	1039
குணகாடிக்	540	கொளப்பட்	699	செல்வத்துட்	411
குணனிலனுய்	868	கொளற்காரி	745	செவிகைப்ப	389
குணலுங்குடி	793	கலத்தாற்	660	செவிக்குணை	412
குவஞ்சுடின்	1019	கலம்பற்றி	956	செவிச்சொல்	694
குறித்தது	704	காலபிற்குக்	986	செவியிற்க்கவை	420
குறிப்பறிந்து	696	கான்றவர்	990	செவியுணவி	418

செறுக்கை	488	தெரிதலுங்	634	நன்றாவா	1072
செறுவார்க்	869	தெரிந்தவி	462	நன்றாற்	469
சென்றவிட	422	தெரிவிலத	464	நன்றென்	715
சோல்வல்	647	தேராண்பிற	508	நாடாது	791
சொல்லுக	645	தேரான்தெ	510	நாடெஞ்ப	739
சொல்லுதல்	664	தேவரணைய	1078	நாடோறுநாடி	553
சொல்லப்பீ	1078	தேற்றக	509	நாடோறுநாடு	520
சொல்வண	827	தேற்றுங்	876	நாணத்தி	1020
ஞாலங்கருதி	484	தோகச்சொ	685	நானுமை	883
தக்காங்கு	561	தொடங்கற்	491	நாலுஞ்சு	1017
தக்காரின	446	தொடிப்புழு	1037	நாளென்	924
தங்கலம்	916	தொட்டினைத்	396	நாண்வேலி	1016
தமராகித்	529	தொல்வா	1043	நாஙல	641
தம்மிற்பெரி	444	தொழுதகை	828	நிலத்தியீல்	452
தலையினிழிந்த	964	நகல்வல்ல	999	நிலத்திற்	959
தள்ளாவினை	731	நகுதற்பொரு	784	நிலைமக்கள்	770
தன்குற்றாங்க	436	நகையீகை	953	நிழஞ்சுமின்	881
தன்றுணையின்	875	நகையுன்னு	995	நிறைநீர	782
தாயின்புறு	399	நகைவகை	817	நிரைஞு	917
தார்தாங்கு	767	நச்சப்படா	1008	நிங்கான்வெகு	864
தாளாண்மையில்	614	நட்டார்குறை	908	நுணங்கியகே	419
தாளாண்மையென்டி	13	நட்டார்க்கு	679	நுண்ணியமை	710
திறன்றிந்து	644	நட்டார்போ	826	நுண்மாணு	407
தினைத்துணையா	433	நட்பிற்குலீ	789	நுளிக்கொம்	476
தியங்கங்கு	947	நட்பிற்குறு	802	நாலாருணுவ்	683
துஞ்சினார்	926	நண்பாற்று	998	நெநீர்மற	605
துணைநலமா	651	நயஞ்ஞு	994	நெடும்புன	495
துப்புரவில்	1050	நலத்தின்க	958	நெருப்பினு	1049

துளியின்மை	557	நலம்வேண்	905	நொயாடி	740
துறந்தார்படி	586	நல்குரவை	1045	நோவற்க	877
துன் பழுதவ	669	நல்லாண்	1026	பகல்கருதி	852
தூங்காமை	383	நல்லார்கட்	408	பகல்வெல்	481
தூங்குக	672	நல்லினத்தி	460	பகைநட்பாக்	874
தூய்மைது	688	நவினெரு	783	பகைநட்பாங்	880
தேண்ணீரடி	1065	நற்பொரு	1046	பகைமையு	709
தெய்வத்தா	619	நன்மையுங்	511	பகையகத்துச்	728

116

திருக்குறள்

பகையகத்துப்	727	புந்தார்கண்	780	மதிமைகுடி	608
பகையென்	871	புல்லவையுட்	719	மதியிலா	610
படியுடை	606	பேண்ணேவல்	907	மதியுளா	617
படைகுடி	381	பெயக்கண்டு	580	மதியைமதியா	602
பணியுமாமீம	978	பெரிதினிது	839	மடித்தவா	624
பண்ணொன்	578	பெரியாரை	892	மணிசிருமண்டு	742
பண்பிலான்	1000	பெருக்கத்து	963	மண்ணேஞ்சியை	576
பண்புடை	996	பெருங்கொ	526	மதிதுடப்	636
பயன்றாக்கி	912	பெருமைக்கு	505	மயிர்ஸ்பிபின்	969
பரியதுகர்	599	பெருமைபெ	979	மருங்தென	942
பகுகுவார்	817	பெருமையு	975	மருங்தோமற்	968
பகுவத்தோ	482	பெரும்பொரு	732	மருவுகமாசற்	800
பலகுடைநீ	1034	பேஞ்சுதுபென்	902	மறமானமா	766
பலசிசால்ல	649	பேதைபெருங்	816	மறைந்தவை	587
பலங்கலகற்	823	பேதைமையு	832	மனத்தானு	453
பல்குழுவு	785	பேதைமையெ	831	மனத்தினங்கம	825
பல்வண்வக	728	பேதைமையோ	805	மனத்துளது	454
பல்வார்பகை	450	பேராங்கமை	773	மனகலத்தி	459
பழகியசெல்	937	போச்சாப்பார்	533	மனகலங்கு	458
பழகியங்ட்	808	போச்சாப்புக்	532	மனங்கலமன்	457
பழியலீங்	657	பொதுகலத்	915	மனக்துயார்	456
பழுதெண்	639	பொதுநோக்	528	மனங்துய	455
பழுமூமையெ	801	பொயபடுமோ	836	மனமானுவு	884
பழுமையெ	700	பொருட்பெங்கிர	913	மனையாளை	904
பற்றற்றகண்	521	பொருட்பொரு	914	மனைவிழைவா	901
பற்றுள்ள	438	பொருள்கருவி	675	மன்னர்க்கு	556
பினியின்னமை	738	பொருள்கெடு	938	மன்னர்விழை	692
பிரித்தலும்	633	பொருள்வல்வரை	751	மாறுபாடில்	945
பிழைத்துணர்	417	பொருளானு	1002	மிக்க்செய்	829
பிறப்பொக்	972	பொருளென்	758	மிகண்மேவன்	857
பிறர்காணத்	1018	பொங்களை	487	மிக்னுங்குறை	941
பிற்பழியு	1015	பொறியின்	618	முகத்தினினி	824
பிவிபெய்	475	பொறையோ	783	முகத்தின்மு	707
பூக்கிங்கால்	988	போர்ஸிரை	892	முகங்கால்	786

புகுந்தவை	538	மக்களேபோல்	1071	முகனோக்கி	708
புணர்ச்சிபழ	785	மதிமதிக்	603	முடிவுடிடை	676

பொருட்பாஸ்

117

முதலிலார்க்	449	வரைவிலாமா	919	வினைக்கண்	
முயற்சிதிரு	616	வலியார்க்கு	861	வினைபு	519
முரண்சேர்க்	492	வழங்குவ	955	வினைக்குரி	518
முறைகோடி	559	வழிநோக்	865	வினைசெப்	584
முறைசெய்	888	வள்கண்	632	வினைத்திட	661
முறைப்படி	640	வாரிப்பருக்	512	வினைப்பதை	674
முற்றுற்றி	748	வாளௌடென்	726	வினையான்	678
முற்றியுமுற்	747	வாள்பேரல்	882	வினைவீலிபு	471
முனைமுகத்	749	வானேக்கி	542	வீறைய்தி	665
முன்னுறக்கா	535	விழிமாற்ற	689	வேண்மை	844
மேவிருக்து	973	வியவற்க	439	வெருவந்த	563
மேற்பிறந்தா	409	விருப்பப்புச்	522	வெள்ளத்தினையம்	595
மையவொரு	838	விரைந்த	648	வெள்ளத்தினையவி	622
யாண்டிச்சை	895	விலங்கொடு	410	வேட்பத்தா	646
யாதாறுநா	397	வில்லேருழ	872	வேட்பன்	697
வகைமாண	897	விழித்தகண்	775	வேண்ட	931
வகையறச்	465	விமுப்புண்ப	776	வேண்டற்க	946
வகையறிந்துத	878	விழைத்தகை	804	வேலன்று	546
வகையறிந்துவ	721	விழையார்	810	வேலோடு	552
வருமூன்னர்	485	வினைக்கண்	612	வைத்தான்	1001

கோமேசர் முதுமோழி வேண்பாவில் ஆண்ட தறவின்னன்:—
 1, 19, 28, 35, 47, 55, 68, 71, 88, 99, 104, 118, 127, 138,
 146, 156, 165, 171, 187, 196, 204, 219, 224, 231, 248,
 251, 260, 269, 278, 287, 296, 305, 314, 323, 332, 341, 350

201, 202, 273, 281, 284, 300, 312, 324, 331, 332, 362, 372, 389, 394, 409, 414, 428, 435, 443, 460, 463, 473, 486, 493, 508, 514, 523, 539, 549, 555, 566, 579, 582, 599, 610, 616, 625, 633, 642, 655, 667, 676, 690, 700, 702, 717, 725, 740, 750, 758, 763, 772, 784, 797, 807, 818, 826, 839, 848, 860, 861, 872, 889, 899, 903, 915, 929, 932, 948, 955, 969, 976, 987, 1000, 1010, 1017, 1030, 1086, 1046, 1057, 1066, 1077, 1090, 1096, 1103, 1113, 1124, 1137, 1146, 1158, 1166, 1178, 1190, 1195, 1205, 1215, 1227, 1234, 1243, 1258, 1268, 1276, 1281, 1291, 1305, 1319, 1327. ~~ஆக~~ 133.

காமத்துப்பால் முதற்குறிப்பு

குறள் எண்

அுக்கையியற்	1098	உவந்துறை	1130	ஒம்பினங்கம	1155
அணங்குகொ	1081	உழங்குதழங்	1177	ஒருவினிசே	1176
அரிச்சோ	1153	உள்ளக்களித்	1281	கடலன்ன	1187
அரிதாற்றி	1160	உள்ளத்தார்	1249	கடாக்களி	1087
அவந்தாரை	1303	உள்ளம்போ	1170	கண்களவு	1092
அவரைழ	1141	உள்ளிலு	1201	கண்டதுமன்	1146
அவர்நான	1149	உள்ளினே	1316	கண்டாங்கலுழுப்பு	1171
அவர்தந்தா	1182	உள்ளுவன்-லு	1184	கண்டாருயிகு	1084
அவர்கெஞ்	1291	உள்ளுவன்-ம	1125	கண்டுகேட்	1101
அழல்போது	1228	உருஅதவர்க	1292	கண்ணிரைந்த	1272
அளித்தஞ்ச	1154	உருஅதவர்போ	1096	கண்ணிற்றுனி	1290
அறிகிலா	1139	உருஅதோ	1143	கண்ணின்பசப்	1240
அறிதோ றஹி	1110	உருஅர்க்குறு	1200	கண்ணுங்	1244
அறவாய்வி	1117	உறுதோறு	1106	கண்ணுள்ளார்	1127
அனிச்சப்டு	1115	ஊடவிற்கேரூ	1327	கண்ணுள்ளிற்	1126
அனிச்சமு	1120	ஊடவிற்கேரூங்	1322	கண்ணுடேட	1100
இமைப்பிற்கா	1129	ஊடவிற்குன்	1307	கதுமென்த்தா	1173
இம்மைப்பிறப்	1315	ஊடவுண்ண	1310	கயலுண்கண்	1212
இருநோக்கி	1091	ஊடவுணர்தல்	1109	காத்தலுமாற்	1162
இருங்துன்னி	1243	ஊட்டக்ட	1284	கரப்பினுங்	1271
இலங்கிழா	1262	ஊட்டப்பெ	1328	கருமணியிற்	1128
இல்லைதவற	1321	ஊடியவ	1304	க்லங்துணர்	1246
இளித்தக்க	1288	ஊடியிருங்	1312	கவ்வையாற்	1144
இளியன்ன	1294	ஊடுகமன்	1329	களித்தொறு	1145
இன்கழுடை	1152	ஊடுதல்	1330	கனவிலூறுண்	1214
இன்பங்கடல்	1166	ஊரவிர்கெள்ளவ	1147	காணிற்குவளை	1114
இன்னுதின	1158	எழுதுங்காற்	1285	காணுங்காற்	1286
உடம்பொ	1122	என்னினினி	1298	காண்கமற்	1265
உணவிலு	1326	எனைத்துநினைப்	1208	காதலரில்வழி	1224
உண்டார்க	1090	எனைத்தொ	1202	காதலர்	1211
உப்பமைங்	1302	ஏதிலார்போ	1099	காதவரிலாக	1242
உய்தவறிந்து	1287	ஒண்ணுதற்	1088	காமக்கடன்	1164
உரங்கைசுறி	1263	ஒருஷலையா	1196	காமக்குடும்	1134
உவக்காணைக்	1185	ஒருங்களமு	1269	காமக்குடும்புணன்	1167

காமக்கணிச்சி	1251	துப்பினை	1165	நெருஙற்றுக்	1278
காமமுநானு	1163	தும்புச்செறுப்ப	1318	நோக்கினு-கி	1093
காமமுழங்	1131	துறைவன்	1157	நோக்கினு-கெ	1082
காமமென	1252	துனியும்புல	1306	நோதலெவன்	1308
காமம்விடு	1247	துன்பத்திற்	1209	நோனுவுடம்	1132
காலைக்குச்.	1225	துன்னுத்துறங்	1250	பசக்கமற்.	1189
காலையகரும்பி	1227	தேரிந்துணரா	1172	பசந்தாளிவ	1188
துறிக்கொண்	1095	தோட்டை	1135	பசப்பென்	1190
கூடியகாமம்	1264	தொடி-நோக்கி	1279	படலூற்று	1175
கூற்றமோ	1085	தொடியொடு	1236	பலைஞ்சிப்	1234
கேட்டார்க்	1293	தொடி-த்துடி	1159	பண்டறியேன்	1083
கோடியார்-யி	1169	ஈசைஇயார்	1199	பதிமருண்டு	1229
கோடியார்-யு	1235	நயந்தவர்க்கு	1181	பரிந்தவர்து	1248
கொடும்புரு	1086	நயத்தவர்கள்	1232	பருவராஜம்	1197
கோட்டுப்	1313	ஙலத்தகை	1305	பனியகும்பி	1223
காயலுநானு	1183	நனவினுற்	1215	பன்மாயக்	1258
சிறுமைமைக்	1281	நனவி-நீந்தா	1220	பாடுபெறுதியோ	1237
சேல்லாமை	1151	நனவி-னல்காக்	1217	பாலொடு	1121
செருஅச்சிறு	1097	நனவி-னல்காதவ	1213	ப்ரேணிக்குமருங்	1102
செற்தொடி	1275	நனவி-னல்காரை	1219	பிளையேர்	1089
செற்றவர்பின்	1256	நனவென	1216	பிரிவரைக்கும்	1156
செற்றுரென	1245	நன்னீரை	1111	பூலத்தவிற்	1323
செற்றுர்பின்	1255	நாங்காதல்	1195	பூலப்பலென	1259
தஞ்சங்தம	1300	நானுமற	1297	பூலப்பேன்கொல்	1267
தண்ணத்தமை	1283	நாவெணன	1257	பூல்லாதிரா அ	1801
தண்ணங்துறை	1277	நாமெனுடு	1133	பூல்விக்கிடங்	1187
கங்கெங்காக்	1205	நினைக்கீயி	1260	பல்லிலிடா அ	1824

தமிழ்விருங்	1107	நிறையரி	1138	புன்கண்ணெ	1222
தவறிலரா	1325	நிறையடையே	1254	பேண்ணீய	1311
தனியேயிருங்	1296	நினைத்திருஞ்து	1320	பெண்ணீதுத்	1280
தன்னையணர்	1319	நினைத்தொன்று	1241	பெயலாற்று	1174
தாம்வீழ்வாச்தம்	1191	நினைப்பவர்	1203	பெரிதாற்றிப்	1276
தாம்வீழ்வார்	1103	நீக்கிற்றெ	1104	பெருஷமையஞ்	1295
தாம்வேண்டி	1150	நீருசிமல	1307	பெறினென்னும்	1270
தீணைத்துளையு	1282	நேஞ்சத்தார்	1128	பேஞ்சுதபெட்டா	1178
துஞ்சுக்காற்	1218	நெய்யாலெரி	1148	பேஞ்சுதபெட்டப்	1283

120

திருக்குறள்

போகுண்மாலை	1230	மற்றியானெ	1206	வழுத்தினுடைம்பி	1317
மட்டுரர்தல்	1136	மன்னுயிரெல்	1168	வாராக்காற்	1179
மணியடி	1273	மாதர்முகம்	1118	வாழ்தலுயிர்	1124
மதியுமடங்கை	1116	மாலைனோம்	1226	வாழ்வார்க்கு	1192
மலரண்ணகண்		மாலையோவல்லை	1221	வாளற்றுப்	1261
ஞூள்	1119	முகைபொக்கு	1274	விடாது	1210
மலரண்ணகண்		முயக்கிடை	1239	விளக்கற்றம்	1186
ஞூன்கும்ம	1142	முயங்கிய	1238	வினியுமெனின்	1209
மலரினுமெல்	1289	முறிமேனி	1113	வினைகலங்து	1268
மலர்காணின்	1112	யாங்கண்ணிற்	1140	வீழப்பிவார்	1194
மறப்பினெவ	1207	யாமுமுளே	1204	வீழுங்கீழுப்	1193
மறைப்பெற	1180	யாரினுங்கா	1314	வீழுயிருவர்	1108
மறைப்பேண்மூற்	1253	யானேக்குங்	1094	வீழ்வாரினின்	1198
மறைப்பேண்மன்	1161	வருகமற்	1266	வேட்ட	1105

முதுமோழி மேல்வைப்பு நாலில் ஆண்ட துறளின் எண்:—1,
 5, 9, 7, 10, 15, 16, 26, 27, 32, 37, 39, 48, 51, 53, 57 68,
 62, 71, 83, 95, 104, 110, 116, 118, 125, 127, 131, 148,
 151, 152, 170, 174, 186, 191, 204, 215, 223, 236, 245,
 256, 258, 259, 264, 274, 281, 293, 294, 307, 314, 319,
 324, 332, 336, 346, 348, 350, 352, 352, 356, 365, 380,
 386, 391, 394, 395, 399, 404, 405, 415, 421, 423, 428,
 431, 442, 443, 460, 469, 476, 487, 498, 505, 517, 524,
 535, 541, 543, 558, 561, 578, 582, 595, 596, 610, 607,
 620, 621, 785, 642, 642, 645, 659, 664, 667, 676, 678,
 682, 698, 701, 714, 717, 724, 740, 750, 754, 752, 763,
 765, 772, 785, 788, 796, 807, 811, 822, 839, 843, 845,
 850, 859, 861, 871, 888, 892, 910, 913, 922, 931, 948,
 958, 961, 973, 981, 981, 989, 994, 1007, 1008, 1012,
 1023, 1084, 1050, 1054, 1062, 1062, 1076, 1081, 1087,
 1100, 1103, 1101, 1111, 1121, 1131, 1150, 1154, 1168,
 1171, 1188, 1195, 1205, 1218, 1225, 1233, 1241, 1251,
 1265, 1273, 1285, 1291, 1302, 1311, 1330. ஆக 186.

வளர் மாலை

திருவன்னூவரையும், அவர் நமக்கருளிய தமிழ் மறையையும்
 பாராட்டிப் போற்றிப் புகழும் திருவன்னூவ மாலை என்றும் வாடாதது.
 அதுமட்டும் அன்று, அந்த மாலை மாறு மணம் பெற்றது.
 அதுமட்டும்

அன்று. நாள்தோறும் வளர்ந்துகொண்டே போகும் பெருமை
யுடையதும் ஆகும். ஒவ்வொரு தலைமுறையிலும் தோன்றும் புலவர்
பெருமக்கள் தெய்வப் புலவருக்குத் தம் காணிக்கையைச்
செலுத்திக்

கொண்டே வருகின்றனர். இக்காலத்தில் புகழும்
புலஸ்யம் பெற்

றஞ்சன சில புலவர்மணிகள் திருவள்ளுவ மாலையை
வளர்த்துள்ளார்கள்.

இங்கே சில பகுதிகளைத் தருகிறோம்.

மனேன்மணீயம் - சுந்தரம்

பிள்ளை

வள்ளுவர்செய் திருக்குறளை

மறுவறங்கு உணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மனுவாதி

ஒருகுலத்துக்கு ஒருநீதி

—தமிழ்த் தெய்வ வணக்கம்

எதற்கும் திருக்குறள் இடந்தரும்

—அங்கம் உ ; களம் க

சுப்பிரமணீய பாரதியார்

1. சேர்ந்தம்பி சிலம்பை இசைத்ததும்

தெய்வ வள்ளுவன் வான்முறை செய்ததும்

அன்ன மாவும் அறிந்திலர் பாரதத்து

ஆங்கி லம்பயில் பள்ளியுட் போகுங்

2. யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்

—சுயசரிதை

வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
புழிதனில் யாங்கனுமே பிறந்ததிலே ; உண்மைவெறும்
புகழ்ச்சி யில்லை...

—தமிழ்

122

திருக்குறள்

3. வள்ளுவன் தன்னை டலனினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

—செந்தமிழ் நாடு

4. சிலப்பதி தாரச் செய்யனைக் கருதியும்
திருக்குறள் உறுதியும் தேவிவும் போருளின்
ஆழழுபீசீவிரிவும் அழதும் கருதியும்
எல்லையான் றின்மை எனும்பொரு ளதனைக்

கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும் முன்புளன் தமிழச்
சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று
உறுதி கொண்டிருக்கேன்...

—இருதலைக்

கொள்ளியினிடையே

கவிமணி தேசிகனிநாயகம்
பிள்ளை

1. வள்ளுவர் தந்த திருமறையைத்—தமிழ்
மாதின் இனிய உயிர்சிலைமை
உள்ளம் தெளிவுறப் போற்றுவதே—என்றும்
உத்தம ராசி ஒழுகுவதே

—இலக்கிய பஞ்சகம்

2. பூவில் அயறும் இந்தப்
பூமீது வள்ளுவர்தம்
பாவின் நயமுணரப்
பாலகளும் வந்தானே

—தாலாட்டு

சுத்தானந்த பாரதியார்

காதொளிரும் குண்டலரும் கைக்குவளை யாப்பியும் கருணை மார்பில்
மீதொளிர்சிக் தாமணியும் மெல்லிவையில் மேகலையும்சிலம்பார்இன்பட

போதொளிர்பூங் தாமரையும் பொன்முடிகு ளாமணியும் பொவியச் சூடு-
நீதியோளிர் கேங்கோலாய்த் திருக்குறலைந் தாங்குதமிழ் நீடு வாழ்க.

கிருக்குறள் முதற்குறிப் பகராதி குறள் எண்

அக்டாராரல்	936	அமைக்தாங்	474	அவாவில்லார்க்	368
அகப்பட்டி	1074	அரங்கின்றி	401	அவாவில்லார்த்த	367
அகரமுதல	1	அரம்பொரு	888	அவாவென்ப	361
அகலாத்து	691	அரம்போலு	997	அவிசொரிங்	259
அகழ்வாரைத்	151	அரித்ரோ	1158	அவையறிக்	711
அகனமர்ந்து	84	அரிதாற்றி	1160	அவையறியார்	713
அகனமர்ந்தி	92	அரியகற்றூசற்	503	அவ்வித் தழுக்கா	167
அஃகாஸம்	178	அரியவற்று	443	அவ்விய,	169
அஃகியகன்ற	175	அரியவென்று	537	அழக்கொண்	659
அங்கணத்து	720	அருஞ்சேட	210	அழச்சொல்	795
அக்ஷபியற்	1098	அருஞ்செவல்	565	அழல்போலு	1228
அச்சமுனை	584	அருட்செல்வம்	241	அழிவதூ	461
அச்சமேடி	1075	அருமறை	847	அழிவந்த	807
அஞ்சாமையல்	497	அருமையு	611	அழிவினாவை	787
அஞ்சாமையீ	382	அரும்பயனுய	198	அழிவின்ற	764
அஞ்சமறியா	863	அருவினையெ	483	அழுக்கற்	170
அஞ்சவ	428	அருவல்ல	254	அழுக்கா றவர்	85
அஞ்சவ தோரு	366	அருளில்லார்க்	247	அழுக்கா...யான்	185
அடக்க மராரு	121	அருளென்	757	அழுக்கா றடை	165
அடல்வேண்டு	343	அருளெளாடி	755	அழுக்கா றென	168
அடற்றகை	768	அருள் கருதி	285	அழுக்காற்றி	164
அடுக்கியகோ	954	அருள்சேர்ந்த	248	அளவல்ல	289
அடுக்கிவரினு	625	அருள்வெஃகி	176	அளவளாவில்	523
அடுத்ததுகா	706	அலங்காரை	1303	அளவறிந்தார்	288
அணங்குகொ	1081	அவரைழ	1141	அளவறிந்து	479
அணியின்றே	1014	அவர்ளாண	1149	அளவின்க	286
அந்தணர்என்	80	அல்லவரு	245	அளித்தஞ்ச	1154
அந்தணர்நூற்	543	அல்லவை	96	அறஞ்சொல்லு	185
அமரகத்தாற்	814	அல்லற்பட்	555	அறத்தா	37
அமரகத்துவ	1027	அவர்சந்தா	1182	அறத்தாற்றி	46
அமிழ்திலுமாற்ற	64	அவர்செஞ்	1291	அறத்தான்	39

அறத்திற்கே	76	அற்றதறிந்து	944	ஆயுமறிவி	918
அறத்தினாலும்	32	அற்றமறைற்ற	846	ஆய்ந்தாய்க்	792
அறஞ்சாரா	1047	அற்றமறைக்கு	980	ஆரா வியற்கை	370
அறம்பொரு	501	அற்றவ	865	ஆவிற்குந்தெர	1066
அறவாயி	8	அற்று ரயிபசி	226	ஆள்வினையு	1022
அறவினை	321	அற்றுவாத்தே	506	ஆற்றுருமா	493
அறவினையு	909	அற்றுர்க்கோ	1007	ஆற்றினைவறிந்தீ	477
அறன்டிடு	182	அற்றுலளவறி	943	ஆற்றினைவறிந்து	725
அறன்றிந்தமு	441	அற்றேறமென்	626	ஆற்றின்வருங்	468
அறனநிந்தா	635	அனிச்சப்பு	1115	ஆற்றினிலைத	716
அறனுக்கம்	163	அனிச்சமு	1120	ஆற்றி மேழுக்கி	48
அறனியலா	147	அன்பகத் தில்லா	78	ஆற்றுபவர்க்	741
அறனியுக்கா	384	அன்பறிவு	513	ஆற்றவா	225
அறனினு	754	அன்பறிவாரா	682	ஆற்றவா-விக	891
அறனனப்	49	அன்பில்லு	862	ஆற்றவா-பணி	985
அறன்றிந்து	179	அன்பிலா	72	இகலானு	860
அறன்கடை	142	அன்பிற்கு	71	இகவிற்கெ	858
அறங்கரு	181	அன்பின்	80	இகவின்மி	856
அறனுக்கி	189	அன்பின்விழை	911	இகவெதிர்	855
அறன்வரையா	150	அன்பீனு மார்வ	74	இகவெண்ணி	853
அறில்லா	1139	அன்புடை-வேங்	681	இகவென்ப	851
அறிகொன்	638	அன்புடை-வீங்	992	இகவ்கானு	859
அறிதோறறி	1110	அன்புகாலை	988	இகழ்ச்சியிற்	539
அறிந்தாற்றி	515	அன்பு மறனு	45	இகழ்ச்சிதெ	1057
அறிவிலார்தா	843	அன்புற் றமர்க்க	75	இடமெல்லா	1064
அறிவிலாணை	842	அன்பொரீஇ	1009	இடனில்	218
அறிவினு	315	அன்போ	73	இடிக்குங்கதனை	447
அறிவினு	203	அன்றறிவா	36	இடிபுரிச்சென்	607
அறிவின்மை	841	அுகாறளவிட்	478	இடிப்பாறை	448

அறிவற்றன்	421	ஆச்சாற்	371	இகுக்கண்கா	1030
அறிவுடையாரா	427	ஆக்கங்கருதி	463	இடுக்கட்ப	654
அறிவுடையாரை	430	ஆக்கமதன்வி	594	இடுக்கண்வருங்	621
அறிவுருவா	684	ஆக்கமிழங்	593	இடும்பைக்கி	623
அறவாய்சி	1117	ஆக்கழுங்	642	இடும்பைக்கே	1029
அலை பழை	1076	ஆங்கணை	740	இடைதெரிந்	712
அற்கா	333	ஆபயன்கு	560	இண்வெரி	305

முதற்குறிப்பக்ராதி

125

இணூற்று	650	இல்லத	53	இன்பத்தைய	854
இதெனயிதனு	517	இல்லாரை	752	இன்பமினடையரு	369
இனம்பிற்கா	1129	இல்லாளையஞ்	905	இன்பமொ	1052
இ மயாரின்	906	இல்லாள்கட்	903	இன்பக்கடன்	1166
இம்மைப்பிறப்	1315	இல்லைதவற	1321	இன்பம்விழையா	615
இயல்பாகு	344	இல்லாழ்வா	41	இன்பம்விழை	628
இயல்பின் எல்	47	இவற்றுமாண்	432	இன்வையிடி	1063
இயல்புரி	545	இழத்தொறு	940	இன்வைபெ	1042
இயற்றலு	385	இழிவறிந்துண்	946	இன்மையொ	988
இரக்கவிர	1051	இழுக்கலுடை	415	இன்மையினின்	558
இரத்திலி	229	இழுக்காமை	536	இன்மையினி	1041
இரத்தலுமீ	1054	இழைக்தத்திக	779	இன்மையு	153
இரங்தமுயி	1062	இளித்தக்க	1288	இன்றியமை	961
இரப்பனிரப்	1067	இளிவாரின்	970	இன்றுமீவ	1048
இரப்பாரை	1058	இளைதாகமு	879	இன்ன	316
இரப்பங்கை	1060	இளையினை	698	இன்னுசெய்	314
இரவாரிரப்	1035	இறங்தகைக்	900	இன்னுசெய்தார்	987
இரவுள்ளவுள்	1069	இறங்தவெ	531	இன்னு திரக்கப்	224
இரவென்னு	1068	இறங்தா ரிறந்தர்	310	இன்னுதின	1158
இருநோக்கி	1091	இறப்பே	977	இன்னுமை	680
இருங்துள்ளி	1243	இரலீனு	180	எட்டமி	1003
இருங்தோம்பி	81	இறதிபய	690	எத விசைபட	281
இருப்பனலும்	737	இறைகதிய	564	எத்துவக்கு	228
இருமணப்பெ	920	இறைகாக்	547	எர்வகைவி	1077
இருமை வகை	28	இறபிற-கண்ணே	951	எவார்கணை	1059
இருவே துலகத்	374	இனத்தாற்றி	568	என்ற பொழுதில்	69
இருள்சேர்	5	இனம்போன்	822	என்றுள்பசி	656
இருணிங்கி	352	இனியன்ன	1294	என்றுள்மு	923
இலக்கமுடம்	627	இனிய வளவாக	100	எடம்பாடி	890
இலங்கிழா	1262	இனைத்துணைத்	87	எடம்பொ	1122
இலங்கிழா	174	இனையரிவ	790	எடுக்கையி	788
இலமென்றஸ	1040	இன்கலுடை	1152	எடுபதூ	1079
இலங்கை ராகிய	270	இன்சௌலா ஸி	91	எடு-செல்	939

இலென்று	205	இங்சொலால்	387	உடைத்தம்	473
இலென்று	223	இங்சொ வினி	99	உடையையு	89
இற்பிர	1044	இன்பத்துவி	629	உடையர்	591

126

திருக்குறள்

உடையார்	395	உள்ரெண்டு	406	உற்றினங்களவு	949
உட்கப்பா	921	உள்வல்லாது	480	ஊக்கமுடை	486
உட்பணக்ய	883	உள்ளக்களித்	1281	ஊவிற்குரே	1327
உணர்வது	718	உள்ளத்தார்	1249	ஊவிற்குரேன்	1322
உணவில்லை	1326	உள்ளத்தா	282	ஊடவில்லை	1307
உண்டார்க்	1091	உள்ளத்தாற்	294	ஊடலுணவு	1310
உண்ணற்க	922	உள்ளமிலா	598	ஊடலுணர்தல்	1109
உண்ணுது	160	உள்ளமுடை	592	ஊடற்கட்	1284
உண்ணுமை	255	உள்ளம்போ	1170	ஊடியிருங்	1812
உண்ணுமை-இட	257	உள்ளறக	798	ஊடிப்பெ	1828
உதவி	103	உள்ளிய	809	ஊடியவ	1304
உப்பமைக்	1802	உள்ளியதெப்	540	ஊடுகமண்	1829
உயர்வகலங்	743	உள்ளிலு	1201	ஊடுதல்	1330
உயிருட்மி	330	உள்ளினே	1316	ஊத்துடை	1012
உயிர்ப்பவு	880	உள்ளுவதெல்	596	ஊதியமென்	797
உய்த்தலறிச்து	1287	உள்ளுவன்-ம	1125	ஊராவர்களாலை	1147
உரமொரு	600	உள்ளுவன்-லூ	1184	ஊருணி	215
உரணன்னுவு	24	உள்ளொற்றி	927	ஊழிபெய	989
உரண்சூடு	1263	உறங்குவது	889	ஊழிற்பெருவலி	380
உருவுகண்	667	உறங் முறை	885	ஊழைய	620
உருளாய்	933	உருாதவர்க்	1292	ஊரூரா	662
உரைப்பா	232	உருாதவர்போ	1096	ஊனோக்கு	1013
உவகத்தாரு	850	உருாதோ	1143	ஊச்சமென்	1004
உலகத்தோ	140	உருார்க்குறு	1200	எண்சேர்ந்	910
உலகந்தழிலீ	425	உறினுயிர	778	எண்ணித்து	467
உலைவிடத்	762	உறினட்ட	812	எண்ணியலே	666
உவக்காணை	1185	உறதோற	1106	எண்ணியா	494
உவங்குறை	1130	உறப்பியு	734	எண்ணெண்ப	392
உவப்பத்	894	உறபொரு	756	எண்பதத்தாலே	991
உழங்குழங்	1177	உறப்பமைக்	761	எண்பதத்தாலே	548
உழவினார்	1036	உறப்பொத்	993	எண்பொருள்	424
உழுதுண்டு	1033	உறவுதுசீர்	813	எதிரதாக்கா	429
உழுவாரு	1032	உறைசிறியா	680	எங்கன்றி	110
உழைப்பிரி	530	உற்றுகோய்	261	எப்பொருளு	695

உள்போன்
உள்ளெனிலு

574 உற்றுதீர்யாக
730 உற்றுவன்

442 எப்பொரு
950 எப்பொருள்யார்

515
425

முதற்குறிப்பகராதி

127

ஏய்தற்கரி	489	ஏழுற்றவ	873	ஒறுத்தார்க்	156
ஏரியாற்ச	896	ஏரினுகன்	1038	ஒறுத்தாற்	579
எல்லாப்பொ	746	ஏரினுழாஅ	14	ஒற்றினுகெலை	583
எல்லார்க்குமே	582	ஏவவுஞ்செ	848	ஒற்றியுறை	581
எல்லார்க்கு	125	ஒங்கல்வித்தா	25	ஒற்றெழுற்றிலி	588
எல்லா ..	299	ஜைத்தி	353	ஒற்றெழுற்றுணை	589
எல்லைக்கணி	806	ஜையப்படா	702	ஒன்றூ..	233
எவ்வதுறை	426	ஜையணர்	354	ஒன்றூக	323
எழுதுங்காற்	1285	ஒட்டார்	967	ஒன்றூமை	886
எழுபிறப்புங்	62	ஒண்ணுதுற்	1088	ஒன்றூஞுங்	128
எழுமை	107	ஒண்ணபொரு	760	ஒண்நெற்றிதி	932
எளிதென	145	ஒத்த தறிவா	214	ஒன்னார்த்	264
எட்டபகவ	889	ஒப்புரவி	220	ஒஒவினிதே	1176
எள்ளீராத	470	ஒருதலையா	1196	ஒதல்வே	653
எள்ளாமை	281	ஒருங்களமு	1269	ஒதியுணர்க்	884
எள்ளினிஸி	1298	ஒருபொழுதும்	337	ஒம்பினமை	1155
எற்றிற்கு	1080	ஒருமைக்க	898	ஒர்த்துள்ள	357
எற்றெறன்	655	ஒருமைச்	835	ஒர்த்துகண்	541
எனைத்தானு	317	ஒருமைக	974	கடலோடா	496
எனைத்தானுங்	416	ஒருமையு	126	கடலன்ன	1137
எனைத்திட்	670	ஒவித்தக்கா	763	கடனாறிக்	687
எனைத்துணைய	144	ஒல்லுங்கரு	818	கடனென்ப	981
எனைத்துநினைப்	1208	ஒல்லும்	33	கடாஅவுரு	585
எனைத்துங்	820	ஒல்லும்வாயெ	673	கடாக்களி	1087
எனைத்தொ	1202	ஒல்லுதறிவ	472	கடிதோச்சி	562
எனைம்பகை	207	ஒழுக்கத்தி வெலூல்	136	கடிங்கடிச்	658
எனை மாட்சி	750	ஒழுக்கத்தி	137	கடுமொழியுக்	567

எனை வகை	514	ஒழுக்கத்து	21	கடின்சொல்	566
எண்ணெழுன்	771	ஒழுக்கமும்	952	கடைக்கொட்ட	668
எண்பி வத்னை	77	ஒழுக்க முடிடமை	183	களைகொடிதி	279
என்றுமொ	652	ஒழுக்க	139	கண்ணுவன்ளார்	1127
ஏதம்பெருஞ்	1006	ஒழுக்கம்	131	கண்ணுவன்ளிற்	1126
ஏதிலாரா	837	ஒழுக்காருக்	161	கண்களவு	1092
ஏதிலார்	190	ஒளியார்மு	714	கண்டதுமன்	1146
ஏதிலார்போ	1099	ஒளியெருவு	971	கண்டாருயிரு	1084
ஏந்தியனோ	899	ஒஹ்த்தாரை	155	கண்டுக்கேட	1101

128

திருக்குறள்

கண்ணிற்றுனி	1290	கல்லான்வெ	870	காமக்கடன்	1164
கண்ணிற்கணி	575	கவறுங்கழக	935	காமக்கிம்	1134
கண்ணின்பசம்	1240	கவ்வவயாற்	1144	காமக்கமிடப்புனன்	1167
கண்ணின்று	184	கழாதுக்கால்	840	காமக்கணிச்சி	1251
கண்ணுக்கடய	393	களவினு	283	காமருநானு	1168
கண்ணுங்	1244	களவின்கட்	284	காமருஷங்	1131
கண்ணுகிக்	1100	களவின்னுங்	287	காமரென	1252
கண்ணுட்டமி	577	களித்தறியே	928	காமம்விடு	1247
கண்ணுட்டமே	571	களித்தானை	929	காமம் வெளுனி	360
கண்ணுட்டத்	572	களித்தொறு	1145	காலங்கருதி	485
கண்டாங்கலுஷ்டவி	1171	கள்ளுண்ணுப்	930	காலத்தி	102
கண்ணிலைந்த	1272	கள்வார்க்குத்	290	காலாழ்ளனி	500
கதங்காத்துக்	130	கறுத்தின்னு	312	காலீயரும்பி	1227
கதுமென்த்தா	1173	கற்க கசடற	391	காலைக்குச்	1225
கயவுண்கண்	1212	கற்றசலு லாய	2	கானமுயலை	772
கரத்தலுமாற்	1162	கற்றறிந்தார்	717	குடம்பை	388
கரப்பவர்க்	1070	கற்றுருக்கற்	722	குடியாண்மை	609
கரப்பிடும்பை	1056	கற்றுருமுற்	724	குடிசெய்வ	1023
கரப்பிலாநெ	1053	கற்றிலனுயினு	414	குடிசெய்வார்	1028
காப்பிலார்	1055	கற்றீண்டு	356	குடிதழீஇ	544
கரப்பினுங்	1271	கற்றுக்கண்	686	குடிபுறங்காத்	549
கரவாதுவங்	1061	கணவிலூயி	819	குடிப்பிறந்தார்	957
கருமனியிற்	1123	கணவினுண்ண	1214	குடிப்பிறங்—கு	502
கருமத்தாலு	1011	காக்க	122	குடிப்பிறங்—த	794
கருமஞ்சிலத	578	காக்கைகர	527	குடிமடிந்து	604
கருமஞ்சொ	1021	காட்சிக்கெ	386	குடியென்னுங்	601
கருவியுங்கா	681	கானுச்சின	866	குணங்வஞ்	982
கலங்காதுக	668	கானுதாற்	849	குணங்காடிக்	504
கலங்துணர்	1246	கானிற்குவீனை	1114	குணமென்னுங்	29
கல்லாவொரு	405	கானுங்காற்	1286	குணலூங்குடி	793
கல்லாதமே	845	காண்கமற்	1265	குணனிலனுய்	868
கல்லாதவரிற்	729	காதலகாத	440	குலங்குடிங்	1019
கல்லாதவருந	408	காதலரில்வழி	1224	குழவினி	66
	100	காவிரில்வழி	1211	குரிச்சொன்	1095

கவலாதான	402	காதலை	1242	அந்த	704
கல்லாதாடலே	404	காதலவரிலாக	1242	குறித்து	
கல்லார்ப்	570	காதன்னமை	507	குறிப்பறிக்கு	696

முதற்குறிப்பக்ராதி

129

குறிப்பிற்கு	708	கொடுத்து	867	சிறைகாக்குங்	57
குறிப்பிற்கு	705	கொடுப்ப	166	சிறைகல	499
குற்றமேகாக்	434	கொடுப்பது	1005	சிற்றினம்	451
குற்றமிலனும்	1025	கொடும்புரு	1086	சிற்றின்பம்	173
குண்டன்னார்	898	கொடையளி	890	சினத்தைப்	307
குண்றினளை	965.	கொலைமே	551	சிளமென்னுஞ்	306
குண்றேறி	758	கொலையிற்	550	சிரிடங்கா	821
கூடியகாமம்	1264	கொலைவிளைய	829	சிரினுஞ்சி	962
குத்தாட்	382	கொல்லாந	984	சிருஷ்டச்செ	1010
குழுங்குடியு	554	கொல்லாமை	326	சிர்வம்	.195
குழுமமநோ	701	கொல்லான்	260	சிட்ச்சடரும்	267
குற்றக்	269	கொளப்பட்	699	சுவையெயாளி	27
குற்றத்தை	894	கொளந்தரி	745	சுழலிமிசை	777
குற்றமோ	1085	கொன்றனன்	109	சுழன்றமீர்	1031
குற்றடன்ற	765	கோட்டுப்	1313	சுற்றத்தாற்	524
கேடல்வே	893	கோளில்	9	சுழாயற்று	1024
கெடாஅவழி	809	சுமன் செய்து	118	குழ்ச்சிமுடி	671
கெடுங்கா	799	சுலத்தாற்	660	குழ்வார்கள்	445
கேடுப்பதாங்	15	சும்பற்றி	956	கேப்ப	112
கெடுவல்யா	116	காதலி	230	செப்பின்பு	887
கெடுவாக	117	சாயலுங்களு	1183	செயற்கரிய	26
கெட்டார்க்	1293	சார்புணர்து	359	செயற்கரியமா	781
கேட்றியா	736	சாலபிற்குக்	986	செயற்கைய	637
கேடல்விழுச்	400	சான்றவர்	990	செயற்பாலசெ	487
கேமெ	115	சிதைவிடத்	597	செயற்பால்	40
கேட்டார்ப	648	சிறப்பறிய	590	செயிரிந்	258
கேட்டினு	796	சிறப்பினுஞ்செல்	311	செய்கபொ	759
கேட்பினுக்	418	சிறப்...மீனும்	31	செய்தக்க	466
கேளிழுக்கங்	808	சிறப்பொடி	18	செய்தேமஞ்	815
கைம்மாறு	211	சிறியாருணர்	976	செய்யாமற் செய்த	101
கையறியா	925	சிறகாப்பி	744	செய்யாமற்	313
கைவேல்க	774	சிறுபடை	498	செய்வாளை	516
கோக்கொக்	490	சிறுமைங்க	1281	செய்விலை	677
கொம்மார்கா	1169	சிறுமைபல	934	செருக்குஞ்	481

கொடியார்-ய	1285	சிறமையுஞ்	769	செருவங்த	569
கொடுத்தலு	525	சிறமையு	98	செல்விடத்துக்	301

130

திருக்குறள்

செல்லா	802	தமராகிச்	529	திறனறிந்து	644
செல்லாமை	1151	தங்கெஞ்சுத்	1205	தினற்பொரு	256
செல்லான்	1039	தம்பொரு	63	தினைத்துணை	104
செல்வத்துட்	411	தம்மிலிருங்	1107	தினைத்துணையா	433
செல்விருக்	86	தம்மிற்பெரி	444	தினைத்துணையு	1282
செவிகைப்ப	389	தம்மிற்றம்	68	தீப்பால	206
செவிக்குண	412	தலைப்பட்டார்	348	தீயவை	208
செவிச்சொல்	694	தலையினியிழிந்த	964	தீயவை தீய	202
செவியிற்கலவை	420	தவஞ்	266	தீயாவன்றி	947
செவியுணவி	418	தவழுங்	262	தீயினந்	129
செருஷச்சிறு	1097	தவயறைங்	274	தீவினையா	201
செறிதொடி	1275	தவறில்லா	1825	துஞ்சிஞர்	926
செறிவறிந்து	128	கள்ளாவினை	731	தஞ்சங்காற்	1218
செறுக்கொர	488	தற்காத்துத்	56	துணைவுமா	651
செறுவார்க்	869	தனக்குவுமை	7	துப்பார்க்குத்	12
செற்றவர்பின்	1256	தனியேயிருங்	1296	துப்பினைவ	1165
செற்றுரென	1245	தன்குற்றங்க	486	துப்புவில்	1050
செற்றுர்பின்	1255	தன்றுணையின்	875	தும்புச்செறுப்ப	1318
செங்றவிட	422	தன்னுயிர் தான்றப்	268	துளியின்மை	557
சோல்லுவல்	647	தன்னுயிர்க்	818	துறங்காரித்	159
சோல்லுப்ப	1078	தன்னுயிர்	827	துறங்கார்க்குத்	263
சோல்லுக	200	தன்னுன்	251	துறங்கார்க்குங்	42
சோல்லுக	645	தன்னெஞ்	293	துறங்கார்படி	586
சோல்லுதல்	664	தன்னையுணர்	1319	துறங்கார்	22
சோல்வண	827	தன்னைத்தான்	209	துறப்பார்மற்	378
சோந்தேகர்	119	தன்னைக்கான்காக்கி	305	துறைவன்	1157

தூலங்கருதி	484	தாயின்புற	399	துனியும்புல	1806
தகுதி யென	111	தாம்வீழ்வார்தம்	1191	துன்பக்திற்	1219
தக்காங்கு	561	தாம்வீழ்வார்	1103	துன்பழுறவு	669
தக்காரின	446	தாம்வேண்டி	1150	துன்புறாஉங்	94
தக்கார்	114	தார்தாங்கி	767	துன்னுத்துறங்	1250
தஞ்சந்தம	1800	தாளாண்மையெண்	613	துன்னியார்	188
தண்ணங்துறை	1277	தாளாண்மையில்	614	தாங்காமை	383
தணந்தமை	1233	தாளாற்றித்	212	தாங்குக	672
தங்கை	67	தானாங் தவ	19	தாங்கிமை	364
தங்கலம்	916	திறனல்ல	157	தாய்மைது	688

முதற்குறிப்பகராதி

131

தேய்வத்தா	619	நட்டார்போ	826	நன்றாகு	328
தெய்வங்	55	நட்பிற்குவீ	789	நன்றாங்கா	379
தெரிதலுங்	634	நட்பிற்குறை	802	நன்றாம்	469
தெரிந்தவி	462	நண்பாற்று	998	நன்றிக்கு	138
தெரிந்துணரா	1172	நத்தம்போற்	235	நன்றி மிறப்பது	108
தெருளாதான்	249	நயந்தவர்க்கு	1181	நன்றென்	715
தெளிவிலத்	464	நயத்தவர்கள்	1232	நெறே தரினும்	113
தெண்ணீரடி	1065	நயவில சோல்	197	நாச்செற்று	385
தென்புலத்தார்	48	நயனில	198	நாடாதாந்	791
தேராண்றெ	510	நயனுடையான்	219	நாடென்ப	789
தேராண்பிற	508	நபஞ்சூடு	994	நாடுறையை	883
தேவரணைய	1073	நயனீஸ்று	97	நாடுறு	1017
தேற்றக	509	நயன்சாரா	194	நாடுறுமற	1297
தேறினுங்	876	நல்குரியார்	149	நாடுறைடு	1133
தோகச்சோ	685	நலத்தகை	1805	நாணாகத்தி	1020
தொடங்கற்	491	நலத்தின்க	958	நாணை	1257
தொடாலைக்	1135	நலம்வேண்	960	நாணைன்	924
தொடிசோக்கி	1279	நல்லாண்	1026	நாண்வேலி	1016
தொடிப்புழு	1087	நல்குரவெ	1045	நாஙல	641
தொடியொடி	1286	நல்லவை	875	நாங்காதல்	1195
தொடித்சூடி	1159	நல்லார்க்ட	408	நாடோறுநாடி	553
தொட்டளைத்	896	நல்லா தெனப்	824	நாடோறுநாடு	520
தொல்வர	1043	நல்லா தெனி	222	நாளென	334
தொழுதகை	828	நல்லாற்று	242	நினைக்தீயி	1260
தோன்றிற்	236	நல்லினத்தி	460	நிலத்தியல்	452
நகல்வல்ல	999	நவில்தொரு	783	நிலத்தீற்	959
நுதற்பொரு	784	நற்பொரு	1046	நிலவரை	234
நகையிகை	953	நனவி-நல்காதவ	1213	நிலைமக்கள்	770
நகையு	804	நனவி-நல்காக்	1217	நிலையஞ்சி	325
நகையுன் ஞ	995	நனவினற்	1215	நிலையிற்	124
நகைவகை	817	நனவி-நீந்தா	1220	நல்லா	331
நகையுயார்	1199	நனவி-நல்காங்கை	1219	நிழனீருமின்	881
நச்சப்படா	1008	நனவெண	1216	நிறையரி	1138

கடுவின்றி	171	கண்ணீரை	1111	நிலைநீர்	782
கட்டார்குறை	908	நன்மையுங்	511	நிரைகெஞ்	917
கட்டார்க்கு	679	நன்றறிவா	1072	நிறைமொழி	28

132

திருக்குறள்

நிறைவுடைமலை	154	பக்கட்பாங்	830	பலசௌல்ல	649
நிறைவுடையே	1254	பகை பாவ	146	பலங்லகற்	823
நினைத்திருந்து	1320	பக்கமையு	709	பல்குழுவு	735
நினைத்தென்று	1241	பகையகத்துச்	723	பல்லவைக	728
நினைப்பவர்	1203	பகையகத்துப்	727	பல்லர்பகை	450
நீங்கள் வெகு	864	பக்கமென்	871	பல்லர்	191
நீங்கிற்றெ	1104	பாக்கமற்	1189	பழகியசெல்	937
நீரின் நமையர்	20	பசந்தாளிவ	1188	பழகியட	803
நீருகிழல்	1309	பசப்பென	1190	பழந்தமையெ	801
நுணக்கியகே	419	படலாத்ஸு	1175	பழிமலை	657
நுண்ணிய	378	படியுடை	606	பழியஞ்சிப்	44
நுண்ணியமெ	710	படுபயன்	172	பழுதெண்	639
நுண்மானு	407	படைகுழி	381	பழையமெ	700
நுனிக்கெம்	476	படைகொண்டார்	253	பற்றற்ற	349
நாலாருநூல்	683	பனியுமாமெ	978	பற்றற்றகன்	521
நேஞ்சத்தார்	1128	பனிவுகடைய	95	பற்றற்றே	275
நெஞ்சித்	276	பனோங்கிப்	1234	பற்றவிடாது	347
நெஞ்கட்டுலுக்	17	பண்ணென்ன	578	பற்றுக	350
நெடுஞ்செழுமை	605	பண்டறியேன்	1088	பற்றுள்ள	438
நெறிம்புன	495	பண்பிலான்	1000	பனியரும்பி	1223
நெய்மாவெரி	1148	பண்புடை	996	பன்மாயக்	1258
நெருது	336	பதிமருண்டு	1229	பாடுபெறுதியே	1237
நெருத்தறுக்	1278	பயனில	192	பாத்தாண்	227
நெருப்பினு	1049	பயனில்சொற்	196	பாவோடு	1121
நோக்கினு-கெ	1082	பயன்றாக்கார்	103	பினிக்குமருந்	1102

நோக்கினு-கி	1093	பயன்றாக்கி	912	பண்ணியனமை	7 88
நோதலெவன்	1308	பயன்மர	216	பின்னயேர்	1089
நோயெல்லா	820	பரிச்சீவர்	1248	பிரித்தலும்	633
நோய்நாடு	948	பரிச்தோம்பிக்	132	பிரிவரைக்கும்	1156
நோவற்க	877	பரிச்தோம்பிப் பற்	88	பிழைத்துனர்	417
நோனுவுடம்	1182	பரியதுகர்	599	பிறப்பென்றும்	358
பக்சொல்லிக்	187	பரியினு	376	பிறப்பொக்	972
பகல்கருதி	852	பகுகுவார்	811	பிறர்க்கிண்டு	3 19
பகல்வெல்	481	பகுவத்தோ	482	பிறர்ளாணைத்	1018
பகுத்துண்டு	322	பகுவரதும்	1197	பிறர்பழிய	1015
பகைநட்பாக்	874	பலகுடைநி	1034	பிறவிப்	10

முதற்குறிப்பகராதி

133

பிறங்பழி	186	பெருமைக்கு	505	பொருண்மாலை	1230
பிறங்பொருளாட்டு	141	பெருமைபெ	979	பொன்னென	487
பிறங்மனை	148	பெரும்பொரு	732	பொறியின்	618
பீவிபெய்	475	பெருஷமையுஞ்	1295	பொறிவாயி	6
புதுமின்றுற்	966	பெறிவென்னும்	1270	பொறுத்த	152
புதுந்தவை	538	பெறுமவற்றுள்	61	பொறுத்தமொ	733
புகழ்	287	பெற்றுற்	58	போற்றினரி	693
புகழ்புரிச்	59	பேஞ்சுதபெட்டப்	1283	மகன்றநீதைக்	70
புக்கி	340	பேஞ்சுதபெட்டா	1178	மக்களேபோல்	1071
புணர்ச்சிபழி	785	பேஞ்சுதபெண்	902	மக்கண் மெய்	65
புத்தேஞ்சுலகத்து	213	பேஞ்சுதபெருங்	816	யங்கல	60
புநந்தார்கண்	780	பேஞ்சுதப்	372	மடலூர் தல்	1136
புலத்தவிற்	1323	பேஞ்சுதமையெ	831	மடிமடிக்	603
புலப்பலென	1259	பேஞ்சுதமையொ	805	மடிமைகுடி	608
புலப்பேன்கொல்	1267	பேஞ்சுதமையு	83	மடியிலா	610
புல்லவையுட்	719	பேராண்மை	773	மடியுளா	617
புல்லாதிரா அ	1301	போச்சாப்பார்	583	மடியைமடியா	602
புல்லிக்கிடங்	1187	போச்சாப்புக்	532	முதித்தவா	624
புல்லிலிடா அ	1324	பொதுங்கலத்	915	மனிரீருமன்	742
புறங்குள்றி	277	பொதுங்கோக்	528	மனியுட்	1273
புறங்குறிப்	183	பொய்ப்புமொ	836	மன்னேஞ்சைய	576
புறத்துறுப்	79	போய்ம்மையும்	292	மதிதுடப்	686
புறங்துயமை	298	பொய்யாமையன்	296	மதியுமடங்கை	1116
புங்கண்ணேன	1222	பொய்யாமை	297	மயிர்ச்சிப்பின்	969
பேண்ணிய	1311	பொருட்பெண்டிர்	913	மருந்தாகித்	217
பெண்ணிலுற்	1280	பொருட்பொரு	914	மருந்தென	942
பெண்ணிற்	54	பொருள்ள	351	மருந்தோமற்	968
பெண்ணேவல்	907	பொருள்லவவரை	751	மருவுகமாசற்	800
பெயக்கண்டு	580	பொருள்ற்றூர்	248	மலரண்ணகண்	
பெயலாற்று	1174	பொருளாட்சி	252	யேன்	1119
பெரித்தற்றிப்	1276	பொருளானு	1002	மலரினுமெல்	1289
பெரிதினிது	839	பொருளென்	753	மலரண்ணகண்	
பெரியாகை	892	பொருள்கருவி	675	ஞாருமை	1142
பெஞ்சு	929	பொருள்வெறி	922	மலர்க்காணின்	1112

பெருக்காதல்	526	பொம்புக்கால	199	மலர்மினச	3
பெருமையு	975	பொருளீங்கிப்	246	மழித்தலு	280

184

திருக்குறள்

மறத்தல்	303	மிக்கசெய்	829	யானை	346
மறந்தும்	204	யிகன்மேவன்	857	யானேக்குங்	1094
மறப்பினு	134	யிகினுங்குறை	941	வகுத்தான்	377
மறப்பினைவ	1207	யிருதியான்	158	வகைமாண்	897
மறமானமா	766	முகத்தா	93	வகையறச்	465
மறவந்தக	106	முகத்தினினி	824	வகையறிஸ்துவ	721
மறைந்தலை	587	முகத்தின்மு	707	வகையறிஸ்துத	878
மறைப்பெற்	1180	முகங்கங்ப்	786	வகையிலா	289
மறைப்பேன்மன்	1161	முகங்கோக்கி	708	வகையென்ப	238
மறைப்பேன்மத்	1253	முகக்கொங்கு	1274	வகையெரழிய	240
மற்றுக்	345	முடிவுடிடை	676	வஞ்ச மனத்தான்	271
மற்றியானென	1206	முதலிலார்க்	449	வருகமற்	1266
மனத்தது	278	முயக்கிடை	1239	வருமுன்னர்	435
மனத்தானு	453	முயங்கிய	1238	வருவிருங்த	83
மனத்தினமை	825	முயத்திதிரு	616	வரைவிலாமா	919
மனத்துக்கள்	34	முரண்சோக்	492	வவியார்க்கு	861
மனத்துள்து	454	முறிமேனி	1113	வவியார்முத்	250
மனத்தொடு	295	முறைகோடி	559	வவியி	273
மனநலத்தி	459	முறைசெய்	388	வழங்குவ	955
மனநலமன்	457	முறைப்பட	640	வழிகோக்	865
மனகலங்கு	458	முற்றுற்றி	748	வழுத்தினுடிம்ய	1317
மனக்தூய்	455	முற்றியுமுற்	747	வறியார்க்கொன்	221
மனக்தூயார்	456	முனைமுகத்	749	வன்கன்	632
மனமானுவு	884	முன்னுறக்கா	535	வானிகிங்	120
மனத்தக்க	51	மேவிருங்து	973	வாய்மை	291
மனமாக்க	52	மேம்பிரங்கா	409	வாராக்காற்	1179

மலையாளை	904	கண்ணலர்கு	838	வாரிபெருக்	512
மனைவியழவா	901	மோப்பக்	90	வாழ்தலுயிர்	1124
மன்னர்க்கு	556	யாகாவா	127	வாழ்வார்க்கு	1192
மன்னர்விழை	692	யர்ஸ்டெச்செ	895	வாளொடென்	726
மன்னுயிரோம்பி	244	யாதனின்	341	வாளற்றுப்	1261
மன்னுயிரெல்	1168	யாதானுநா	397	வாள்போல்	882
மாதர்முகம்	1118	யாழுழுஞே	1204	வாளிங்	11
மாலைநோய்	1226	யாங்கண்ணிற்	1140	வானுயர்	272
மாலையோவல்லை	1221	யாமெய்யாக்	800	வானேஞ்சி	542
மாறுபாடில்	945	யாரினுங்கா	1314	விசம்பிற்	16

முதற்குறிப்பகாரதி

135

ாஅது	1210	வினைகளஞ்சு	1268	வெருவங்த	563
புமாற்ற	689	வினைக்கண்	519	வெள்ளத்தனையலி	622
வினைகளின்று	13	வினையு	519	வெள்ளத்தனையம	595
வித்து மிடல்	85	வினைக்கண்		வேட்ட	1105
வியவற்க	439	வினைகெ	612	வேட்பத்தா	646
விருங்து	82	வினைக்குரி	518	வேட்பன்	697
விருப்பருச்	522	வினைசெய்	584	வேண்டற்க	177
விரைந்து	648	வினைத்திட்	681	வேண்டற்க	981
விலங்கொடு	410	வினைபங்க	674	வேண்டாமை	863
வில்லேருழ	872	வினையான்	678	வேண்டிய	265
விறித்தகண்	775	வினைவலியு	471	வேண்டி	842
விழுப்புண்ப	776	வீழப்படுவார்	1194	வேண்டுக்கால்	362
விழுப்பேற்றி	162	வீழுங்கவீழப்	1193	வேண்டுதலு	4
விழுதகை	804	வீழுமிருவர்	1108	வேலன்று	546
விழுயார்	810	வீழ்காள்	38	வேலோடு	552
விளக்கற்றம்	1186	வீழ்வாரினின்	1198	வைத்தான்	1001
விளித்தாரின்	143	வீழெய்தி	665	வையத்துள்	50
வினியுமெனின்	1209	வேண்மை	844	வையத்துள்	50

ஆ	23	கா	28
இ	113	கு	8
ந	8	கெ	7
உ	81	கே	7
ஊ	21	கை	3
ஏ	45	கொ	18
ஒ	9	கோ	2
ஃ	4	கௌ	1
ஷ	40		

507

வரித்தோகை

ச	3	த	35	ந	54
ஶ	5	தா	9	நா	16
கி	18	கி	6	கி	18
கே	4	கே	6	கே	4
சு	5	சு	22	நு	5
ஞு	3	ஞு	4	நு	1
செ	37	தெ	9	நெ	9
சொ	7	தே	5	நொ	7
	<u>82</u>	தொ	9		<u>114</u>
		தோ	1		
			<u>106</u>		

136

திருக்குறள்

ப	62	ம	59
பா	3	மா	4
பி	15	மி	4
பீ	1	பூ	20
பு	20	மே	2
பு	19	மை	1
பெ	9	மொ	1
புர	26		
பூர்	1		
		:	91

வ	21	உயிர்வரி	507
வா	12	ககரவரி	178
வி	28	சகரவரி	81
வீ	6	ஞ	1
வெ	4	த	106
வே	12	ந	114
வை	2	ப	156
<hr/>		ம	91
<hr/>		ய	10
<hr/>		வ	85

A letter to a Hindu : page 421

Recollections & essays - Leo Tolstoy

The aim of the sinless one consists in acting without causing sorrow to others, although he could attain to great power by ignoring their feelings.

311

The aim of the sinless one lies in not doing evil unto those who have done evil unto them.

312

If a man causes suffering even to those who hate him without any reason, he will ultimately have grief not to be overcome.

313

The punishment of evll doers consists in making them feel ashamed of themselves by doing them a great kindness.

314

Of what use is superior knowledge in the one, if he does not endeavour to relieve his neighbour's want as much his own ?

315

If, in the morning, a man wisshes to do evil unto another, in the evening the evil will return to him.

319

—The Hindu Kural

இரங்கேச வெண்பாவில் ஆண்ட துறள் எண் :—

1. 15.

- 24, 32, 47, 54, 62, 72, 86, 97, 101, 113,
122, 133, 148, 151, 165, 171, 187, 195, 202,
220, 230, 236, 244,
252, 265, 273, 282, 295, 302, 319, 327,
331, 346,
354, 367, 380, 388, 398,
401, 415, 427, 433,
446, 451, 462, 473, 485, 494, 510, 517,
522, 539, 546,
555, 563, 579, 583, 594, 608, 620, 630, 638,
645, 658,
667, 678, 690, 700, 702, 711, 722, 732, 750,
752, 763,
774, 787, 794, 806, 816, 827, 837, 843, 859,
865, 879,
894, 901, 916, 928, 938, 947, 954, 965, 975,
987, 995,
1007, 1017, 1026, 1032, 1047, 1054, 1066,
1072, 1088,
1100, 1103, 1120, 1121, 1134, 1145, 1151,
1166, 1173,
1188, 1196, 1201, 1213, 1223, 1239, 1241,
1258, 1264, 1274, 1285, 1296, 1304, 1315, 1330.

வடமலை வெண்பா :— 1, 19, 29, 36,
 43, 54, 63, 72, 82, 98, 105, 115, 127, 133,
 144, 155, 165, 171, 185,
 191, 204, 214, 227, 235, 243, 259, 264, 272,
 282, 293, 301, 319, 327, 337, 344, 355, 370,
 375, 389, 395, 409, 416, 422, 436, 442, 452,
 463, 473, 487, 498, 508, 514,
 521, 534, 549, 558, 564, 579, 581, 595, 610,
 620, 621, 636, 643, 660, 664, 676, 690, 691,
 702, 717, 728, 731,
 747, 760, 763, 773, 788, 792, 805, 819, 822,
 834, 848, 855, 861, 879,
 882, 900, 906, 911, 925, 934, 947, 958,
 969, 972, 989, 996, 1008, 1018, 1023, 1036,
 1046, 1057,
 1070, 1078. ஆக 108.

புறந்தீரட்டுச் சுருக்கத்திலுள்ள
 தீரமலைக்கோழுந்து வேண்
 பாவிலுள்ள துறைகள் :— 1, 63, 72, 85, 100, 110,
 115, 129,
 133, 145, 163, 172,
 209, 259, 309, 327, 469, 500, 581,

138

திருக்குறள்

- புதைசீரடீஸ் சுநக்கத்திலுள்ள துறவிகள் :—1,
 19, 29, 36,
 50, 54, 63, 72, 85, 100, 110, 115, 129, 133,
 145, 160,
 163, 172, 190, 200, 209, 212, 222, 245, 259,
 269, 274,
 290, 291, 309,
 319, 327, 384, 398, 406, 413, 430, 436,
 442, 460, 469, 475, 485, 500, 510, 514, 525,
 540, 550,
 552, 563, 580, 581, 599, 607, 611, 622, 639,
 647, 656,
 664, 672, 690, 694, 702, 717, 725, 738, 741,
 751, 770,
 773, 785, 791, 805, 818, 822, 834, 842, 855,
 861, 879,
 882, 899, 904, 913, 924, 935, 941, 959, 969,
 972, 987,

997, 1002, 1017, 1023, 1032, 1049, 1056,
1066, 1077,
1090, 1099, 1108, 1120, 1122, 1131, 1144,
1154, 1162,
1176, 1183, 1196, 1205, 1218, 1227, 1232, 1247,
1258,
1261, 1274, 1282, 1293, 1304, 1317, 1327.

ஆக 127.

தேவர் குறளும் திருகான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்—கோவை
திருவாசகமுங் திருமூலர் சொல்லும்

ஒருவாசகமென் றணர்

—நல்வட்டி

வள்ளுவர்சீரன்பர்மொழி வாசகங்தொல்
காப்பியமே

தெள்ளுப்பரி மேலழகன்
செய்தவுரை—ஒள்ளியசீர்த்

தொண்டர் புராணக் தொருசித்தி யோராறும்
தண்டமிழின் மேலாங் தரம்

—ஈவப் பேரியார்

திருத்தக்க மாமுனிசிங் தாமணி கம்பர்
விருத்தக் கவித்திறமும் வேண்டேட்டு—உருத்தக்க

கொங்குவேண் மாக்கத்தையைக் கூறேங்
குறள்துகோம் :

எந்கெழிலென் ஞாயி ரெமக்கு.

தெரல்காப்பியங் திருவள்ளுவர் கோவையார்
மூன்றினும் முழங்கும் —இலக்கணக்
கோத்துடையார்

அகராதி

139

தினக்கா வேண்டா:—2, 16, 29, 37, 47, 54, 61, 64, 77,
90, 92, 108, 117, 125, 133, 145, 156, 169, 173, 186, 196,
207, 213, 223, 236, 240, 241, 256, 265, 279, 288, 292,
309, 314, 328, 332, 342, 355, 361, 374, 386, 393, 410,
415, 430, 436, 443, 456, 469, 471, 481, 495, 504, 517,
524, 534, 550, 552, 566, 578, 581, 598, 608, 620, 621,
633, 642, 652, 664, 676, 690, 698, 706, 717, 723, 737,
742, 752, 765, 772, 785, 788, 794, 805, 813, 828, 834,
842, 855, 865, 874, 887, 897, 907, 913, 929, 932, 946,
959, 968, 972, 989, 994, 1005, 1017, 1025, 1039, 1046,
1054, 1066, 1078, 1083, 1100, 1101, 1117, 1121, 1137,
1147, 1151, 1167, 1179, 1186, 1196, 1201, 1215, 1225,
1235, 1243, 1260, 1270, 1273, 1286, 1299, 1302, 1311, 1330.

தீருப்புல்லாண் மாலை :—1, 13, 22, 35, 50, 54, 65, 75,
90, 96, 104, 118, 121, 131, 145, 155, 165, 172, 184, 196,
203, 218, 224, 234, 241, 255, 267, 271, 286, 292, 304,
318, 324, 336, 346, 358, 369, 373, 381, 392, 403, 411,
426, 438, 444, 457, 463, 473, 482, 491, 505, 517, 525,
532, 543, 555, 563, 580, 581, 592, 605, 616, 621, 634,
649, 654, 663, 671, 682, 693, 707, 718, 729, 738, 742,
751, 770, 774, 786, 795, 810, 819, 828, 835,
867, 874, 888, 899, 904, 913, 924, 934, 944,

842, 854,

953, 965,
976, 988, 997, 1008, 1011, 1023, 1038, 1049, 1051, 1067,
1072, 1081, 1100, 1103, 1112, 1122, 1135, 1142, 1156,
1166, 1173, 1188, 1196, 1207, 1211, 1224, 1235, 1244,
1258, 1265, 1277, 1284, 1291, 1302, 1311, 1326. ~~g.s~~ 133.
முந்கெள் முதுநேறி வெண்பா :—1, 19, 28, 33, 48, 54,
61, 73, 83, 95, 110, 119, 127, 136, 146, 154, 164, 171,
184, 191, 207, 218, 228, 233, 242, 253, 265, 274, 284,
297, 303, 314, 325, 331, 348, 356, 362, 380, 388, 394,
405, 416, 427, 437, 442, 460, 470, 478,
489, 497, 508,
514, 522, 535, 547, 556, 564, 572, 583, 595, 610, 620,
630, 638, 645, 654, 663, 676, 689, 693, 702, 720, 725,
740, 750, 758, 763, 780, 787, 792, 805, 811, 825, 834,
847, 856, 861, 872, 888, 899, 910, 914, 926, 936, 948,
957, 962, 973, 989, 996, 1003, 1016, 1021, 1035, 1042,
1052, 1063, 1078, 1081, 1091, 1110, 1113, 1124, 1134,
1146, 1154, 1178, 1188, 1196, 1204, 1216, 1224, 1234,
1242, 1255, 1269, 1276, 1286, 1293, 1302, 1315, 1330. ~~g.s~~ 133.

140 திருக்குறள்

சிவசிவ வெண்பா :—1, 15, 24, 36,
48, 56, 62, 80,
86, 99,
101, 118, 127, 139, 144, 155, 168, 173, 186, 196,
202, 214, 223, 231, 241, 251, 265, 275,
283, 295, 305,
319, 327, 331, 348, 356, 361, 380, 388, 391,

403, 413, 423, 436, 444, 457, 469, 471,
 483, 494, 505, 517, 530,
 532, 546, 555, 563, 578, 586, 598, 610, 615,
 625, 634,
 645, 660, 666, 676, 690, 697, 703, 716, 722,
 737, 750,
 760, 763, 776, 788, 792, 807, 819, 826,
 836, 842, 855,
 865, 871, 888, 892, 903, 911, 930, 939, 945,
 960, 969,
 975, 987, 997, 1008, 1020, 1026, 1038, 1047,
 1054, 1061,
 1078, 1090, 1100, 1104, 1117, 1125, 1137,
 1145, 1158,
 1169, 1173, 1188, 1199, 1201, 1218, 1230,
 1235, 1245,
 1260, 1269, 1274, 1286, 1299, 1302, 1315, 1330.

பிழை திருத்தம்

பக்கம்	89	தலைப்புவரி காணல்	காலம்
குறள்	268	தனங்யிர்	தனங்யிர்
	278	மாந்தர்	மாந்தர்
	298	புறம்	புறம்
	418	கெட்டினும்	கேட்டினும்
	446	திவ்	தில்
	451	சிறமை	சிறமை

463 முதல்
481 வேந்தற்கு

முதல்
வேந்தர்க்கு

517 இனை இதனை
542 கொல் கோல்.
615 தும்பம் துண்பம்
670 வினைட்பம்

வினைத்திட்பம்

702 வளைாத் வாளைாத்
742 மணிசிழூல்
782 பிரை.

அணிசிழூல்
பிரை

807 அழிவங்த அழிவங்த
855 ஒழுக ஒழுக
981 மேற்கோள் மேற்கொள்
1068 எமாப்பில் எமாப்பில்
1099 எதிலார் எதிலார்
1189 பசுக்கமன் பக்கமன்
1232 பனிவாரும் பனிவாரும்
1311 எல்லாரும் எல்லாரும்

குறள் வைப்பு முறை

இதுவரை நமக்கு கிடைத்த திருக்குறள் பழைய உரைகள் என்கு. அவை பரிமேலழகர் உரை, மணக்குடவர் உரை (கோ. வடிவேலு செட்டியர் மாணவர் பொன்னுசாமி காட்டார் பதிப்பு) காளிங்கர் உரை, பரிப்பெருமாள் உரை (திருப்பதி திருவேங் கடேசவர் கிழைக்கலை ஆராய்ச்சிக் கழக வெளியீடு - தி. பொ. பழனியப்பு பிள்ளை, B.O.L. பதிப்பு) என்பன. இவற்றில் காளிங்கர் உரை முதல் 30 துக்காரங்களுக்கும் 31-வது அதிகாரத்தில் (வெளுளரமை) பரிமேலழகர் கொண்ட முறைப்படி 301, 302, 305, 308, 310 எண்ணுள்ள ஐந்து குறள்களுக்கும் கிடைத்தில். ஏனைய உரைப்பதுதி முதல் பதிப்பாக வெளிவந்துளது. பரிப்பெருமாள் உரை முற்றிலும் கிடைத்தும், பொருட்பால், இன்பத்துப் பால் மட்டும் அச்சாகியுள்ளது. அறத்துப்பால் இன்னும் வெளி வரவில்லை. பரிமேலழகர் குறள்முறையே பெரும்பாலும் ஆட்சியிலிருப்பதால் பட்டியலில் அதனை அடிப்படையாக முதலில் வைத்து ஏனைய உரையாசிரியர்கள் கண்ட சிரலை உடன்வைத்துக் காட்டப் பெற்றிருக்கிறது.

பரிமேலழகர் முறைப்படி 1 முதல் 302, 305, 308, 310 குறள்களுக்கு மணக்குடவர் கொண்ட முறையை இரண்டாவதாக இட்டு, ஒப்பிட்டு காட்டப்பெற்றுள்ளது. இப்பகுதிக்கு ஏனையவர் உரை இதுவரை வெளிவராததால் வகுக்கப்படவில்லை. . 303, 304, 306, 307, 309, 311 முதல் 380 குறள்வரை காளிங்கர் கொண்ட முறையினை இரண்டாவது வகுப்பிலும், மணக்குடவர் முறையை முன்றுவது வகுப்பிலும் வகுக்கப்பெற்றுள்ளது. பொருட்பாலுக்கும் இன்பத்துப்பாலுக்கும் முறையே பரிமேலழகர் காளிங்கர், பரிப்பெருமாள், மணக்குடவர் ஆண்ட முறையினைப் பூறிக்கப்பெற்றிருக்கிறது. பரிப்பெருமாள்முறை பெரும்பாலும் மணக்குடவர் முறையைத் தழுவி டட்டத்தவின் நான்காவது வகுப்பில் பரிப்பெருமாளுடன் மணக்குடவர் மாறுபட்ட இடங்களை மட்டும் குறிக்கப்பெற்றுள்ளது. நான்காவது என்வகுப்பு வகுக்கப்படாத இடத்தில் பரிப்பெருமாள் முறையினையே மணக்குடவருக்குக் கொள்க.

குறள் வைப்பு முறை ஓர் அதிகாரத்திலிருந்து ஓர் அதிகாரத் திற்கு மாறிய இடம் மூன்று. அவை காமத்துப்பாலில் காளிக்கர முறையில் மட்டும் (1) 1198-க்கு 1263-ம் (2) 1210-க்கு 1198-ம் (3) 1263-க்கு 1210-ம் வருகிறது. எனைய, அதிகாரங்களுக்குள் மாறுபட்டு சிற்பதைக் காண்க. 10எண் 0 குறிக்கும்.

தி. 16

142

அறத்துப்பால்

1	31	61	91	8	121	0	151	4	181	3	211	2
2	2	8	2	2	1	2	1	2	1	2	5	2
3	3	2	3	3	2	3	2	3	6	3	2	3
4	6	4	4	4	6	4	4	3	4	1	4	9
5	7	5	9	5	4	5	8	5	7	5	4	5
6	8	6	3	6	6	3	6	3	6	8	6	7
7	4	7	4	7	9	7	5	7	2	7	6	7
8	5	8	6	8	7	8	5	8	7	8	7	8
9	0	9	5	2	8	9	9	6	9	0	9	4
10	9	40	7	70	100	130	9	160	9	190	220	5

11	0	41	71	0	101	3	131	0	161	191	6	221	2
2	9	2	2	5	2	5	2	1	2	2	2	2	1
3	4	3	3	6	3	4	3	5	3	6	3	3	3
4	7	4	4	8	4	6	4	3	4	3	4	4	4
5	8	5	5	7	5	8	5	6	5	0	5	5	0
6	5	6	6	9	6	1	6	4	6	7	6	7	6
7	6	7	8	7	1	7	7	7	8	7	0	7	8
8	1	8	7	8	2	8	2	8	8	9	8	8	6
9	2	9	0	9	3	9	9	9	4	9	9	9	7
20	3	50	9	80	4	110	140	2	170	5	200	1	230

21	51	81	111	3	141	2	171	7	201	8	231	2
2	2	2	2	0	2	3	2	5	2	7	2	3
3	6	3	6	3	3	5	3	4	3	0	3	4
4	3	4	4	4	9	4	4	3	4		4	5
5	5	8	5	5	5	6	5	2	5		5	0
6	9	6	7	6	6	8	6	7	6	6	6	1
7	4	7	3	7	7	6	7	1	7	1	7	6
8	7	8	8	8	1	8	8	9	8	3	8	7

9	8	9	5	9	9	2	9	9	0	9	1	9
30	60	90	120	4	150	180	8	210	9	240	8	

குறள் வைப்பு முறை

143

241	2	271	6	301	2	331	1	1361	6	3		
2	1	2	5	2	4	2	3	3	2	8		9
3		3		5		3	4	2	3	3		7
4		4		8	3	4	5	4	4	4		5
5		5	8	0		5	2	5	5	1		4
6	5	6	7	303	7	1	6	0	6	6		5
7	6	7	2	4	6	8	7	9	7	2		6
8	9	8	1	6	9	6	8	7	8	7		2
9	7	9	0	7	8	7	9	8	9	9		8
250		280	9	9	0	9340	6	0370	0	0		

251	3	281		311	8	4341	1	5371	1	1		
2		2		2	3	2	2	2	7	2	5	2
3	4	3	4	3	7	3	3	5	1	3	4	3
4	6	4	5	4	9	0	4	7	2	4	8	8
5	0	5	7	5	0	6	5	4	3	5	7	5
6	5	6	8	6	1	1	6	6	9	6	9	6
7	1	7	9	7	6	5	7	3	4	7	3	7
8	7	8	0	8	4	7	8	8	8	8	2	9
9	8	9	6	9	2	8	9	0	6	9	6	0
260	9	290	3	320	5	9350	9	0380	0	4		

261	4	291	3	321	1	4	351	4	2
2	3	2	4	2	4	6	2	2	7
3	2	3	1	3	3	3	3	8	6
4	8	4	5	4	8	2	4	1	1
5	0	5	6	5	7	5	5	6	3
6	1	6	7	6	2	7	6	5	8
7	6	7	8	7	9	1	7	7	5
8	5	8	9	8	0	0	8	3	4
9	7	9	0	9	6	9	9	9	9
270	9	300	2	330	5	8	360	0	0

144

பொருட்பால்

381	1	1	411	4	7	8	441	3	3	471	1	1
2	2	2	2	8	2	7	2	0	2	2	3	3
3	4	3	3	9	8		3	1	1	3	2	2
4	8	4	4	1	1		4	4	0	4	9	4
5	3	6	5	2	4		5	2	4	5	7	6
6	5	5	6	0	3		6	7	5	6	6	5
7	6	8	7	6	6		7	5	6	7	7	7
8	7	9	8	3	0		8	6	9	8	8	9
9	0	0	9	5	5		9	9	7	9	4	8
0	9	7	9	7	9		0	8	8	0	5	0

391	6	1	421	8	9		451	1	1	481	0	1
2	5	2	2	0	6		2	9	4	2	2	8
3	3	3	3	4	4		3	7	3	3	1	9
4	8	8	4	5	5		4	8	5	4	7	0
5	2	0	5	2	3		5	2	6	5	4	2
6	4	4	6	3	2		6	4	7	6	5	3
7	9	7	7	6	8		7	6	0	7	8	4
8	1	5	8	7	7		8	5	9	8	6	5
9	7	9	9	9	0		9	3	8	9	3	7
0	0	6	0	1	1		0	0	2	0	9	6

401	1	1	431	1	2		461	1	4	491	0	1
2	8	2	2	2	3		2	5	1	2	2	8
3	4	3	3	7	9	0	3	8	5	3	4	7
4	3	4	4	8	1		4	7	2	4	7	0
5	7	5	5	5	8		5	3	0	5	5	5
6	5	8	6	9	0	9	6	4	8	6	8	9
7	0	7	7	4	1		7	9	2	7	8	2

6	2	1	4	4	8	0	9	8	1	2
8	6	9	8	3	5	9	9	7	9	3
9	9	6	9	0	6	0	6	6	0	4
0	0	0	0	6	7				9	3

குறள் வைப்பு முறை

145

501	1	9	8	531	5	8	0	561	2	1		591	1	1
2	0	7	6	2	1	7		2	3	2	0	2	8	2
3	8	1		3	7	1		3	1	5	4	3	7	8
4	7	8	7	4	4	3	9	4	7	4	8	0	2	4
5	5	6	5	5	3	0	9	5	5	9	6	2	4	3
6	4	2		6	6	9	8	6	4	7	6	4	3	5
7	6	3		7	0	6		7	6	8	7	7	5	7
8	2	4		8	9	4		8	0	6	5	8	5	9
9	3	0	9	9	2	2		9	9	0	9	9	9	0
0	9	5	0	0	8	5		0	8	3	0	6	6	6

511	1	3		541	1	1		571	1	1		601	8	3
2	7	5		2	9	4		2	2	5	2	7	1	
3	6	4		3	3	7		3	6	7	3	5	2	
4	8	0	9	4	7	5		4	8	8	4	2	4	
5	5	1		5	2	6		5	5	9	5	0	8	7
6	4	2		6	5	8		6	7	0	6	9	7	6
7	2	7		7	6	9		7	0	6	7	3	5	0
8	3	6		8	8	0		8	9	4	8	4	6	5
9	0	8		9	0	2		9	8	2	9	6	9	8
0	9	9	0	0	4	3		0	4	3	0	1	0	9

521	5	4		551	6	7	8	581	1	1		611	1	2
2	3	6		2	3	0		2	3	5	2	4	3	5
3	4	5		3	1	2		3	2	0	3	2	0	5
4	2	1		4	2	6	7	4	8	6	4	5	5	6
5	1	2		5	4	9		5	6	2	5	3	1	
6	0	3		6	8	1		6	7	3	6	8	6	7
7	8	8		7	7	8	4	7	0	4	7	6	4	
8	8	9	7	8	0	3		8	4	7	8	9	7	8

9 6 9
0 7 09 5 5 6
0 9 4 59 5 8
0 9 99 7 8 9
0 0 9 0

146

பொருட்பால்

621	1	1	651	7	1	681	3	1	711	1	1
2	2	6	2	1	2	2	5	5	2	6	5 3
3	3	3	3	2	3	3	7	3	3	2	9 0
4	5	4	4	6	6	4	2	4	4	3	0 2
5	6	5	5	8	4	5	6	8	7	5	7 8 5
6	8	8	6	4	5	6	1	9	8	6	8 2 4
7	7	7	7	5	0	7	4	0	9	7	0 4 6
8	9	2	8	0	7	8	9	2	8	4	6 7
9	4	9	9	9	8	9	8	6	9	9	7 8
0	0	0	0	8	9	0	0	7	0	0	5 8 9

631	3	5	~	661	4	3		691	5	7		721	8	0
2	1	1		2	6	4		2	0	5		2	5	3
3	5	6		3	3	7	8	3	7	6		3	3	1
4	0	4		4	5	5		4	9	3		4	4	2
5	7	3		5	0	0		5	6	4		5	0	9
6	2	2		6	9	1		6	1	1		6	6	5
7	4	7		7	8	9		7	8	2		7	1	6
8	6	8		8	1	6		8	3	0		8	9	4
9	8	0		9	7	8	7	9	2	8		9	7	7
0	9	9		0	2	2		0	4	9		0	2	8

641	7	0		671	8	0	5	701	1	7		731	4	4
2	0	5		2	3	2	6	2	0	8		2	6	7
3	1	3	4	3	9	4	8	3	3	0		3	8	9
4	4	9		4	2	3	7	4	4	6		4	2	5
5	5	1		5	1	1		5	6	5		5	7	6
6	2	4	3	6	7	7	2	6	2	2		6	3	8*
7	8	8		7	5	8	3	7	5	1		7	1	1
8	3	2		8	6	9	4	8	9	9		8	9	2
9	6	6		9	4	6	0	9	7	4		9	5	3
0	9	7		0	0	5	9	0	8	8		0	0	0

குறள் வைப்பு முறை

7	4	1	5	1	7	7	1	3	1	8	3	1	9	1
2	9	2			2	6	3			2	2	2	2	2
3	8	3			3	2	2			3	7	0	4	3
4	7	5			4	5	5			4	4	3	4	0
5	1	6			5	4	6			5	8	6	7	5
6	0	7			6	7	7			6	0	7	6	7
7	2	8			7	8	8			7	5	5	7	7
8	3	9	0		8	1	1			8	6	4	5	8
9	4	4			9	9	9			9	3	8	9	8
0	6	0	9		0	0	0			0	1	9	0	2

7	5	1	9	8	7	8	1	8	11	1	4	8	41	1	8
2	7	0			2	3	0	9		2	5	8	9	2	4
3	2	9			3	0	8	7		3	6	9	0	3	2
4	1	3			4	6	3			4	4	1		4	9
5	4	2			5	7	9	8		5	7	2		5	5
6	0	4			6	5	2			6	0	3		6	3
7	3	7			7	1	5	0		7	2	0	5	7	8
8	6	5			8	2	4			8	8	5	6	8	7
9	8	1			9	9	6	5		9	3	7	8	9	6
0	5	6			0	4	7	6		0	9	6	7	0	3

7	6	1	7	91	2	1	8	21	1	8	8	51	7	1
2	9	6	2	3	0		2	4	1		2	0	0	
3	7	9	8	3	9	2	3	3	5	4	3	2	8	
4	1	2	4	8	3		4	7	2		4	6	9	
5	0	5	5	1	4		5	0	3		5	4	4	3
3	2	3	6	0	9		6	2	4	5	6	3	5	
7	8	4	7	4	6		7	5	6		7	9	6	7
8	6	8	7	8	5	7	8	6	7		8	5	3	4
9	3	7	0	9	6	8	9	9	9		9	8	2	
0	5	0	9	0	7	5	0	8	0		0	1	7	6

148

வொருட்பால்

8	6	1	8	91	1	0	9	21	6	4	9	51	1	2
2	0	7	2	9	2		2	1	1		2	8	8	
3	9	8	9	3	0	1	3	5	2		3	0	1	
4	7	9	8	4	6	3	4	4	3		4	2	5	
5	6	0	5	7	5		5	9	0		5	3	7	6
6	5	4	6	4	6		6	0	5		6	5	6	7
7	8	5	7	5	4		7	2	9	8	7	6	9	
8	1	6	8	8	9		8	8	8	9	8	4	0	
9	4	3	9	3	8		9	3	7		9	9	4	
0	3	2	0	2	7		0	7	6		0	7	8	

871	9	1	2	901	8	8	931	8	1	961	1	1
2	3	3		2	6	9	2	6	7	2	6	3
3	5	5		3	7	4	3	7	4	3	2	2
4	8	7		4	5	3	4	2	9	4	5	4
5	4	4		5	1	2	5	5	0	5	0	5
6	0	6		6	2	1	6	1	2	6	9	6
7	7	8		7	9	5	7	4	5	7	4	7
8	1	0		8	4	6	8	3	6	8	3	8
9	2	9		9	3	7	9	0	3	9	7	9
0	6	2	1	0	0	0	0	9	8	0	8	0

881	5	4		911	6	2	941	3	6	971	9	6	7
2	6	1		2	7	1	2	7	1	2	2	1	
3	8	2		3	1	8	3	1	2	3	5	2	
4	4	8		4	3	4	4	6	3	4	0	7	8
5	9	9		5	0	5	5	2	4	5	8	8	0
6	8	0		6	5	6	6	4	5	6	7	9	
7	2	6		7	4	8	7	5	0	7	4	3	
8	0	5		8	2	7	8	8	7	8	1	0	5
9	1	3		9	9	9	9	9	8	9	6	4	
0	7	7		0	8	0	0	0	9	0	3	5	6

981	8	8	6	1011	4	9		1041	8	1		1071	1	1
2	4	4		2	1	1		2	9	2		2	8	3
3	0	3		3	2	2		3	6	3		3	2	2
4	9	2		4	6	5	4	4	2	8		4	7	5
5	5	5		5	7	0		5	3	9	5	5	3	4
6	6	6	7	6	0	4	8	6	1	4		6	9	8
7	7	7	8	7	8	3		7	7	5	0	7	4	7
8	3	1		8	3	6	5	8	0	7		8	5	9
9	2	9		9	9	7	6	9	4	6		9	6	6
0	1	0		0	5	8	7	0	5	0	9	0	0	0

991	0	2	1	1021	6	4		1051	1	1				
2	8	1	2	2	9	3		2	4	4	3			
3	6	9	3	3	1	8		3	7	8				
4	3	4		4	8	7		4	2	6				
5	9	3	5	5	0	9		5	5	9				
6	1	5	6	6	5	1		6	3	7				
7	2	0	7	7	4	2		7	6	5				
8	4	8		8	7	6		8	9	2	4			
9	5	6	9	9	3	5		9	8	3	2			
0	7	7	0	0	2	0		0	0	0	0			

1001	9	3		1031	2	1		1061	1	2	7			
2	6	6	7	2	1	9		2	5	8				
3	2	2		3	3	7		3	8	4	3			
4	4	5	6	4	9	8		4	2	0				
5	7	7	8	5	5	5		5	7	9				
6	5	8	0	6	4	6		6	0	3	2			

7	8	4		7	7	2		7	9	1	
8	3	0	5	8	8	3		8	3	5	4
9	1	1		9	0	4		9	4	6	5
0	0	9		0	6	0		0	6	7	6

150

காமத்துப்பால்

1081	1	1	9		1111	9	7		1141	0	0
2	2	2	1		2	5	5		2	8	5
3	3	3	2		3	0	9		3	5	7
4	6	4	3		4	6	6		4	3	8
5	5	7	6		5	7	8		5	7	6
6	4	5	4		6	2	1		6	6	1
7	8	9	8		7	3	2		7	9	2
8	9	6	5		8	1	3		8	2	9
9	7	8	7		9	4	4		9	1	8
0	0	0	0		0	8	0		0	4	4

1091	1	1
2	5	4
3	3	2
4	4	3
5	6	6
6	9	8
7	0	9
8	2	7
9	7	5
0	8	0

1121	8	4
2	1	1
3	9	2
4	0	3
5	2	5
6	4	7
7	7	0
8	3	8
9	6	9
0	5	6

1151	6	6
2	1	1
3	8	9
4	3	4
5	5	5
6	4	8
7	9	2
8	2	3
9	0	0
0	7	7

1101	1	2
2	3	1
3	4	4
4	7	7
5	5	5
6	6	8
7	9	3
8	2	9
9	0	0
0	8	6

1131	1	1
2	4	2
3	6	3
4	8	4
5	9	8
6	5	6
7	0	9
8	2	0
9	3	5
0	7	7

1161	1	2
2	2	3
3	9	0
4	0	4
5	3	1
6	7	5
7	6	6
8	4	7
9	5	8
0	8	9

குறள் வைப்பு முறை

11	1	3	2
2	7	3	
3	2	4	
4	9	8	
5	8	0	
6	1	6	
7	0	7	
8	4	1	
9	6	9	
0	5	5	

1201	8	1	
2	1	7	
3	6	3	
4	7	2	
5	9	4	
6	5	8	
7	4	6	
8	2	9	
9	3	5	
0	0	0	

તાંકી.

1231	3	1	
2	5	2	
3	6	3	
4	7	4	
5	1	5	
6	8	6	
7	9	7	
8	2	9	
9	4	8	
0	0	0	

1181	7	8	
2	9	6	
3	8	9	
4	5	5	
5	4	4	
6	3	2	
7	2	3	
8	6	7	
9	1	0	
0	0	1	

1211	7	0	9
2	2	1	
3	4	2	
4	1	3	
5	5	4	
6	0	9	0
7	6	6	
8	3	5	
9	9	7	
0	8	8	

1241	4	0	
2	3	3	
3	9	4	
4	6	8	
5	5	6	
6	0	5	
7	1	1	
8	7	7	
9	8	9	
0	2	2	

1191	2	2	
2	3	6	
3	4	7	
4	7	8	
5	5	4	
6	1	5	

1221	2	1	
2	7	6	
3	4	0	
4	3	8	
5	5	4	
6	0	0	

1251	1	4	
2	7	1	
3	4	2	
4	3	3	
5	5	5	
6	0	0	

7	8	1	0	0	2	0	0	0
8	+	0	9	7	1	7	7	8
9	9	0	8	9	3	8	2	7
0	6	3	9	6	9	9	9	9
+ அவர்வயின்விரும்பல் அதி கடித்து பூர்வங்களை என்ற குறள்.			0	0	5	0	0	8

152

திருக்குறள்

1261	4	5	4
2	8	9	0
3	6	0	7
4	9	7	6
5	7	3	
6	2	1	
7	0	4	8
8	1	2	
9	3	6	5
0	5	8	9

1291	1	1	
2	3	0	
3	4	8	
4	7	5	
5	9	7	
6	0	6	
7	5	4	
8	6	3	
9	8	9	
0	2	2	

1321	9	9	
2	5	5	
3	0	0	
4	8	8	
5	7	7	
6	3	3	
7	2	2	
8	6	6	
9	1	1	
0	4	4	

+ 'விடா அது' குறள்

1271	6	1	0
2	9	5	4
3	7	4	3
4	4	2	1
5	5	3	2
6	1	6	5
7	3	7	6
8	2	0	9
9	8	9	8
0	0	8	7

1301	1	1	
2	3	3	
3	9	9	0
4	7	7	
5	2	2	
6	6	6	
7	4	4	
8	8	8	
9	5	5	
0	0	0	9

1311	9	9	
2	0	0	0
3	7	7	6
4	1	1	
5	2	2	
6	3	3	8

1281	5	2	
2	2	3	
3	8	0	
4	3	7	
5	1	8	
6	0	0	

1311	9	9	
2	0	0	0
3	7	7	6
4	1	1	
5	2	2	
6	3	3	8

7	4	4	7	4	4	3
8	7	6	8	5	5	4
9	6	1	9	8	8	7
0	9	5	0	6	6	5

அரசினர் 16 - 6 - 48 பட்டி படி

குறவு 153

முதல் மாதம் :—1, 32, 70,
 121, 131, 151, 161, 190, 202,
 72, 81, 82, 93, 108, 118, 311, 383, 391,
 215, 222, 236, 298, 305, 481, 496, 527,
 392, 409, 411, 430, 435, 442, 452, 476,
 540, 542, 593, 605, 616, 622, 631, 656,
 738, 788, 793, 819, 959, 964, 972, 1033.

② ரெட்டாவது மாதம் :—7, 39, 69, 71, 30, 84, 95, 102,
 120, 125, 133, 137, 156, 168, 179, 187, 205, 216, 228,
 231, 272, 282, 299, 303, 319, 382, 393, 396, 401, 416,
 427, 436, 444, 453, 475, 490, 495, 505, 526, 537, 546,
 557, 592, 608, 611, 628, 632, 657, 666, 671, 706, 731,
 782, 800, 954, 969, 973, 983, 1025, 1035.

முன்றுவது பாரம் :— 8, 26, 34, 45, 67, 76, 90, 100,
101, 113, 127, 140, 152, 174, 184, 200, 209, 218, 225,
237, 280, 283, 293, 304, 314, 388, 400, 410, 414, 422,
428, 433, 447, 458, 467, 473, 484, 497, 504, 513, 524,
534, 544, 555, 566, 597, 610, 619, 621, 634, 645, 660,
669, 674, 702, 711, 733, 765, 775, 786, 798, 807, 814,
827, 952, 965, 975, 989, 1023, 1040.

நான்காவது பாரம் :— 2, 12, 35, 74, 86, 92, 103, 117,
129, 138, 155, 208, 212, 230, 233, 250, 267, 279, 291,
301, 318, 335, 341, 366, 387, 395, 406, 419, 429, 431,
449, 457, 468, 478, 486, 498, 502, 515, 549, 552, 565,
576, 585, 598, 618, 624, 637, 643, 655, 663, 678, 687,
707, 728, 735, 744, 754, 763, 774, 783, 797, 828, 833,
848, 858, 863, 896, 942, 956, 963, 978, 987, 993, 1005,
1012, 1028, 1031, 1049, 1062, 1078.

ஐந்தாவது பாரம் :— 4, 20, 30, 36, 48, 56, 68, 78, 87,
91, 106, 115, 126, 136, 158, 165, 183, 198, 206, 220,
223, 240, 244, 261, 271, 294, 309, 315, 327, 339, 350,
355, 364, 377, 390, 397, 412, 426, 439, 445, 460, 466,
474, 489, 491, 509, 517, 532, 547, 554, 562, 578, 588,
596, 601, 620, 627, 636, 647, 654, 661, 675, 686, 691,
710, 717, 724, 736, 750, 751, 768, 780, 787, 799, 803,
818, 829, 834, 849, 860, 867, 879, 882, 894, 926, 931,
946, 953, 968, 980, 986, 996, 1008, 1017, 1021, 1038,
1048, 1054, 1065, 1071.

கிருவன்னுவர் அ~~க~~வாழ்க்கை
விளக்கம்

சென்னைப் பல்கலைக்கழக ஆராய்ச்சித்துறைத் தமிழ்ப்போர் சிரியர் - டாக்டர் - மு. வாத்ராசனுரீ அவர்கள் எழுதியது நமது பதிப்பாக வெளிவந்துள்ளது. தமிழ்ப்போரியார் - திரு. வி. க. இங்நூலின் 'அணிந்துரையில் "இதிலே புது உலக மணங்கமழ் கிறது. புது உலக மக்களுக்குச் சிருங்குறள் ஆராய்ச்சித் துறைகளை எவ்விஷயாக்குதல் வேண்டுமென்பது அவர் கருத்துப் போலும். நூலிடை ஆசிரியர் புரட்சி செய்துள்ளார். அதிகாரங்களிற் பலப் பல இந்தாலூன் புரட்சி பெற்றிருக்கின்றன. வான் பொருள்கள் நூலை அழகு செய்கின்றன. இந்தால் ஒரு நன்னால் ; புதுமைப் பொது நூல் ; உலகம் ஒரு குலமாகத் துணை செய்யும் நூல்" — என எழுதியதே இதன் சிறப்பை விளக்கும். தமிழகம் விரைந்து பெற்றுப் படித்து இன்புறுத. கிரவன் 416 பக்கங்கள் - கல்காட்டு - ஏழு ரூபாய் - அஞ்சல் செலவு 8 அண்.

* திருவாசகம்—திருச்சதகம்

பண்டிதமணி - மு.

கதிரேசுச்செட்டியர்

இயற்றிய

கதிர் மணி

விளக்கம்

என்னும் பேருரை

பொதுவாகத் தமிழர்க்கும் சிறப்பாகச் சைவர்களுக்கும் ஒரு நல்ல உரை விருந்து. பண்டிதமணியவர்களுடைய புலமைங்கள் எல்லாவற்றையும் ஒருங்கே கண்டு இன்புற நல்ல வாய்ப்பு. இலக்கியச்சலை மலிந்த ஆராய்ச்சியும் சைவசித்தரங்த நட்பங்களும் வடமோழி இவக்கிய நலங்களின் ஒப்புரைகளும் இவ்வரையின் சிறந்த பண்புகளாகும். பண்டிதமணியவர்கள் சொற்பொழிவைக் கேட்பதற்கு மிகுந்த ஆர்வங்களான்றும் அன்பர்கள் பலருக்கும் மிகுந்த மனமகிழிச்சியைத் தரத்தக்க பேருரை. மணிவாசகத்திற்குப் பண்டிதமணியவர்கள் உரை சொல்லக் கேட்கவேண்டுமென எதிர்பார்த்த தமிழகம் விரைந்து பெற்றுப் படித்து இன்புறுவதாகு.

டெம்மி 8 அளவில் 463 பக்கங்கள் 8 ரூபாய். அஞ்சல்வசலை ரூபாய் ஒன்று.

பொதிகைப் பதிப்பகம் வியிடை

முதல் துணி, அப்பாவு முதலி விதி

கடலூர் N. T.

42403

